

ஸ்ரீ:

ஸ்ரீ ஸ்ரீலக்ஷ்மீஹயவதந லக்ஷ்மீநாராயணப்பயாம் நம:



ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீமதே நிகமாந்த மஹாதேசிகாய நம:

ஸ்ரீப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ர பரகால குருபரம்பராயை நம:

“அருள் தரும் ஆரண தேசிகள்”

இச் சிறுநூல் ஸ்ரீ கீலக வருஷம் புரட்டாசி
மாதம் 16வ புதன்கிழமை (-1-1968)
ஸ்ரீஸ்வாமி தேசிகள் 701-வது திருவவதார
தினமான புரட்டாசித் திருவோணத்
திருநாளன்று திருவஹீந்திரபுத்திலும்
மற்றும் பல திவ்ய தேசங்களிலும் ஸ்ரீமந் நிக
மாந்த மஹாதேசிகள் சாற்றுமுறை ஹோத்
ஸவத்தில் அந்வயித்த ஆஸ்திகர்களுக்கு
விநியோகிக்கப்பட்டது.

கீழாத்தூர் ஸ்ரீநிவாஸாச்சாரியர்,
ஸ்ரீகார்யம், லிப்பிகா.



பதிப்பகத்தார்:

தி லிட்ரில் ப்ளவர் கார்பொனி,

தியாகராய நகர்,

சென்னை-17.

1968]

[விலை ரூ. 1

I. T-1

வெளிநாடுகள் போய்வந்த நூலாசிரியர் ஒருவர் கூறினார்

“மஹான்கள் பலர் அவதரித்த பாரத பூமியிலிருந்து நீங்கள் வருகிறீர்கள். உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி” என்றார் அவர்.

எனக்குப் புல்லரித்தது.

நம் நாட்டிற்குத்தான் எவ்வளவு மதிப்பு? எவ்வளவோ மஹான்கள் தோன்றிய தேசம் அல்லவா இந்தியா? மகத்தான இந்து மதம் அல்லவா நம்முடையது? இணையற்ற கலாசாரத்தின் சந்ததிகள் அல்லவா நாம்?

அப்படியப்பட்ட நாம் ஏன் இன்று தாழ்ந்து விட்டோம்? இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம்? நம்மிடம் என்ன குறை? ஸ்ரீராமராஜ்யம் என்று ஏற்படும்? என்றுதான் இந்திய நாட்டு மக்கள் சுபிட்சம் அடைவார்கள்?

நம் தலைவர்கள் தீவிரமாக, உண்மையாக, அவசரமாகத் தங்கள் உள்ளங்களைச் சோதனை செய்து கொள்ள வேண்டும்.

ஸ்ரீ:

பொருளடக்கம்

ஸமர்ப்பணம்	(VII)
அருளுருவான ஆசார்யர்களின் அநுக்ரஹங்கள்	(IX)
பதிப்பகத்தாரின் பணிவுரை	(XII)
அட்டைப்பட விளக்கம்	(XV)
தேசிக பக்த சபைகளுக்கு ஒரு விஜ்ஞாபனம்	(XXI)
ஆஸ்திகர்களுக்கும் ஆஸ்திக ஸ்தாபனங்களுக்கும் } ஒரு வேண்டுகோள்	(XXII)
ஆலய தர்மம்	(XXV)
எங்கள் அபிலாஷை	(XXVII)
ஸ்ரீதேசிகள் எழுந்தருளிய திவ்ய தேசங்கள்	(XXX)
ஸ்ரீசக்ரவர்த்தித் திருமகன் ஜாதகம்	1
ஸ்ரீஸ்வாமி தேசிகள் ஜாதகம்	2
ஸ்ரீதேசிகள் சரித்திரம்	7
ஸ்வாமி தேசிகனின் ஆசார்ய பக்தி	11
ஸ்ரீகருட பகவானும் ஸ்வாமி தேசிகனும்	16
ஸ்ரீகருட ஸ்தோத்ரம்	19
ஸ்ரீகருட கவசம்	19
ஸ்ரீகருடாஷ்டோத்தர சத நாம ஸ்தோத்ரம்	20
ஸ்ரீகருடாஷ்டோத்தர சத நாமாவளி:	22
ஸ்ரீகருட கவச ஸ்தோத்ரம்	27
ஸ்ரீநிகமாந்த தேசிக ப்ராபோதிக ஸ்துதி	29
ஸ்ரீவேதாந்த தேசிக ப்ரபத்தி	33
ஸ்ரீதேசிகாஷ்டகம்	34
ஸ்ரீதேசிகாஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம்	35

ஸ்ரீதேசிகாஷ்டோத்தர சதநாமாவளி:	36
ஸ்ரீ லக்ஷ்மீ ஹயவதந ப்ராபோதிக ஸ்துதி	38
ஸ்ரீஹயக்ரீவாஷ்டகம்	41
ஸ்ரீஹயக்ரீவாஷ்டோத்தரம்	41
ஸ்ரீஹயக்ரீவாஷ்டோத்தர சத நாமாவளி:	43
திருமண் இட்டுக் கொள்ளுங்கள்	45
பேருமாயிரம் உடையானின் பெருமையை விளக்கிடும் } பல ப்ரமாணங்கள் }	47
சிறு வியாபாரிகளிடம் பேரம் பேசாதீர்கள்	59
அன்னதானமும் ஆயிரநாமமும்	60
Sri Vedantha Desika	67
நல்லொழுக்கத்துக்கான அறிவுரைகள்	79
ஸ்ரீஹயக்ரீவாஷ்டகம்	86
ஸ்ரீஹயக்ரீவபஞ்ஜர ஸ்தோத்ரம்	87
தேசிகள் திருக்காப்பு	90
ஸ்ரீஹயக்ரீவ மஹிமை	94
புரட்டாசி மாதம்—வேதாந்த தேசிகர்	98
திருப்பாணழ்வாரும் ஸ்வாமி தேசிகனும்	99
Vedantha Desika and His Land of Glory.	101
Vedantha Desika—Philosopher & Man of Faith	105
எல்லோரும் ஒற்றுமையாக வாழ்வோம்	108
சாற்றுமுறைக் கிரமம்	108
ஆஸ்திகர்களின் அநுக்ரஹம்	A-1
னிப்கோவின் தைவப் பணி	A-7



தண்டொடுசார்ங்கமேந்தும் தடக்கையன்
தாஸ்களே ஸதா போற்றி வாழ்ந்துவந்த
தேசிகதர்சந ரத்நதீபம், குலபதி, தர்ம பூஷணம்
ஸ்ரீ உபயவே. வி. வி. ஸ்ரீநிவாஸ அய்யங்கார் ஸ்வாமீ
(வைகுண்டவாஸி)

அணைவர்க்கும் அன்னையிலும் அதிகமாக அன்பு
காட்டி வந்த இந்தக் கொடை வள்ளலை நாங்கள்
அநுதினமும் போற்றி வருகிறோம். அவர் ஆன்மா
எம்மை ரக்ஷிக்கட்டும்.

2-10-1968

—லிப்கோ பதிப்பகத்தார்



ஸமர்ப்பணம்

தேசிக தர்சந ரத்நதீபம்,
குலபதி, தர்மபூஷணம்
ஸ்ரீஉபய வே

வி. வி. ஸ்ரீநிவாஸ
அய்யங்கார் ஸ்வாமி

நம் வைஷ்ணவ சமுதாயத்திற்கு—'ரக்ஷிதா ஸர்வ லோகாநாம், ஸ்வஜநஸ்யாபி ரக்ஷிதா' என்று பாரிப்புடன் பரிபாலித்தருளிய சகரவர்த்தித் திருமகளைப் போல் ஆப்த பந்துவாய், உத்தம ப்ரபுவாய்த் திகழ்ந்த சீர்மை நமக்கெல் லாம் பவித்ரமான ஸ்மிருதியாகும். சமதமாதி ஸாத்விக குணங்களுக்கெல்லாம் பொக்கிஷமாய் விளங்கிய, அந்த அல்வழக்கொன்றுமில்லா ஸ்ரீவைஷ்ணவ குல தீபகர், வேதாந்த குரு சரண ஸரண்யர்களான நமக்கும் நம்மவர்க் கும், நம் சந்ததிகளுக்கும் பரம உபகாரியாக இருந்து அநு க்ரஹித்ததை நாம் க்ருதஜ்ஞதையுடன் நினைவு கொள்வதை இந்த எளிய க்ரந்தத்தின் வாயிலாக வெளிப்படுத்திக் கொள் கிறோம். அஜாதசத்ருவாக விளங்கிய அந்த மஹானின் பெருமைகளைப் போற்றி, அவர்தம் திருநாமத்தை வாழையடி வாழையாக நம் ஸந்ததிகளின் நினைவிலும் நீங்காது இருக்கச் செய்வது நம் கடமையாகும்.

தி லிட்டில் ப்ளவர் கம்பெனி
(லிப்கோ) பதிப்பகத்தார்.





ஸ்ரீமத்வேதமார்க்க ப்ரதிஷ்டாபநாசார்ய, பரம ஹம்ஸ பரிவ்ராஜகாசார்ய, ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரோபய வேதாந்தாசார்ய, ஸ்ரீமத் கவிகதக கண்டரவ சரணநளிநயுகள விந்யஸ் தாத்மபர, ஸ்ரீ லக்ஷ்மீ ஹயவதந திவ்யபாதுகாஸேவக ஸ்ரீமத் அபிநவ ஸ்ரீநிவாஸ ப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ர பரகால யதிந்த்ர மஹாதேசிகள்.

ஸ்ரீ :

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

அருளுருவான ஆசார்யர்களின் அநுகூஹங்கள்

ஸ்ரீமத் வேதமார்க்க ப்ரதிஷ்டாபநாசார்ய, பரம ஹம்ஸ பரிவ்ராஜகாசார்ய, ஸர்வதந்த்ரஸ்வதந்த்ரோபய வேதாந்தாசார்ய ஸ்ரீமத் கவிகதக கண்டரவ சரணநளிநயுகள விந்ஸ்தாத்தமா ஸ்ரீலக்ஷ்மீஹயவதந திவ்ய பாதுகாஸேவக ஸ்ரீமத் அபிநவ ஸ்ரீநிவாஸ ப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ர பரகால யதீந்த்ர மஹாதேசிகள் ப்ரஸாதித்தருளிய ஸ்ரீமுகம்—

Sri Brahmatantra Swatantra Parakala Asthanam. Mysore,
1- 8- 1968.

ஸ்ரீஸ்வாமி திருவுள்ளம்பற்றி கீழ்க்கண்டவாறு ஸ்ரீமுகம் எழுதும்படி நியமித்தாகியது.

“லிட்டில் ப்ளவர் கம்பெனியவர்களின் ஆஸ்திகத்வமும் தெய்வத்தொண்டும் வெகுகாலமாகவே நம் கவனத்திற்கு வந்துள்ளன இந்த துஷ்காலத்திலும் இத்தகையவர் சலியாது தெய்வத் தொண்டு செய்து வருவதுபற்றி மிகவும் ஸந்தோஷமடைகிறோம். தெய்வத்தொண்டுடன் ஸம்ப்ரதாய ஸ்ரீயையும் சேர்த்துக்கொண்டு பொன்மலர் மணம் கொண்டதுபோல் ஸ்ரீஸ்வாமி தேசிகனின் 700-வது நூற்றாண்டு பூர்த்திவிழாண்ட லிட்டில் ப்ளவர் கம்பெனியார் கைங்கர்யம் செய்ய விழைந்துள்ளது மற்றும் சந்தோஷமளிக்கிறது. “அவர்களின் கைங்கர்யம் நன்து நிறைவேறுக” என்று ஸ்ரீலக்ஷ்மீஹயகர்வனிடமும் விஜ்ஞாபிக்கின்றோம்.”

தாஸன்

S. M. Varadachariar
Library Pandit
Sri Parakala Mutt.



ஸ்ரீமத் வேதமார்க்க ப்ரதிஷ்டாபநாசார்ய பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்ய ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரோபய வேதாந்தர் சார்ய ஸ்ரீபகவத்ராமாநுஜ ஸித்தாந்த நிர்த்தாரண ஸார்வ பெளம ஸ்ரீமந்நாதமுநி, ஸ்ரீமத்யாமுநமுநி, ஸ்ரீமத் ராமாநுஜ முநிரூப முநித்ரய ஸித்தாந்த ஸ்தாபகாசார்ய ஜ்ஞான வைராக்யாநுஷ்டாந ஸம்பந்ந ஸ்ரீ ஸ்ரீநிவாஸ மஹாதேசிக் கடாக்ஷ லப்த ஸார்வஜ்ஞ ஸ்ரீ ஸ்ரீநிவாஸ மஹாதேசிகன் (விண்ணூற்றுங்கரை ஸ்ரீமத் ஆண்டவன்)

ஸ்ரீமத் வேதமார்க்க ப்ரதிஷ்டாபநாசார்ய பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்ய ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரோபய வேதாந்தாசார்ய ஸ்ரீபகவத்ராமாநுஜ ஸித்தாந்த நிர்ந்தாரண ஸார்வ பெளம ஸ்ரீமந்நாதமுநி, ஸ்ரீமத்யாமுநமுநி, ஸ்ரீமத்ராமாநுஜ முநிரூப முநித்ரயஸித்தாந்த ஸ்தாபகாசார்ய ஜ்ஞான வைராக்க்யாநுஷ்டான ஸம்பந்ந ஸ்ரீ ஸ்ரீநிவாஸ மஹாதேசிக கடாக்ஷ லப்த ஸார்வஜ்ஞ ஸ்ரீ ஸ்ரீநிவாஸ மஹாதேசிகன் (விண்ணூற்றூங்கரை ஸ்ரீமத் ஆண்டவன்) ப்ரஸாதித்தருளிய ஸ்ரீமுகம்.

ஸ்ரீமதாண்டவன் ஆச்ரமம். ஸ்ரீரங்கம்,
22-7-68.

உபய குசலோபரி. இவ்விடம் ஸ்ரீதேசிகன் ஸந்நிதி நித்யோத்ஸவ ஸ்ரீமத் ஆச்ரம உத்ஸவாதிகள் ஸ்ரீரங்கநாதன் க்ருபையால் செவ்வனே நடந்து வருகின்றன.

தேவரீர் ஆழ்வார் ஆசார்யர்களின் திருநகூத்ர உத்ஸவாதி ஸமயங்களில் செய்துவரும் திருமண், ஸ்ரீசூர்ண, ஸ்ரீஸூக்த்யாதி விதரணங்களாலே உலகில் ஆஸ்திக்யமும் ஸாத்விகதையும் அபிவ்ருத்தமாகும் என்று ஸ்ரீமத் ஆண்டவன் திருவுள்ளமுகந்தாச்சகது.

மேன்மேலும் இந்தக் கைங்கர்யத்தைத் தொடர்ந்து நடத்தி வந்து ஸ்ரீரங்கம் திவ்ய தம்பதிகளுடையவும் ஸ்ரீதேசிகனுடையவும் க்ருபைக்குப் பரிபூர்ண பாத்ரமாகத் தேவரீர் ஆக வேணும்.

இப்படிக்கு ஸ்ரீநியமநம்
பார்த்தசாரதி தாதாசார்யன்.

ஸ்ரீ:

ஸ்ரீமதே ராமா நுஜாய நம:

பதிப்பகத்தாரின் பணிவுரை

சென்ற சில வருஷங்களாகப் புரட்டாசித் திருவோணத் தன்று ஒரு சிறு நூல் வெளியிடும் கைங்கரியத்தை வழக்கமாக வைத்துக் கொண்டுள்ளோம். சிறிதளவு திருமண ஸ்ரீசூர்ணப் ப்ரஸாதப் பொட்டணங்களுடன் கூடிய இந்த நூலின் ப்ரதிகளைத் திருவஹீந்திரபுரம் திவ்யதேசத்தில் மட்டும் புரட்டாசித் திருவோணத் திருநாளன்று ஒளஷதகிரியில் ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவன் ஸந்நிதியில் ஸ்ரீதேசிகள் மங்களா சாஸன மஹோத்ஸவத்தில் அந்வயிக்கும் ஸ்ரீவைஷ்ணவ கோஷ்டிக்கு (கடந்த வருஷத்திற்கு முன் வருஷம் வரை) விநியோகித்து வந்தோம். சென்ற வருஷத்திலிருந்து எம் புரட்டாசித் திருவோணத் திருநாள் வெளியீட்டை (திருமண ஸ்ரீசூர்ணத்துடன்) இன்னும் பல திவ்ய தேசங்களிலும் விநியோகிக்கும் பாக்கியம் எமக்குக் கிட்டியது.

ஸ்வாமியின் 701-வது திரு அவதார மஹோத்ஸவத்தைக் கொண்டாடும் இவ்வருஷம் ஒன்றுக்கு மேற்பட்ட அத்தகைய நூல்கள் வெளியிடப்பட்டு மேற்கொண்டு பல திவ்ய தேசங்களில் விநியோகிக்கப்படுகின்றன, அங்கங்கே உள்ள தேசிக பக்தர்களுடையவும் கோயில் நிர்வாகிகளுடையவும் ஒத்துழைப்பினாலேயே இந்தக் கைங்கரியம் செய்வது எமக்கு ஸாத்தியமாயிற்று. இதற்காக இவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இத்தகைய நூல்களை வெளியிடுவதில் தம் கிரந்தங்களிலுள்ள விஷயங்களை உபயோகித்துக்கொள்ள அனுமதி தந்துள்ளதன் மூலமும், அரிய யோசனைகளைக் கூறுவதன் மூலமும் எங்களை ஊக்குவித்து ஆதரித்து வரும் கீழ்க்கண்ட மஹநீயர்களுக்கு புந: புந: ப்ரணாமங்கள் செய்து எம் க்ருதஜ்ஞதையைத் தெரிவித்துக் கொள்கிறோம் :

1. ஒப்பிலியப்பன் ஸந்நிதி வித்வான் சிரோமணி வித்யா விசாரத ஸ்ரீ உபய வே. வங்கிபுரம், நவநீதம், ஸ்ரீராம தேசிகாசார்ய ஸ்வாமி.

2. ஸ்ரீ உபய வே. திண்டுக்கல் ராமஸ்வாமி ஐயங்கார் ஸ்வாமி. அட்வகேட், சென்னை.

எங்கள் வேண்டுகோளுக்கிணங்கி மிகக் குறுகிய காலத்தில் இதில் கொடுக்கப்பட்டுள்ள சில அரிய கருட ஸ்தோத்ரங்களை ஒலிச்சுவடிகளிலிருந்து பார்த்தெழுதச் செய்து எமக்கு அனுப்பி அவைகளை வெளியிட அனுமதி தந்து உதவிய தஞ்சாவூர் சரபோஜி மஹாராஜாவினுடைய சரஸ்வதி மஹால் நூலகத்தின் கௌரவச் செயலாளருக்கு (Hony.Secretary, Thanjavur Maharaja Serfojis Saraswathi Mahal Library) எம் ப்ரத்யேக நன்றி உரித்தாகும்.

மேலும், எம்முடைய இது மாதிரி முயற்சிகளில் எவ்விதமான ப்ரதிப்ரயோஜனமும் கருதாமல் ஒத்துழைத்துவரும் பின்வரும் வித்வத் வரேண்யர்களுக்கும் ஆஸ்திக நண்பர்களுக்கும் எம் க்ருதஜ்ஞதை உரித்தாகும்:—

1. ந்யாய வேதாந்த வித்வான் பையம்பாடி, சேட்டலூர் ஸ்ரீஉபய வே. வா. ஸ்ரீவத்ஸாங்காசார்ய ஸ்வாமி, Principal, Sanskrit college, Pettai, Madras 56.

2. நாவல்பாக்கம் திருமலை சதுர்வேத சதக்ரது ஸ்ரீ உபய வே. தேவநாத தாதாசாரியர், சிரோமணி, வித்வான், ஸரஸ்வதி மஹால் லைப்ரரி, தஞ்சாவூர்.

3. ஸ்ரீ உபய வே. வெள்ளிமேடு வீரவல்லி வீரராக வாசார்ய ஸ்வாமி, Retired Examiner of Accounts of Municipal Corporation, 'Sriniketanam' 30, Nehru Nagar (Maredpally) Road No. 1, Secunderabad-26. (A.P.)

4. மிகக் குறுகிய காலத்தில் பல அபூர்வ விஷயங்களைத் தொகுத்தளித்த ஸ்ரீ உ. வே. N ஸ்ரீனிவாச்சாரியார் M.A., L.T.

(ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் ஹைஸ்கூல் முன்னாள் ஹெட் மாஸ்டர்) ஸ்வாமி.

5. ஸ்ரீ உபய வே. வித்வான் R. செளரிராஜ அய்யங்கார் ஸ்வாமி, ஹிந்தி பிரசார ஸபை, தி. நகர், சென்னை-17.

6. ஸ்ரீ உபய வே. திருவஹீந்திரபுரம் D ஆராவமுதன்.

7. ஸ்ரீ உபய வே. மாம்பாக்கம் வங்கீபுரம் ரங்கஸ்வாமி அய்யங்கார் ஸ்வாமி, 34, ஸந்திதி வீதி, மதுராந்தகம்.

8. தாம் இயற்றிய ஸ்ரீ தேசிகாஷ்டாகம், ஸ்ரீ ஹயகர் வாஷ்டகம் முதலியவைகளை இந்நூலில் சேர்த்துக் கொள்ள அனுமதி அளித்த ஸ்ரீ உபய வே. நடாதூர். S. வேங்கடா சார்ய ஸ்வாமி.

9. ஸ்வாமி ஸ்ரீ தேசிகனின் ஜாதகத்தின் நகலைப் பழைய ஓலைச் சுவடிகளிலிருந்து பார்த்தெழுதிக் கொடுத்த பாஸ்யூர் டாக்டர் எஸ் ஜெயராம சர்மா, L.I.M. அவர்கள், Medical Officer, Sithamalli P.O. Thanjavur Dt).

10. ஸ்ரீ உபய வே. வித்வான் ஸ்ரீரங்கம் M. S. ராஜ கோபாலாச்சார்ய ஸ்வாமி.

11. ஸ்ரீ உபயவே. வித்வான் S. S. ராகவன் (பாரதி மோஹன்), சென்னை-17.

12. ஸ்ரீ உபயவே. வித்வான் V. வரதாசாரியார்.

மற்றும், பல விஷயங்களை அச்சிட்டு உதவிவரும் Sri Raj Sri Printers (97, Lloyds Road, Madras-6) அவர்களுக்கு எம் ப்ரத்யேக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் மேலும் இத்தகைய சிறிய ஸேவைகளை அடியோங்கள் தொடர்ந்து செய்து வருவது ஸாத்யமாகும்படி க்ருபை புரிய வேண்டுமென்று ஸ்ரீ ஸ்வாமி தேசிகனிடம் சிபாரிசு செய்யும்படி நம் பாரததேசமெங்கும் பரவியுள்ள ஸ்ரீ தேசிக பக்தர்களை ப்ரார்த்தித்துக் கொள்கிறோம்.

கீழாத்தூர் ஸ்ரீநிவாஸாச்சாரியார், P.O.L.,
சென்னை-17. } ந்யாய சிரோமணி, ஹிந்திவிசாரத்,
2-10-1968 } ஸ்ரீகாரியம், தி விட்டில் ப்ளவர் கம்பெனி.

ஸ்ரீ:

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

அட்டைப் பட விளக்கம்

“Ring out the old, Ring in the new,
Ring HAPPY - BELLS.”




உன்னருளன்றியெனக் கொரு
நற்றுணையின் மையினால்
என்னிருவல்வினை நீயே
விலக்கியிதங்கருதி
மன்னியநற்றிருமந்திர
மோதும்பொருணியே
பொன்னருளாலருளாய்
புகழ் தூப்புற்குலவிளக்கே.



விளக்காகிவேங்கடவெற்பினில்வாமும்விரைமலரார்
வளக்காதல்கொண்டுமறைமார்பன் திறத்துமுனதடியார்
துளக்காதலில்லவர் தங்கள் திறத்திலுந்தூய்மையெண்ணிக்
களக்காதல்செய்யும்நிகையாய்தூப்புற்காவலனே.

பின்னாயந்நாதி 15, 16,



வெள்ளைப்பரிமுகர்தேசிகராய் விரகால்,
அடியோ—
முள்ளத்தெழுதியது ஓலையிலிட்டனம்
யாமிதற்கென்
கொள்ளத் துணியினுங்கோதென்றிகழினுங்
கூர்மதியீர்
எள்ளத்தையுகவாது இகழாதெம்
மெழில்மதியே.

அதிகாரசங்கிரகம்-56,

வஞ்சப் பரசமயம் மாற்றவந்தோன் வாழியே
 மன்னுபுகழ்ப் பூதாரான் மனமுகப்போன் வாழியே
 கஞ்சத் திருமங்கை யுகக்கவந்தோன் வாழியே
 கலியனுரை குடிகொண்ட கருத்துடையோன் வாழியே
 செஞ்சொல் தமிழ்மறைகள் தெளிந்துரைப்போன் வாழியே
 திருமலைமால் திருமணியாய்ச் சிறக்கவந்தோன் வாழியே
 தஞ்சப் பரகதியைத் தந்தருள்வோன் வாழியே
 தண்டமிழ்த்தூப் புல்திருவேங் கடவன்றாள் வாழியே.



1. விண்ணவரும் மண்ணவரும் விரும்பிப் போற்றும்-
 எம்பெருமான்-தீராத வினைகளைத் தீர்த்து வைக்கும் திருமால்--
 இந்தக் கலியுக ப்ரத்யக்ஷ தெய்வமான திருவேங்கடமுடை-
 யானே ஸ்வாமி தேசிகனாக அவதரித்தார் என்று பெரியோர்-
 கூறுவர்.

2. இகபரசுகங்களையும் ஸகல ஞானங்களையும் அளிக்க
 வல்லவர் ஸ்ரீ ஹயக்ரீவன். “வெள்ளைப் பரிமுகர் தேசிகராய்”
 என்பது ஸ்வாமி தேசிகனின் திருவாக்கு. “இது ஸ்வாமி
 தேசிகன் தம் ஆசார்யர்களின் சிறப்பை நிரூபிக்கக் கூறியது.
 எனினும்; இது நம்முடைய ஆசார்யனான ஸ்வாமி தேசிகனின்
 விஷயத்திலும் முற்றிலும் பொருந்தும் என்பது அவர்
 திருவடியை ஆச்ரமித்த பெரியோர்களுடைய முடிவு. ஸ்ரீஹயக்ரீ
 வனே ஸ்வாமி தேசிகனாக அவதரித்தார் எனக் கூறத்-
 தட்டில்லை.

3. மேற்கண்ட இரண்டு எம்பெருமான்களும், வைண-
 வம் நினைத்தோங்க வந்துதித்த தேசிகர் பெருமானும் ச்ரவண-
 நக்ஷத்ரத்தில் உதித்தவர்கள்.

விபவாவதாரத்திலும் அர்ச்சாவதாரத்திலும் இதர
 நக்ஷத்திரங்களில் உதித்த எம்பெருமான்களையும் திருவோணத்-

தில் அவதரித்தவர்களாகவே ஆழ்வார்கள். அழைத்துள்ளார்கள், ஏனெனில் “திருவோணத்தான் உலகாரும்”¹⁾ என்னும் பட்டப்பிரான் திருவாக்குப்படி பகவதவதாரம் என்றால் அது திருவோணத்தில்தான் நிகழ்ந்திருக்க முடியும் என்பது அவர்கள் கருத்து. எனவே திருவோண நக்சத்திரத்திலேயே அதுவும் திருவேங்கடமுடையானின் தீர்த்தவாரித் திருநாளில் உதித்த நம் வேங்கடநாதனைப் பகவானின் அவதாரம் எனக் கூறுவதில் தடை ஏது?

6. “பாத்ரபதமாஸகத விஷ்ணுவிமலர்ஷே

வேங்கட மஹீத்ரபதி தீர்த்த திநபூதே |

ப்ராதுரபவஜ் ஜகதி தைத்யரீபுகண்டா

ஹந்த கவிதார்க்கிக ம்ருகேந்த்ர குருமூர்த்யா |

என்ற சுலோகம் (ஸப்ததிரத்ன மாலிகா) திருவேங்கடமுடையானின் திருமணியாழ்வாரே ஸ்வாமி தேசிகனும் அவதரித்தார் என்பதைச் சூசிப்பிக்கிறது.

ஸங்கல்ப ஸூர்யோதயத்தில் காணும் பின்வரும் சுலோகத்திலிருந்து ஸ்வாமியின் திருவாக்கினாலேயே இந்தக் கருத்து ஊர்ஜிதம் செய்யப்படுகிறது:—

“வித்ராஸிநீ விபுதவைரி வருதிநீநாம்

பத்மாஸநேந பரிசாரவிதௌ ப்ரயுக்தா |

உத்ப்ரேக்ஷ்யதே புதஜநை: உபபத்திபூம்நா

கண்டா ஹரே: ஸமஜநிஷ்ட யதாத்மநேதி || ”

(அதாவது ப்ரஹ்மதேவன் பெருமானை ஆராதிப்பதற்காக எந்த மணியை உபயோகித்தாரோ, எந்த மணியின் நாதம் அசுரர்களைப் பயந்தோடச் செய்ததோ அந்தமணியின் அவதாரமே இந்த நாடகத்தின் ஆசிரியர் (ஸ்வாமி தேசிகன்) என்று ஞானத்தில் சிறந்த பெர்யோர்கள் தகுந்த காரணங்களைக் கொண்டு ஊஹிக்கிறார்கள்.)

திருவேங்கடமுடையானைப் ப்ரதிதினமும் அர்த்தராதி திரியில் வந்து ப்ரஹ்மா ஆராதிப்பதாக ஓர் ஐதிஹ்யம் இருந்து வருகிறது. எனவே, ஸ்வாமி தேசிகன் திருமணைமாள்

திருமணியின் அவதாரமே என்பது எவ்வித மறுப்புக்கும் இடமின்றி அவருடைய திருவாக்காலேயே ஊர்ஜிதம் செய்யப் பட்டுள்ளது. அங்ஙனம் திருவேங்கடமுடையானுடைய திருமணி தேசிகளுக அவதரிக்கப்பட்ட ஐதிறயத்தின் பிரகாரமே இன்று திருமணியில் திருவாராதனத்துக்குக் கண்டை (கைமணி) ஸேவிப்பதில்லை என்று பெரியோர் கூறுவர்.

7. மைசூர் பரகாலமடத்தில் உள்ள கண்டையின் தலைப்பில் ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவனின் திருவுருவம் ஸேவை ஸாதிப்பதாகக் கேள்வி.

8. சுருங்கக் கூறின் கருணையில் திருவேங்கடமுடையானின் அம்சமும், ஞானத்தில் ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவனுடைய அம்சமும், (அசுரத்தன்மை வாய்ந்த) எதிரிகளை (வாதத்தில்) புறமுதுகு காட்டி ஓடச் செய்வதில் ஸ்ரீ விஷ்ணுகண்டையின் அம்சமும் சேர்ந்து அவதரித்தவரே நம் ஸ்வாமி என்பது விவேகிகளான பெரியோர்களின் ஒருமித்த கருத்து. எனவே, ஸ்வாமி தேசிகளை ஸேவித்தால் இரண்டு எம்பெருமான் களையும் திருமணியாழ்வாரையும் ஸேவித்தற்கொப்பாகும்.

9. மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துக்களை விளக்குவதே அட்டையின் இருபுறமும் உள்ள சித்திரங்கள்.

10. தவிர, ஆழ்வார்களில் முதல்வரான பொய்கையாழ்வாரின் அவதாரத்திருநகூத்தரமும் ச்ரவணமே. எனவே, தேசிகளை ஸேவிப்பதால் ஆழ்வார்களுடைய அனுக்ரஹமும் கிடைக்குமன்றோ?

11. எனவே ஒரு யோசனை: அட்டையின் இருபுறங்களிலும் காட்டியுள்ள அம்சங்களை ஒரே மணியில் (அவரவர் சக்திக்கு ஏற்றவாறு வெள்ளியிலோ, வெண்கலத்திலோ) செய்வித்து அவரவர்கள் க்ருஹத்தில் தேசிகபக்தர்கள் எழுந்தருளப்பண்ணி வைத்திருப்பதே ச்ரேயஸ்கரமாகும். அதாவது அந்தக் கண்டையைத் திருவாராதனத்தில் ஸேவிப்பதற்கு உபயோகப்படுத்தாமல் பெருமாளாகவே பாவித்துப் போற்றிவரவேணும். அந்தக் கண்டைக்குத் திருவாராதனம் முதலியவைகள் செய்யவேண்டுமென்றால் அதற்காக அதை

விக்ரஹத்தைப் போல் ப்ரதிஷ்டை செய்து அதற்குரிய நியம நிஷ்டைகளுடன் ஆராதிக்கவேண்டுமா அல்லது ஸாஸ்க்ராமமூர்த்தியைப் போல் ஸாதாரணமாகத் திருவாரதனம் செய்து வந்தால் போதுமா என்பதைப் பெரியோர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்க. விக்ரஹ ஆராதனத்துக்குரிய நியமநிஷ்டைகளுடன் தான் செய்ய வேண்டுமென்று பெரியோர் பணித்தால் அங்ஙனம் செய்யச் சக்தி இல்லாதவர்கள் எம்பெருமானின் திருவுருவப் படங்களைவணங்குவது போல் இந்தக் கண்டையையும் ஒரு பரிசுத்தமான இடத்தில் எழுந்தருளப் பண்ணி கற்பூரஹாரத்தி முதலிய உபசாரங்களுடன் வணங்கி வரலாம்.

12. விக்ரஹ ஆராதனத்தைப் போல் ப்ரதிஷ்டை செய்தோ அல்லது ஸாஸ்க்ராம ஆராதனத்தைப் போல் ஸாதாரணமாகவோ திருவாராதனம் செய்வதென்றால் அதற்கு வேறு ஒரு கண்டையை உபபோகிக்கவேண்டாமா? அப்படிச் செய்வதனால் தேசிகளைத் தேசிகளையோ, பகவானைப் பகவானையோ ஆராதிப்பது போல் ஆகாதா என்ற சர்ச்சை எழலாம். அப்படியிருந்தாலும் தவறில்லை என்பதை ஸ்வாமி பாதுகாஸஹஸ்ரத்தில் ஸாதித்திருப்பதைக் கொண்டே ஸமாதானம் கூறலாம். ஸ்வாமி பாதுகாஸஹஸ்ரத்தில் பகவானே பகவானே ஆராதித்திருக்கிறான் என்றும் ஆதிசேஷன் தன்னையே வணங்கி இருக்கிறான் என்றும் ஸ்ரீமத்ராமாயணத்தில் நிகழ்ந்த இரு நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்டிருக்கிறார். முதலாவதாக “ஸஹலக்ஷ்மியா விசாலாக்ஷ்யா நாராயண முபாகமத்” என்னும் மஹர்ஷியின் வாக்கியப்படி, “நானே பட்டாபிஷேகம்” என்று தசரத சக்ரவர்த்தி தம் திருமகனிடம் அறிவித்தவுடன் அவர் தம் தர்மபத்தனியான மைதிலியுடன் ரங்கநாதனை ஆராதித்தாரல்லவா? அதைத்தான் பகவானே பகவானே ஆராதித்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

இரண்டாவதாக, ஸ்ரீரகுநந்தனன் வணவாஸம் முடிந்து அயோத்திக்குத் திரும்புகையில் பரதாழ்வான் தமையனை எதிர்கொண்டழைப்பதற்காக அவருடைய திருப்பாதுகைகளைத் தலையில் எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வருகிறார்.

ராமனுடைய பாதுகைகளைக் கண்டவுடன் ராமனுடன் புஷ்பக விமானத்தில் இருப்பவர்கள் எல்லோரும் வணங்குகிறார்கள். இனையபெருமானும் வணங்குகிறார். இனையபெருமாள் ஆதிசேஷனுடைய அம்சம். திருப்பாதுகைகளும் ஆதிசேஷனின் அம்சம். இதைத்தான் ஆதிசேஷன் ஆதிசேஷனையே வணங்கினார் என்று இரண்டாவதாகக் குறிப்படுகிறார் ஸ்வாமி. எனவே இதிலிருந்து எம்பெருமானின் திருவுருவங்கள் கொண்ட கண்டையை இன்னொரு கண்டையினால் ஆராதிப்பதற்கு ஸ்வாமி தேசிகனுடைய அனுமதியும் உண்டு என்பது தெரிகிறது.

13. பெரியோர்களுடைய நியமனப்படி விக்ரஹத்தை ஆராதிப்பது போலவோ, அல்லது ஸாளக்ராமத்தை ஆராதிப்பது போலவோ ஆராதித்தாலும் அல்லது அவரவர் சக்திக்கேற்ப எம்பெருமானின் திருவுருவப்படங்களை வணங்குவதுபோல் வெறும் கற்பூரஹாரத்தி முதலியவைகளை மட்டும் செய்து வணங்கி வந்தாலும் அதனால் ஆழ்வார் ஆசார்யர் அனுக்ரஹமும், ஞானப்பெருக்கமும், அலர்மேல் மங்கா ஸமேத ஸ்ரீஸ்ரீநிவாஸப் பெருமாள் க்ருபையால் செல்வமும் தீர்க்காயுளும் இதர ஸௌபக்யங்களும் ஸித்திக்கும் என்பது எம் நம்பிக்கை.

ஸர்வே ஜநாஸ் ஸுகிநோ பவந்து!



ஸ்ரீகார்யம்,
தி லிட்டில் ப்ளவர் கம்பெனி,
லிப்கோ பதிப்பகத்தார்.

ஸ்ரீ:
தேசிக பக்த சபைகளுக்கு
ஒரு விஜ்ஞாபனம்

நம் பாரத நாடெங்கும் தோன்றியிருக்கும் பல தேசிக பக்த சபைகள் ஸ்ரீ தேசிகனுடைய ஸ்ரீஸூக்திகளை வெளியிடுதல், அர்ச்சாரூபமாக எழுந்தருளியுள்ள ஸ்வாமி ஸ்ரீதேசிகனுக்கு ரத்னங்கி போன்ற ஆபரணங்களைச் செய்து ஸமர்ப்பித்தல் முதலிய அரும்பெரும் கைங்கரியங்களில் ஈடுபட்டு அதற்காக நிதியும் திரட்டி வருகிறார்கள். ஸ்வாமியின் 701-வது திரு அவதார தினத்தை இவ்வளவு விமரிசையாகக் கொண்டாடுவதில் அவர்கள் பக்தியுடன் ஈடுபட்டிருக்கிறார்கள். இதற்காகத் தேசிக பக்தர்கள், குறிப்பாக லௌகிக இளைஞர்கள், அவர்களுக்குப் பெரிதும் கடமைப் பட்டுள்ளார்கள்.

இப்போது திருநாட்டை அலங்கரிக்கும் ஸ்ரீ உபய வே. வி. வி. ஸ்ரீநிவாஸ அய்யங்கார் ஸ்வாமி ஸ்ரீ வேதாந்த திரிகையில் (தாது ஸூ புரட்டாசி மீ ஸ்ரீ நிசுமாந்த மஹா தேசிக மஹோத்ஸவ மலரில்) உபகரித்துள்ள “மஹா தேசிகன் மஹோத்ஸவம்” என்னும் விபாஸத்தில் “பொன்னைப் புழுவாய்க் கருதிய அப்புருஷ ஸிம்ஹம் அப்பொன்னைப் புனையவும் வேண்டுமோ? வைராக்கிய சிகாமணியான அவ்வேதாந்த மூர்த்தி வைரங்கள் பூண்டு வீதிவலம் வரவும் விரும்புமோ? ஆதலின் இவ்வித மஹோத்ஸவங்களில் கொண்டாடப்படும் விக்ரஹம் நம்முடைய மநோபீஷ்டத்தின் காஷ்டையே யென்று மதிப்பதும் தகுதியாம்.” என்று ஸாதித்துள்ளார்.

ஸ்ரீ வைஷ்ணவ குலபதியான இந்த மஹநீயருடைய இத்திருவாக்குகள் எங்களைச் சிறிது சிந்திக்க வைத்தன. அதன் பயனாக எங்களுடைய சிற்றறிவுக்கு எட்டிய சில ஆலோசனைகளைக் கீழே கொடுத்துள்ளோம்:

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் என்ற ஸ்தாபனம் மிகப் பிரபலமாக இருப்பதற்கு முக்கிய காரணம் அது ஏழைகளுக்குச்

செய்துவரும் தொண்டேயாகும். ஏழைச் சிறுவர்களுக்கு லோகரீதியான (பாஷாந்தர) படிப்புக்கு உபகாரச் சம்பளம் (Scholarship) கொடுத்தல், ஏழைகளுக்கு வைத்திய உதவி செய்தல் போன்றவை ஏழை மக்களுக்குச் செய்யும் சீரிய தொண்டுகளாகும். ஏழை ஸ்ரீ வைஷ்ணவக் குடும்பஸ்தர்களுக்கு இத்தகைய உதவிகளைச் செய்யும் முறையில் தேசிக பக்த சபைகள் செயல்பட ஆரம்பித்து அதற்குத் தேவையான நிதிவசதிகளை ஏற்படுத்துவதில் முனையவேண்டும் என்பது எம் தாழ்மையான கருத்து.

மேலும் தர்ம உபநயனம் செய்து வைத்தல், ஸமாச்ரயணம், பரந்யாஸம் முதலியவைகளைச் செய்து கொள்ள விரும்பும் ஏழை ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அவர்கள் ஆசார்ய விருப்பிடம் போய் வருவதற்குப் போக்குவரத்துச் செலவு, ஆசார்ய ஸம்பாவனை முதலியவற்றிற்கு நிதி வசதி செய்து தருதல் போன்றவைகளும் சிறந்த ஸேவைகளாகும்.

இங்ஙனம் நம் தேசிக பக்த சபைகள் செயல்பட ஆரம்பித்தால் ஸ்வாமி தேசிகள் திருவுள்ளத்துக்கும் நம் குலபதி ஸ்ரீ உபய வே. வி. வி. ஸ்ரீநிவாஸ அய்யங்கார் ஸ்வாமிக்கும் ரொம்பவும் உகப்பாக இருக்கும் என்று ஸவிநயம் விஜ்ஞாபித்துக் கொள்கிறோம்.

தி லிட்டில் ப்ளவர் கம்பெனி:

லிப்கோ பதிப்பகத்தார்.

ஆஸ்திகர்களுக்கும் ஆஸ்திக ஸ்தாபனங்களுக்கும் ஒரு வேண்டுகோள்

இன்று நிலவிவரும் காலப்போக்கினால் எங்களுடைய சிறு ஸ்தாபனம் எவ்வளவோ சிரமங்களுக்கிடையே இயங்கி வருகிறது. இவ்வளவு சிரமங்களுக்கிடையே எங்கள் அன்றாட அலுவல்கள் ஓரளவாவது தடை பெறாமல் நடந்து வருகிற

தென்றால் அதற்குப் பெரியோர்களுடைய அனுக்ரஹமும் ஆஸ்திக அன்பர்களுடைய ஆதரவுமே காரணமாகும்.

நிதிவசதியும் இதர வசதிகளும் குன்றியிருப்பினும் அண்ணப்போல் எங்களாலான அளவு சிறு கைங்கர்யங்களில் ஈடுபட்டுள்ளோம். உதாரணமாக, ஆழ்வாராசார்யர்களுடைய அவதார தினங்களில் லௌகிக இளைஞர்களுக்கு உபயோகப்படக் கூடிய சிறிய நூல்களை வெளியிட்டு இலவசமாக விநியோகம் செய்யும் பணியில் சென்ற சில வருஷங்களாக ஈடுபட்டிருப்பது ஆஸ்திகர்கள் அறிந்ததே.

மேலும் ஸ்ரீஸடாரி இல்லாத அல்லது ஸ்ரீஸடாரி கீலமாக இருக்கும் ஸந்நிதிகளுக்கு (தாமிரத்தில் செய்த) ஸ்ரீஸடாரிகள் அடியோங்கள் ஸமர்ப்பித்து வருவதும் ஆஸ்திகர்கள் அறிந்ததே.

இந்தச் சிறிய கைங்கர்யங்களுக்கே எவ்வளவோ இடையூறுகள் தோன்றி அவைகளும் ஸ்தம்பித்து விடுமோ என்ற நிலை அடிக்கடி ஏற்பட்டும், பகவத் பாகவதானுக்ரஹத்தால் இன்றுவரை அவைகளை ஸமாளித்து வந்திருக்கிறோம்.


அன்றாடம் ஆஸ்திக ஸ்தாபனங்களிடமிருந்தும், ஆஸ்திக அன்பர்களிடமிருந்தும் வேறு ஏதாவது கைங்கர்யத்துக்கு நன்கொடை கேட்டோ அல்லது அவர்கள் வெளியிட உத்தேசித்துள்ள பக்தி ஸம்பந்தமான மலர்களுக்கு விளம்பரம் கோரியோ கடிதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இம்மாதிரி கேட்பதில் தவறு எதுவும் இல்லை. இருந்தாலும், எங்களுடைய வசதியின்மை காரணமாகவும், நாங்கள் குறிப்பிட்டுள்ள மேற்படி கைங்கர்யங்களுக்கே சிரமப்பட்டு நிதி வசதிகளைத் தேட வேண்டியிருப்பதாலும் அவர்களுக்கு எந்தவிதமான சிறு உதவிகூடச் செய்ய இயலாத நிலையில் இருப்பதைத் தாழ்மையுடன் விண்ணப்பித்துக் கொள்கிறோம். அவர்கள் கேட்டு இல்லை என்பதால் ஏற்படும் மனச் சங்கடம் ஒருபுறம். இதற்காக வீணாக ஏற்படும் தபாற் செலவையாவது மிச்சப்படுத்தலாமே என்ற எண்ணம் இன்னொருபுறம்.

எனவே, எங்கள் நிலைமை சீர்படும் வரையில் எந்தவிதமான சிறு உதவியைக்கூட நாடி எமக்குக் கடிதம் எழுதாமலிருக்கும்படி ஆஸ்திக ஸ்தாபனங்களையும், அன்பர்களையும் ஸவிநயம் பிரார்த்தித்துக் கொள்கிறோம்.

சுருங்கக் கூறின், இப்போது நாங்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் கைங்கர்யங்களை விக்னமின்றித் தொடர்ந்து செய்து வருவதில் மேலே பிரார்த்தித்துக் கொண்டபடி எங்களுடன் ஒத்துழைத்து உதவிபுரியும்படி ஆஸ்திக மக்களுக்குத் தானும் தடக்கையும் கூப்பி விஜ்ஞாபித்துக் கொள்கிறோம்.

தி லிட்டில் ப்ளவர் கம்பெனி
(லிப்கோ பதிப்பகத்தார்)

2—10—1968



ஸ்ரீ: ஸர்வலோக ஸரண்யாய நம:

ஆலய தர்மம்



திவ்ய தேசங்களும் திருத்தலங்களும் சர்வேச்வரன் குடிகொள்ளும் திருக்கோயில்களாலே புனிதமாகி, பக்தர்களைப் புனிதப்படுத்தி வருகின்றன. இவைகளின் மஹிமைகளை ஆயிரம் நாவு படைத்த ஆதிசேஷனாலும் வர்ணிக்க இயலாது.

இந்தக் கலிகாலத்தில் தாழ்ந்த எண்ணங்களும் ஆசைகளும் மலிந்திருக்கும் மனித வாழ்க்கையில், திருக்கோயில்கள்தான் தர்மம், பக்தி, பண்பு, நெறி ஆகியவைகளை ஓரளவாவது புகட்டி, நல்வழிப்படுத்தி மனிதர்களுக்கு மனச்சாந்தி, மனோதாயம், மனப்பக்குவம் ஆகியவைகளை வளர்த்து வர உதவ வேண்டும். 'ஆலயம் தொழுவது சாலவும் நன்று', 'கோயில் இல்லா ஊரில் குடியிராதே' போன்ற மூதுரைகள் நமக்கு 'ஆலய வழிபாடும் ஆலய தர்மமும் தான் நாம் மேன்மை யடையச் சலபமான சாதனங்கள்' எனும் பேருண்மையைப் பறை சாற்றுகின்றன. இதை மறவாமல், தவறாமல் கடைப்பிடித்து வந்தால், இன்று நம் சமுதாயத்தைப் பீடித்திருக்கும் பல பீடைகளும் ஒழிந்து போகும்; சுபிட்சம் வளரும்; செளக்யம் பெருகும்; நன்மைகள் நிறையும்!

இதில் ஆலய நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் பொது ஜனங்களுக்கும் மிகுந்த பொறுப்புகள் உள்ளன.

1. ஆலயங்களைத் துப்புரவாக வைத்துக் கொள்ள வேண்டும்.

2. கோயிலுக்கு வருகிற பக்தர்களிடம் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும். இதில் ஏழை-பணக்காரர் என்கிற பாகுபாடு காட்டக் கூடாது.

3. அர்ச்சகர்கள் ஒவ்வொரு பூஜை வேளையிலும் "எல்லா மக்களும் சுபிட்சமாக, செளக்யமாக, நெறித் தவறாமல் புகழ்த்தக்கவாறு வாழ்ந்து வர அநுக்ரஹிக்க வேண்டும்" என்று பிரார்த்திக்கொண்டு, பகவானுக்கு விசேஷ அர்ச்சனை செய்துவர வேண்டும்.

4. பக்தர்கள் கோயிலை அகத்தம் செய்யக்கூடாது. அர்ச்சகப் பெரியோர்களிடமும், மற்ற ஆலய சிப்பந்திகளிடமும் பரிவும் மரியாதையும் ஆதரவும் காட்டி நடந்து கொள்ளவேண்டும். பக்தி சிந்தனையோடு ஸந்நிதியில் ஸேவிக்க வரவேண்டும். மனத்தூய்மையை வளர்க்கவே ஆலயம் அமைந்திருக்கிறது என்பதை உணர வேண்டும்.

இவ்வாறு எல்லோரும் ஆலய தர்மத்தைக் கடைப்பிடித்தால் நம் தேசத்தில் துன்பங்களும் தீமைகளும் குறைந்து நன்மைகளும் வளமைகளும் பல்கிப் பெருகும்.

ஸர்வே ஜநா: ஸுகிநோ பவந்து!

ஸ்ரீ:

ஸ்ரீ ஸடகோபாய நம:

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம:

எங்கள் அபிலாஷை

“தேசமெலாமுகந்திடவே பெரும்பூதூரில்
சித்திரையிலாதிரைநாள் வந்துதோன்றிக்
காசினிமேல் வாதியரைவென்று அரங்கர்-
கதியாக வாழ்ந்தருளுமெதிராசா, முன்-
பூசுரர்கோன் திருவரங்கத்தமுதனார் உன்-
பொன்னடிமேலந்தாதியாகப் போற்றிப்
பேசிய நற்கலித்துறை நூற்றெட்டுப்பாட்டும்
பிழையறவே யெனக்கருள்செய் பேணி நீயே.”

“பூமகள்கோன் தென்னரங்கர் பூங்கழற்குப் பாதுகமாய்த்
தாம்மகிழும் செல்வச் சடகோபர்—தேமலர்த்தாட்டு
உய்ந்தினிய பாதுகமாம் எந்தைஇராமாநுசனை
வாய்ந்தெனது நெஞ்சமே! வாழ்.”

நம்மாழ்வார் துதி—லிப்கோ ப்ரத்யேக ப்ரார்த்தனை

“உருவிற் சிறிய மலரேனும்
ஓங்கும் மணத்திற் பெரிதென்று
மருவித் துதிதோள் பொலிவித்த
வகுளா பரணச் சடகோபா!
குருவிற் பெரியோய்! நின்னடியைக்
குறுகிப் பணிந்தோம் “சிறுமலர்”ப்பேர்
தருமிப் பதிப்பு நிலையத்தைத்
தாங்கிச் சிறக்க அருளுதியே!”

ஸ்ரீரங்கநாதர் திவ்யமணி பாதுகைகளாகத் திகழும் நம்மாழ்வாரின் அநுக்ரஹத்தை நாடி, நம்மாழ்வாரின் திருவடிகளுக்குப் பாதுகமாய் விளங்கிய நம் பரமாசார்யர் ஸ்ரீபகவத் ராமாநுஜரின் திருவடித் தொண்டாக, ஸ்ரீவைஷ்ணவ ஸமுதாயத்திற்கு எவ்வித விகல்பமும் இல்லாமல் இயன்றவரைச் சிறிதளவாவது ஸ்வரூப ஞானமும் ஸ்வஸம்ப்ரதாய போதமும் ஏற்படவேண்டும், (குறிப்பாக இன்றைய நம்முடைய இளந்தலைமுறைக்கு) என்கிற ஒரே அபிலாஷையில், நாங்கள் லாபநோக்கை முக்கியமாகக் கருதாமல், கஷ்ட நஷ்டங்களைத் தாங்கியும், இந்த எளிய நற்பணிகளைச் செய்து வருகிறோம்.

ஸ்ரீவைஷ்ணவ குல திலகராக விளங்கும் எந்த மஹநீயரிடத்திலும் எங்களுடைய எத்தகைய சிறிய பணியின் மூலமாகவும் அபசாரப்பட நாங்கள் கனவிலும் கருதியதில்லை; கருதப்போவதுமில்லை. எவ்விதமான பேதபுத்தியும் இல்லாமல், ஸ்ரீவைஷ்ணவ சமுதாயம் ஒரு மித்து, இணைந்து, வளர்ந்து, மேன்மை பெறவேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். இதற்காகவே இத்தகைய ஸம்ப்ரதாய ஸத்விஷயப் புஸ்தகங்களைச் சிரமப்பட்டு லாப நோக்கமின்றியே வெளியிட்டு வருகிறோம்.


குணமே போற்றும் குணசீலர்கள் எங்களை அநுக்ரஹித்து ஊக்குவிக்கவேண்டுமென்று திருவடித் தொழுது, பிரார்த்தித்துக்கொள்கிறோம்.

—“லிப்கோ” பதிப்பகத்தார்.



ஸ்ரீமந் நிகமாந்த தேசிகன்
(திருவஹீந்திரபுரத்தில் ஸேவை ஸாதிக்கிறபடி)

ஸ்வாமி தேசிகள்
எழுந்தருளின
திவ்ய தேசங்கள்



ஸ்ரீஸ்வாமிதேசிகள் எழுந்தருளின திவ்யதேசங்கள்

முவதார ஸ்தலம்: தூப்புல் (ஸ்ரீகாஞ்சீபுரம்)
மலதடவை எழுந்தருளினவை

1. ஸ்ரீகாஞ்சீபுரம்
2. திருவஹீந்திரபுரம்
3. ஸ்ரீரங்கம்
4. தருப்பதி (திருமலை)
5. திருநாராயணபுரம், ஸத்யாகாலம் முதலியன

மடநாட்டு சேஷத்ரங்கள்

6. விஜய நகரம்
7. துங்கபத்ரா
8. துவாரகை
9. வடமதுரை
10. கோவர்த்தனம்
11. ப்ருந்தாவனம்
12. ஸாளக்ராமம்
13. பதரிகாச்ரமம்
14. நைமிசாரண்யம்
15. அயோத்தி
16. காசி
17. பிரயாகை
18. கயை
19. ஸ்ரீகூர்மம்
20. ஸிம்ஹாசலம்

மதாண்டைமண்டல சேஷத்ரங்கள்

21. திருவள்ளூர்
22. திருநின்றலூர்
23. திருவல்லிக்கேணி
24. திருநீர்மலை
25. திருவிடந்தை
26. திருக்கடன்மலை
27. ஸ்ரீபெரும்புதூபுர்
28. திருக்கோயிலூர்

தென்னாட்டு சேஷத்ரங்கள்

29. திருக்கண்டியூர்
30. தஞ்சைமாமணிக்கோயில்
31. புள்ளம்பூதங்குடி
32. கபிஸ்தலம்
33. திருக்கண்ணமங்கை
34. திருநாகை
35. திருக்கண்ணபுரம்
36. திருவெள்ளியங்குடி
37. தேரமுந்தூர்
38. திருவிந்தூர்
39. திருக்குடந்தை
40. காழிச்சீராம விண்ணகரம்
41. திருவாலி, திருநகரி, திருநாங்கூர்
42. திருச்சித்ரகூடம்
43. வீரநாராயணபுரம், ஸ்ரீமுஷ்ணம்
44. திருவந்தப்புரம்
45. திருக்கோஷ்டியூர்
46. திருமாலிருஞ்சோலை
47. திருமோகூர்
48. ஸ்ரீவில்லிபுத்தூர்
49. திருத்தொலைவில்லிமங்கலம்
50. ஸ்ரீவைகுண்டம்
51. திருவாட்டாறு
52. வானமாமலை
53. திருக்குறுங்குடி

குறிப்பு:—தேசப்படத்தில் காணப்படும் கறுப்புப்புள்ளி அந்த அந்த ஸ்தலத்தைக்குறிக்கும். கறுப்புப்புள்ளிகள் இல்லாமல் தனியாக உள்ள எண்களும் ஸ்தலங்களையே குறிப்பவை. இங்குள்ள வரிசை எண்கள் ஸ்ரீதேசிகன் சுமார் எத்தனை இடங்களுக்கு எழுந்தருளினார் என்பதை மட்டுமே குறிப்பவை இந்த யாத்ராக்கரம் 'வைபவப் ப்ரகாசிகை'யை ஆதாரமாகக்கொண்டு எழுதப்பட்டது. வேறு ஆதாரத்துடன் இதற்கும் அதிகமான ஸ்தலங்கள் எழுந்தருளினதாகத் தெரிவித்தால் க்ருதஜ்ஞதையுடன் எமது அடுத்த கிரந்தங்களில் பிரசுரிக்க முயலுவோம்.

—லிப்கோ பதிப்பகத்தார்—

ஸ்ரீ ரகுநந்தன பரப்ரஹ்மணே நம:

ஸ்ரீ சக்ரவர்த்தித் திருமகன் ஜாதகம்

ததஸ் ச த்வாதரே மாலே சைத்ரே நாவமிகே திதௌ |
நக்ஷத்ரேSதிதி தைவத்யே ஸ்வோச்சஸம்ஸ்த்தேஷு பஞ்சஸு ||
க்ரஹேஷு கர்க்கடே லக்நே வாஃபதா விந்துநா ஸஹ |
ப்ரோத்யமானே ஜகந்நாதம் ஸர்வலோக நமஸ்க்ருதம் ||
கௌஸல்யா(அ)ஜநயத் ராமம் ஸர்வலக்ஷண ஸம்யுதம் ||
—ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

சுக்கிரன்	சூரியன் புகன்		கேது
	ராசி சக்கரம்		லக்னம் சூரு சந்திரன்
செவ்வாய்			
ராசு		சனி	

ஸ்ரீமத் நாராயணனுடைய அவதாரங்களில் முக்கிய
மானது ஸ்ரீராமாவதாரம். ஸ்ரீராமனுடைய ஜனனகால ஜாத
கத்தில் ஐந்து க்ரஹங்கள் உச்ச ஸ்தானத்தில் இருக்கின்றன.
எனவே, இந்த மஹா சிரேஷ்டமான ஜாதகத்தைப் பூஜா
மண்டபத்தில் எழுந்தருளப்பண்ணி, தினந்தோறும் சிரத்தை
யுடன் ஆராதிப்பது அவசியம். இந்தப் புனிதமான ஜாத
கத்தை வைத்திருப்பவர்களுக்கும் பூஜிப்பவர்களுக்கும்
ஜாதக ரீதியாய் ஏற்படும் நவக்ரஹ தோஷங்களின் நிவ்ருத்தி
யும், ஸர்வ வ்யாதி நிவ்ருத்தியும், ஐசவர்ய அபிவ்ருத்தியும்,
ஆயுள், ஆரோக்யம் முதலான ஸகல பாக்யங்களும் ஸ்ரீ சக்கர
வர்த்தித் திருமகன் திருவருளால் நிச்சயமாக ஏற்படும்
என்பது ஸர்வ சாஸ்த்ர ஸம்மதம்.

ஸ்ரீ :

ஸ்ரீ ஸ்வாமி தேசிகள் ஜாதகம்

[மனிதர்கள் அனுஷ்டிக்க வேண்டிய தர்மங்கள் யாவை என்று உலகத்திற்கு உபதேசித்த பிறகு, அதன்படி தாமும் நடக்க முயற்சி செய்பவர்கள் பலர். ஆனால் தர்மங்களைத் தாம் முதலில் அனுஷ்டித்துக் காட்டிய பிறகே உலகுக்கு உபதேசித்தவர்கள், புருஷோத்தமனான ஸ்ரீராமனும் ஆசார்ய ஸார்வபௌமரான ஸ்ரீ தேசிகனும் ஆவர். எனவே அவதாரச்சிறப்பு பெற்ற இவ்விருவர் ஜாதகங்களை யும் இங்கு கொடுத்துள்ளோம். இவைகளை நல்ல காகிதங்களில் எழுதி கண்ணாடி போட்டு பூஜித்து வந்தால் ஸ்ரீ ரகுநந்தனனுடைய அனுக்ரஹமும், ஆசார்ய வள்ளலுடைய அனுக்ரஹமும் ஏற்படுவதுடன் கிரகங்களினால் ஏற்படும் கஷ்டங்கள் நீங்கி ஸகல சேஷமங்களும் உண்டாகும்.]

ஸ்வஸ்தி ஸ்ரீ சுக்ல ஸ்ரீ கதகலி 4370-க்குச் சரியான (கச்சிநகர் அனந்தாசார் தோதாரம்மைக்கு வரத வேங்கட ப்ரஸாதம் ஸ்வப்னத்தில் அருளியபடி—கைரவிணீ தீர்த்தஸநானமும் ஆன பிறகு) புரட்டாசி மீ 11-ஆந் தேதி ஞாயிற்றுக் கிழமை 11-28க்கு சுக்ல ஓகாதசி 6 நாழி—19 விநாடிக்கு திருவோண நக்ஷத்திரத்தில் கன்யா லக்னத்தில் (வேங்கட கண்டாம்சம்) அதிமானுஷ புருஷ ப்ரஜை அவதரணம் அல்லது சுப ஜனனம்—தூர்ப்புல் புண்யபூமி கச்சிநகர். 11 கடிக்கையும் 28 விகடிக்கையில் ஜனனம்.

		கேது
	இராசி	சனி
சந்திரன்		கக்ரன்
ராஹு	அங்	லக்ரு குரியன் புதன்

கேது அங்	லக்ரு யன்	குரு
	நவாம்சம்	புதன் சந்திரன்
சனி		
கக்ரன்		ராஹு

கர்ப்பச் செல்லுபொக சந்திர மஹாதசையில் பாக்கி செல்ல
வேண்டியது ஐ 0—1 9—நா 13.

க்ரஹ பாத சாராவளி

சூரியன்	ஹஸ்தம்	— 1
சந்திரன்	திருவோணம்	— 4
அங்காரகன்	ஸ்வாதி	— 4
புதன்	ஹஸ்தம்	— 4
குரு	ஹஸ்தம்	— 3
சுக்ரன்	உத்திரம்	— 1
சனி	ஆயில்யம்	— 2
ராஹு	பூராடம்	— 2
கேது	திருவாதிரை	— 4

(ஸ்ரீசைலம்—தாத்தாசார்
அநந்தஸரோவரி.)

(MSS. Palm leaves. Sherfoji's Saraswathi Mahal
Library, Tanjore.)

இது ஸ்ரீ வேதாந்த தேசிகர் திருவவதார ஜந்ம பத்திரிகை.
ஸ்ரீ வைஷ்ணவ ஸித்தாந்தத்தில் ஸ்ரீ பகவத்ராமானுஜருக்குப் பிறகு
ஜகதாசார்யராகவும், வடமொழியிலும் தென்மொழியிலும்
சேர்ந்து நூற்றுக்கும் அதிகமான ஸத்க்ரந்தங்களை இயற்றியவராக
வும் விளங்கிய ஒரு மஹாபுருஷனுடைய ஜாதகம் இது.

ஆகவே, இது ஒரு மஹானுடைய ஜாதகம் என்பதை நிரூபிப்
பதற்குத் தேவையான கிரஹபலமும், ஜோதிஷ சாஸ்திர ஆதார
மும் இருக்கின்றனவா என்பதைப் பார்ப்போம்.

(ஜனன காலம் உதயாதி 11—28க்கு என்றிருப்பதால்
கன்யாலக்ஷ்மாச இருப்பதற்கில்லை. அந்த ஓலைச்சுவடி மிகவும்
சிதைந்த நிலையிலிருப்பதாகவும் மேற்கொண்டு எதையும் செய்ய
முடியா தென்றும் இதை அனுப்பியவர் குறிப்பிட்டபடியான
கன்யாலக்ஷ்மென்றே வைத்துப் பலன் கூறப்பட்டுள்ளது.

லக்னம்

இந்த ஸ்வாமி அவதாரம் செய்தது கன்யாலக்னத்தில் மேஷ நவாம்சத்திலாகும். கன்யாலக்னத்தில் மேஷ நவாம்சம் என்பது 4-வது நவாம்சமாகும். அதாவது ஹஸ்தம் 1-ம் பாதத்தில் லக்னம் அமைந்திருக்கிறது.

கன்யாலக்னத்திற்கு அதிபதி புதன். அவர் ஞானகாரகர். லக்ன கேந்திரமாகிய ஸ்வஸ்தானத்தில் உச்சராக விளங்குகிறார். ஞானாதிஷ்டான தேவதையான ப்ருஹஸ்பதியும் லக்ன கேந்திரத்தில் இருக்கிறார். அவர்களுடன் ஆத்ம காரகான சூரிய பகவான் லக்னகேந்திரம் பெற்று நவாம்சத்தில் உச்சகாக, இருப்பதால் மஹாமேதாவியாகவும் ஸ்வதந்த்ர ஸ்வதந்த்ரராகவும் விளங்குவதற்குரிய கிரஹபலம் இருக்கின்றது.

தவிர, பஞ்சமஸ்தானத்தை (ஐந்தாவது இடத்தை) வித்யாஸ்தானமென்று சாஸ்திரம் கூறும். வித்யாஸ்தானாதிபதி சனி பகவான். அவர் லாபஸ்தானத்தில் இருந்து தன் இடத்தை நோக்குகிறார். லாபாதிபதியான சந்திரன் ஐந்தில் அமர்ந்து லாபஸ்தானத்தை நோக்குகிறார். லாபஸ்தானத்தில் சனிபகவானும், பஞ்சமத்தில் சந்திரனுமாகப் பரிவர்த்தனை யோகத்தை அடைந்திருப்பதால் வித்யா லாபம் உள்ள சிறந்த ஜாதகம் இது.

தவிர, மந்த்ரோபதேச ஸ்தானமான ஐந்தாமிடத்தில் சந்திர பகவான் அமர்ந்திருப்பதால் வெள்ளைப் பரிமுகனாகிய ஸ்ரீஹயக்ரீ வனுடைய மந்த்ரணித்தியும் அனுக்ரஹமும் ஸூசிக்கப்படுகிறது.

நூற்பு:— இந்த ஜாதகம் கணித ரீதியில் சரியா? என்று சிசன்னையில் வானசாஸ்திர மேதையாக விளங்கும் ஸ்ரீ வி. சுப்பிரமணிய சாஸ்திரியவர்களைக் கேட்டிருந்தோம். அவர் எழுதியதை கீழே பிரசுரிக்கிறோம்:—

“ ஸ்ரீ தேசிகர் ஜாதகம் கணிதப் பரீகைக்கு உயர்ந்த எடுத்துக் காட்டாக விளங்குகிறது. கால கணிதம் சுத்தமாக வருவதை நான் திநே திநே போட்டு சந்தோஷப்படுகிறேன்.

கலியுகாதி நடப்பது	5070
ஸ்ரீமான் தேசிகர்	4370

700

புரட்டாசித் திருவோணத்தில் 701 ம் ஆண்டு விழா சரி.

சுக்லநாம ஸம்வத்ஸரம் 5070

சுக்ல வரு 4370

660

சுக்லாவோடு கூட்ட 40

மேல் 40 வருஷங்கள் 700

கதகவி 4370 வருஷம் முடிந்து ஆவணி மாதம் வாக்கியம் முழுவதும் கூட்டி புரட்டாசி 11ம் தேதியும் கூட்டி 'மாயாயசோ ஜநோ ராகு:' கழித்து சுத்து தினங்கள் எடுத்து, கிழமை கண்டு பிடித்தோம். ஞாயிறு வந்ததும் சூரியஸ்புடம், சந்திரஸ்புடம், நவக்ரஹஸ்புடம் எடுத்தோம். இதில் ஆச்சர்யம்! சுக்கிரன் நீசம் ஆகாமல் உத்திரம் 1 ம் பாதத்தில் :வருவதே ஜோதிஷ :கணித பரீகையாகும்.மற்றக் கிரஹங்களும் அம்சகப்படி வருகிறது. கிதி, நட்சத்திரம், ராகு கேது சாரங்களும் சரியாக வருகின்றன.

— வி.சுப்பிரமணிய சாஸ்திரி,
2, அஜிஸ் நகர் முதல் தெரு,
சென்னை-24.

இனி சாஸ்திரப் பிரமாணங்களைப் பாப்போம்:—

5க் குடையவனு சனிபகவான் லாபஸ்தானத்திலிருப்பதற்குப் பண்ட:

ஸுதேசே லாபபவநே பண்டிதோ ஜநவல்லப: |

க்ரந்தகர்த்தா மஹாதக்ஷோ பஹுபுத்ர தநாந்வித: ||

—பராசரஸம்ஹிதை

“5க்குடையவன் 11 மிடத்திலிருந்தால் வித்வானாகவும், ஜனங்களுக்குப் பிடித்தவனாகவும், கிரந்தங்களைச் செய்பவனாகவும், மிகுந்த

சாமர்த்தியமுள்ளவகைவும், அனேகம் புத்திரன், தனம் இவற்றுடன் கூடியவகைவும் இருப்பான்.” ஸ்ரீ தேசிகள் கிரந்த கர்த்தா என்பதும் “மஹாதக்ஷ;” என்பதால் “ஸர்வதந்த்ரஸ்வதந்த்ரர்” என்பதும் நிருபிக்கப்பட்டன. ஞானபுத்திரர்கள் பலர் என்பதும் உண்மை.

புத்திசாலி யோகங்கள்

ஜாதகதத்வம் என்ற நூலில் ஸுத்திரங்கள்:—

(1) “ஸுதர்ஷே சுபே புத்திமாந்” ஐந்தாமிடத்தில் சுபனிருந்தால் புத்திமாந். (சந்திரன் 5 மிடத்திலிருக்கிறான்)

(2) “குரேன கேந்த்ர கோணகே புத்திமாந்” குரு 1, 5, 9, 4, 7, 10லிருந்தால் புத்திமாந் (குரு 1ல் இருக்கிறார்.)

வேதாந்தாசார்ய யோகம்

(1) “கேந்த்ரகோணே ஜீவே வேதாந்தக்ரு:” = 1, 4, 7, 10, 5, 9ல் குரு இருந்தால் வேதாந்தி (1ல் குரு இருக்கிறார்.)


(2) “ஸ்வோச்சேங்கே ஜ்ஞே, கோசேசே பாராவதே, வ்யயே சுக்ரே வேதாந்தி” புதன் தன் உச்சமான லக்னத்தில் இருந்து 2க்குடையவன் பாராவதாம்சத்திலிருந்து சுக்ரன் 12 மிடத்திலிருந்தால் வேதாந்தி.

வைராக்ய யோகம்

தனுதிபதி (2-க்குடையவன்) சுக்ரன் வ்யய ஸ்தானத்தில் இருப்பதாலும், தன ஸ்தானத்தில் 3-8க்குடைய அங்காரகன் இருப்பதாலும் தனத்தில் விரக்தியும், அதிதாரித்ரியமும், பிக்ஷாடன மென்ற உஞ்சவ்ருத்தியை ஜீவனமாகக் கொண்டிருத்தலும் ஏற்படும். 2-ல் அங்காரக ஸம்பந்தத்தால் வாக்கு வன்மையும், தமிழில் புலமையும் ஏற்படும்.

இவ்வாறு சாஸ்திர வசனங்களை ஆராய்ந்தால் இந்த ஜாதகத்திற்குரிய ஸ்ரீமந்நிகமாந்த மஹாதேசிகள் கவிதார்க்கிக எரிமஹம் விரக்தாக்ரேஸரர், ஜகதாசார்யன் என்பதற்கான பல கோட், பாடுகள் கிடைக்கு மென்பதில் ஐயமில்லை.

—கீழாத்தூர் ஸ்ரீ நிவாஸாச்சாரியர்



ஸ்ரீஸ்வாமி தேசிகனும் ஸ்ரீஹயக்ரீவனும்
 (திருவஹீந்திரபுர்தில் எழுந்தருளியுள்ளபடி.)

ஸ்ரீதேசிகன் சரீத்திரம்

இன்றைக்கு 700 ஆண்டுகளுக்கு முன், நகரங்களிற் சிறந்த காஞ்சிமா நகரத்தில், விளக்கொளிப் பெருமாள் சந்நிதியிருக்கும் தூப்புல் என்ற பகுதியில் அனந்தஸூரி — தோதாரம்மை என்று ஒரு திவ்ய தம்பதிகள் இருந்தனர்.

இந்த தம்பதிகளுக்குத் திருவேங்கடமுடையானது திரு வருளால் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அது வேங்கடேசன் அவ

සෞඛ්‍ය සේවාවේ ප්‍රධාන අංශයක් වන නිවැරදි සෞඛ්‍ය සේවාවක් සැපයීම සඳහා වන අවශ්‍යතාවය අතිශයින්ම වැදගත් වේ. මෙහිදී සෞඛ්‍ය සේවාවේ ගුණාත්මක උසුණු කිරීම සඳහා වන අවශ්‍යතාවය අතිශයින්ම වැදගත් වේ.

• ප්‍රධාන අංශ

සෞඛ්‍ය සේවාවේ ප්‍රධාන අංශයක් වන නිවැරදි සෞඛ්‍ය සේවාවක් සැපයීම සඳහා වන අවශ්‍යතාවය අතිශයින්ම වැදගත් වේ. මෙහිදී සෞඛ්‍ය සේවාවේ ගුණාත්මක උසුණු කිරීම සඳහා වන අවශ්‍යතාවය අතිශයින්ම වැදගත් වේ.

• ප්‍රධාන අංශ

සෞඛ්‍ය සේවාවේ ප්‍රධාන අංශයක් වන නිවැරදි සෞඛ්‍ය සේවාවක් සැපයීම සඳහා වන අවශ්‍යතාවය අතිශයින්ම වැදගත් වේ. මෙහිදී සෞඛ්‍ය සේවාවේ ගුණාත්මක උසුණු කිරීම සඳහා වන අවශ්‍යතාවය අතිශයින්ම වැදගත් වේ.

• සිදු කරනු ලබන

සෞඛ්‍ය සේවාවේ ප්‍රධාන අංශයක් වන නිවැරදි සෞඛ්‍ය සේවාවක් සැපයීම සඳහා වන අවශ්‍යතාවය අතිශයින්ම වැදගත් වේ. මෙහිදී සෞඛ්‍ය සේවාවේ ගුණාත්මක උසුණු කිරීම සඳහා වන අවශ්‍යතාවය අතිශයින්ම වැදගත් වේ.

இந்த மந்த்ரத்தை ஜபித்து பெரிய திருவடியின் அனுக்ரஹம் பெறுவதற்கு உகந்த இடம் எது என்று தேடி திவ்யதேச யாத்திரை செய்யும் காலத்தில் திருவஹீந்திரபுரத்திற்கு எழுந்தருளினார். அங்கே ஸ்ரீதேவநாதன் ஸந்நிதிக்கு எதிரிலுள்ள 'ஔஷாதாத்ரி' என்ற சிறிய மலை அதற்குத் தக்கதாக இருந்தது. அந்த மலையில் கருட மந்த்ரத்தை ஜபித்தார். கருட பகவான் அதனால் மகிழ்ச்சியடைந்து ப்ரத்யக்ஷமானார். பிறகு ஸகல வித்யாதிதேவதையான ஸ்ரீஹயக்ரீவண ஸாக்ஷாத்கரிக்கக்கூடிய ஸ்ரீஹயக்ரீவ மந்த்ரத்தை உபதேசம் செய்து ஒரு ஹயக்ரீவ விக்ரஹத்தையும் கொடுத்து மறைந்தார்.

ஸ்ரீ தேசிகள் அதே ஔஷாதகிரியில் விரதம் பூண்டு ஸ்ரீஹயக்ரீவண ஆராதித்துக்கொண்டும் ஹயக்ரீவ மந்த்ரத்தை ஆயிரமாயிரம் தடவை ஸதா ஜபித்துக்கொண்டும் அதே தியானத்தில் இருந்தார். ஒரு சுபதினத்தில் ஸ்ரீஹயக்ரீவன் பிரத்யக்ஷமாய்த் தமது பரிமுகத்திலிருந்து வாலாமிருதம் என்ற ஞானமிருதத்தை எடுத்து ஸ்ரீ தேசிகனுக்கு ஊட்டியருளினார். அதை அருந்தியதே வியாஜமாக ஸ்ரீ தேசிகனுடைய திருவாக்கிலிருந்து கவிதாப்ரவாஹம் பெருக்கெடுத்தோடியது.

முதன் முதலில் ஜ்ஞானாநாதிதேவதையான ஸ்ரீ ஹயக்ரீவணப் பற்றியும், ஜ்ஞானாநாசார்யனான கருடனைப் பற்றியும் ஸ்தோத்திரங்களை இயற்றினார். இப்படிப் பலகாலம் திருவஹீந்திரபுரத்திலும், சில காலம் காஞ்சி, ஸ்ரீரங்கம், திருமலை முதலிய திவ்யதேசங்களிலும் எழுந்தருளியிருந்து, அந்த அந்த திவ்யதேசத்து எம்பெருமான் களைத் தாம் இயற்றிய ஸ்தோத்திரங்கள் மூலமாகவும் பாசுரங்கள் மூலமாகவும் மங்களாசாஸனம் செய்து வந்தார்.

மற்றும், தாம் செல்லுமிடமெல்லாம் சீடர்களுக்குப் பஞ்ச ஸம்ஸ்காரமும் மந்த்ரோபதேசமும் செய்ததுடன் ஸம்பிரதாய கிரந்த காலக்ஷேபங்களையும் ஸாதித்து வந்தார்.

ஸ்ரீ தேசிகள் அருளிச்செய்த கிரந்தங்களின் எண்ணிக்கை பின்வருமாறு :

- | | |
|-------------------------|----|
| (1) ஸ்தோத்திரங்கள் | 28 |
| (2) வேதாந்த கிரந்தங்கள் | 14 |

(3) வ்யாக்யாந கிரந்தங்கள்	8
(4) ரஹஸ்ய கிரந்தங்கள்	31
(5) தமிழ் ப்ரபந்தங்கள்	24
(6) காவியங்கள்	4
(7) நாடகம்	1
(8) அநுஷ்டானக் கிரந்தங்கள்	2
	112

ஸ்ரீதேசிகனின் தனிப்பெருமை

1. தம் வாழ்நாள் முழுவதும் சற்றும் ஓயவில்லாமல் வடமொழியிலும் தென்மொழியிலும் 112 கிரந்தங்களை இயற்றினார். |

2. ஓர் இரவின் ஒரு யாம காலத்திற்குள் (அதாவது 3 மணி காலத்திற்குள்) ஸ்ரீரங்கநாத பாதுகையைப் பற்றி 'பாதுகா ஸஹஸ்ரம்' என்னும் ஆயிரம் சுலோகங்களை இயற்றினார்.

3. பணத்தையோ புகழையோ விரும்பாமல் எளிய வாழ்க்கை நடத்தினார். வித்யாரண்யர் மூலமாக வந்த அரசனின் அழைப்பையும் ஏற்காமல் 'வைராக்ய பஞ்சகம்' அருளினார்.

4. 'வேதாந்தாசார்யர்' என்ற விருதை அரங்கநாதனாலும், 'ஸ்ரீவதந்த்ர ஸ்வதந்த்ரர்' என்ற விருதை அரங்கநாச்சியாராலும் அநுக்ரஹிக்கப் பெற்றார்.

5. ஸ்ரீதெய்வநாயகன் திருவுள்ளப்படி பாகவதர்கள் மூலம் 'கவிதார்க்கிகளிம்ஹம்' என்ற விருதைப் பெற்றார்.

6. இவ்வளவு ஞானமும், அநுஷ்டானமும், வைராக்யமும், பக்தியும் இருந்தும் சிறிதும் கர்வமோ, கோபமோ கொள்ளாமல் எல்லோருடனும் அன்பாகப் பழகினார்.

7 தம்மை அவமதித்தவர்களையும் போற்றிப் புகழ்ந்ததா ஒரு நாள் இவருடைய பெருமையைக் கண்டு பொருமை கொண்ட சிலர் இவா செல்லும் வழியில் பழைய செருப்புத் தோரணம் கட்ட, அது அவா தலையில் இடிக்க, 'பாகவதார்களின் திருவடிச் சோடுகளே நாங்கள் உயவதற்குப் பற்றுக்கோல்' என்று கூறி உணமை வைணவத்தை உலகத்திற்கு அறிவுறுத்தினா

இப்படி ஞானத்திற்கும், அனுஷ்டானத்திற்கும், வைராக்யத்திற்கும் நிதியாய்—ஆதாசமாய் எழுந்தருளியிருந்த ஸ்ரீமநநிகமாநத மஹாதேசிகள் அவதாரத்தையும், பெருமைகளையும் மனத்தில்கொளப்பவர்களுக்கு ஸகல க்ஷேமங்களும் உண்டாக்குமென்பதில் சிறுதும் ஐயமில்லை

ஸ்ரீ

ஸ்ரீமதே ராமாநுஜாய நம

ஸ்வாமி தேசிகனின் ஆசாரிய பக்தி

அத்யாதம சாஸ்தரங்களில் ஜஞானம் ஏறப்பட ஆசாரிய பக்தி அவசியம் என்பதும் ஸாவாவஸ்தையிலும் குருபக்தியின பரீவாஹமாகக் குருவைப் பிரகாசப்படுத்த வேண்டும் என்பதும் ஸ்வாமி தேசிகனுடைய உபதேசங்கள் இந்த உபதேசங்களைப் பிறருக்குச் சொல்வது மட்டுமன்றித் தாமே அனுஷ்டித்தும் காட்டியிருக்கிறா ஸ்வாமி.

எங்ஙனையெனில், அத்யாதம சாஸ்தரங்களில் அடங்கியுள்ள தத்வார்த்தங்களைப் பாமரா பண்டிதர் உள்ளிட்ட யாவரும் எளிதில் அறிந்துகொள்வதற்கு உபகாரமாக அவர் அருளியுள்ள "ஸ்ரீமத் ரஹஸ்யதரய ஸாரம்" எனனும் அரிய க்ரந்தத்தின் ஆரம்பத்தில ஆழ்வார்களுடையவும் பூவாசாரய பரம்பரையினுடையவும் பெருமைகளைப் பரக்கப் பேசும் "குருபரம்பராஸாரம்"

என்னும் அதிகாரத்தை முதலில் இட்டுத் தம் உபதேசங்களைத் தாமே அனுஷ்டித்துக் காட்டியிருக்கிறார்.

அதன் முடிவில் “இந்த ரஹஸ்யங்களை அனுஸந்திக்கும் போதெல்லாம் ஆசார்யபரம்பரையை அனுஸந்திக்கையும் விதிபலப் ராப்தம்” என்று கூறுவதுடன் நில்லாமல், “இவ்வாசார்யர்களுடைய அனுஸந்தானம்.....ப்ரதிஷித்தஸம்பாஷணத்துக்கு ப்ராயச்சித்த முமாம்” (அதாவது பேசத் தகாதவர்களுடன் ஸம்பாஷிக்க நேர்ந்து விட்டால், ஆசார்யர்களைத் தியானித்தால் அந்தப் பாபம் அகன்று விடும்) என்று பலன் கூறித் தலைக்கட்டுகிறார்.

அந்த அதிகாரத்தின் உபஸம்ஹாரத்தில் தமக்கு ஞானோபே தேசம் செய்த ஆசார்யனிலிருந்து ஆரம்பித்து எம்பெருமான்வரை உள்ள ஆசார்ய பரம்பரையை வணங்கும் : “என்னுயிர்தந்தளித்த வரை.....” என்று ஆரம்பிக்கும் பாசுர மியற்றியிருக்கிறார்.

அதற்குப் பின்னர் :ஸம்ஸ்க்ருதத்தில் இரண்டு காரிகைகளையும் தமிழில் மூன்று பாசுரங்களையும் இட்டுள்ளார். ஸம்ஸ்க்ருதத்திலுள்ள காரிகைகளில் நாதமுனிகள் முதலிய பூர்வாசார்யர்களின் பெருமைகளையும், ஸ்ரீஹயக்ரீவனுடைய அனுக்ரஹத்தைப் பெற்ற நம் ஆசார்ய பரம்பரை வாதிநிரஸனம் செய்து திக்கெட்டிலும் ஜெயக் கொடி :நாட்டியிருப்பதையும் குறிப்பிடுகிறார். பிறகு முறையே பாஷ்யகாரர், ஆளவந்தார், நாதமுனிகள், விஷயமாக தனித்தனியே மூன்று பாசுரங்களிட்டுள்ளார்.

பின்னால் வரும் அதிகாரங்களை நோக்கினால் அவைகளின் முடிவில் அந்தந்த அதிகாரத்தில் அடங்கியுள்ள ஸாரமான அர்த்தத்தை ஸங்க்ரஹித்துக் காட்டும் ஒரு ஸம்ஸ்க்ருத காரிகையும் ஒரு தமிழ்ப் பாசுரமுமே கொடுக்கப் பட்டுள்ளதைப் பொதுவாகக் காணலாம். ஆனால், இந்த அதிகாரத்தின் முடிவில் மட்டும் ஒன்றுக்கு மேற்பட்ட காரிகையும் பாசுரங்களும் கொடுக்கப் பட்டுள்ளதன் காரணத்தைச் சற்று சிந்தித்துப் பார்த்தால் குரு பக்தியின் பரீவாஹமாகக் குருவை ப்ரகாசிப்படுத்த வேண்டும்

என்னும் தம் உபதேசத்தைத் தாமே அனுஷ்டித்துக் காட்டியிருப்பது நன்கு விளங்கும்.

பகவத் பாஷ்யகாரரிடம் விசேஷித்த பக்தி

பூர்வாசார்ய பரம்பரையில் குறிப்பாக எம்பெருமானாரிடம் ஸ்வாமிக்கு விசேஷித்த பக்தி உண்டு என்பதை அவர் அருளிச் செய்த நூல்கள் பலவற்றில் காணலா மெனினும், அவர் அருளிச் செய்துள்ள யதீரஜ ஸிப்தந்தான் ஸ்வாமியின் ராமானுஜ பக்திக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. அதில் அடங்கியுள்ள ஒவ்வொரு சுலோகத்திலும் அது ப்ரதிபலிக்கிற தென்றலும் சில முக்கியமான சுலோகங்களை மட்டும் இங்கு ஆராய்வோம்.

“பருஷாதிவாத பரிவாத பைசந--
ப்ரப்ருதி ப்ரபூத பதநீய பங்கிலா |
ஸ்வததே மமாத்ய ஸுபகா ஸரஸ்வதீ
யதிராஜ கீர்த்தி கதகைர் விசோதிதா ||

என்னும் 19-வது சுலோகத்தில், தண்ணீர் தேத்தாங் கொட்டையால் தெளிந்து பரிசுத்தமடைந்து இனிப்பதைப்போல் அனேக பாதகங்களால் அழுக்குற்ற தம் வாக்கு யதிராஜருடைய புகழால் தூய்மை பெற்றது என்கிறார்.

விகல்பாடோபேந ச்ருதிபதமசேஷம் விகடயந்
யத்ருச்சாநிர்த்திஷ்டே யதி ந்ருபதி சப்தே விரமதி |
விதண்டாஹங்குர்வத் ப்ரதிகதக வேதண்ட ப்ருதநா
வியாத வ்யாபார வ்யதிமதந ஸம்ரம்பகலஹ: ||

என்னும் 51-வது சுலோகத்தில், ப்ரதிவாதிகளாகிற யானைக் கூட்டங்களின் அட்டஹாஸத்தை அடக்குவதற்கு ஸ்ரீபாஷ்யகாரரின் திருநாமத்தை உச்சரிப்பதே போதுமானது என்கிறார். மேலே குறிப்பிடப்பட்ட “குருபரம்பராஸாரம்” என்னும் அதிகாரத்தின் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ள “ஆரண நூல்வழிச் செவ்வை” என்று ஆரம்பிக்கும் தமிழ்ப் பாசரம் (தேசிகப்பிரபந்தம் அதிகார சங்கிரகம் 4-வது பாசரம் காண்க) ஏறத்தாழ இதே அர்த்தம் தொனிப்பதாய் அமைந்திருக்கிறது. உடையவர் விஷயமாக இப்

படி ஒரு முழு ஸ்தோத்திரம் அருளிச் செய்வதை உத்தேசித்துதான் அந்த இடத்தில் அவர் விஷயமாக ஸம்ஸ்கிருதத்தில் ஒரு காரிகை கொடுக்கவில்லைபோலும்.

நிராலோகே லோகே நிருபதிபரஸ்நேஹபரித:
 யதிசுக்ஷமாப்ருத் தீபோ யதி ந கில ஜாஜ்வல்யத இஹ |
 அஹங்காரத்வாந்தம் விஜஹதி கதங்காரமநகா :
 குதர்க்கவ்யாளௌகம் குமதிமத பாதாள குஹரம் ||

என்னும் 56-வது சுலோகத்தில் ஸ்ரீபாஷ்யகாரர் அவதரிக்கா விடில் ஹேதுவாதிகளின் குதர்க்க வாதம் ஓங்கியிருக்கும். அதனால் ஏற்பட்டிருக்கக்கூடிய அஜ்ஞானம் என்கிற இருளிலிருந்து ஸாதுக்கள் எங்ஙனம் தப்பித்திருக்க முடியும்? என்று கேட்கிறார் ஸ்வாமி.

இப்படி அஸாதாரணமாகப் பாஷ்யகாரரிடம் பக்தி பூண்ட ஸ்வாமி தேசிகனுக்கு இன்னொரு அஸாதாரணப் பெருமையும் உண்டு. அதாவது “ஸ்ரீபகவத் ராமானுஜ ஸித்தாந்த நிர்ந்தாரண ஸார்வபௌமன்” என்று அவர் பெற்றுள்ள விருதே அவருடைய அஸாதாரணப் பெருமை என்ன என்பதை விளக்கும்.

ஸ்வாமியின் 701-வது திரு அவதாரதினமாகிய இந்நன்னாளில் ஸ்வாமி தேசிகள் உள்ளிட்ட நம் பூர்வாசார்ய பரம்பரையை அவர் உபதேசித்துள்ளபடி தியானிப்பதுடன், அவர்களிடம் பக்தி நிரம்பிய ஊனத்தினராய் அவர்தம் பெருமைகளைப் பறை சாற்றுவோமாக.



ஸ்ரீ கருடபகவான்

ஸ்ரீ :

கருடபகவானும் ஸ்ரீ ஸ்வாமி தேசிகனும்

ஸ்ரீ ஸ்வாமி தேசிகள் : ஆசார்ய ஸார்வபௌமனாகவும் கவி தார்க்கிக ஸிம்ஹமாயும், ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரராகவும் விளங்கியதற்கு ஸ்ரீ லக்ஷ்மீ ஹயக்ரீவனுடைய அனுக்ரஹம் அவருக்குப் பூர்ணமாகக் கிட்டியதுதான் காரணம் என்பது யாவரும் அறிந்ததே. இந்த விதமாக அவருக்கு ஸ்ரீ லக்ஷ்மீஹயவதனனின் அருள் கிடைப்பதற்கு உதவி புரிந்தவர் ஸ்ரீ கருடபகவான்தான். அதாவது, திருவயிந்திரபுரம் ஒளஷதகிரியில் ஸ்வாமி ஸ்ரீ கருட பகவானை உபாஸனை செய்ய, பெரிய திருவடி அவருக்கு ப்ரத்யக்ஷமாகி ஸ்ரீஹயக்ரீவ மந்த்ரத்தை உபதேசித்தார். அந்த மந்த்ரத்தின் உதவியுடன் ஸ்ரீ லக்ஷ்மீ ஹயக்ரீவனைக் குறித்துத் தபஸ் செய்ய ஸ்ரீ லக்ஷ்மீ ஹயக்ரீவனும் அவருக்குப் பிரஸந்நமாஊர்.

பகவானுடைய எத்தனையோ ஸ்வரூபங்கள் இருக்க ஸ்வாமி ஸ்ரீ ஹயக்ரீவனைக் குறித்துத் தவம் புரிவானேன்? அதற்குக் கருடனுடைய உதவியை ஏன் நாடவேண்டும்?

இந்தக் கேள்விகளுக்குப் பெரியோர்கள் ஸவிஸ்தாரமாகப் பதிலளிக்கக் கூடும். ஆனால், எம் சிற்றறிவுக்கு எட்டியவரை இவ்விரு கேள்விகளுக்கும் இங்கு விடை கூறுவோம்.

வித்யைக்கு அதிபதி ஸ்ரீஹயக்ரீவன். எத்தகைய வித்யை? ப்ரஹ்மஜ்ஞானத்தை அளிக்கக்கூடிய வித்யை. அத்தகைய ப்ரஹ்ம ஜ்ஞானத்தை அளிக்கக்கூடிய வேதங்களை மதுகைடபர்கள் ப்ரஹ்மா விடமிருந்து அபஹரித்துச் சென்றனர். அவ்வஸுரர்களை ஸம்ஹரித்து, வேதங்களை மீட்டுக் கொடுத்து மீண்டும் அவைகளை ப்ரஹ்மாவுக்கு உபதேசம் செய்வதற்காக பகவான் எடுத்துக்கொண்ட அவதாரம் தான் ஹயக்ரீவ அவதாரம். ப்ரஹ்மஜ்ஞானத்தில் ருசி ஏற்பட்ட நம் ஸ்வாமி அதை அளிக்கக்கூடிய ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவனைக் குறித்துத் தவம் செய்ததில் ஆச்சரியத்துக்கிடமேது?

இதற்குக் கருடனை உபாஸிக்க வேண்டிய அவசியமென்ன? இதற்கு லௌகிக ரீதியிலேயே விடை கூறலாம். அதாவது, நாம்

இந்நாட்டு ஜனாதிபதி அல்லது பிரதம மந்திரி போன்ற பெரும் பதவியிலுள்ள ஒருவரை ஏதோ முக்கிய அலுவலுக்காகப் பேட்டி காணுவதற்கு அனுமதி கோர வேண்டியிருக்கிறது. அப்போது நாம் என்ன செய்கிறோம்? அந்தப் பெரிய பதவியிலுள்ள அதிகாரியின் அந்தரங்கக் காரியதரிசி (Personal Secretary)யை முதலில் சந்தித்து நம் கோரிக்கையைத் தெரிவிக்கிறோம். அதைப் பரிசீலித்து நாம் அந்தப் பெரிய பதவியிலுள்ளவரை ஸந்திக்க வேண்டியது அவசியம் தான் என்று கருதினால்தான் பேட்டியளிக்கலாம் என்று சிபாரிசு செய்வார். அங்ஙனம் அவர் சிபாரிசு செய்தால்தான் நமக்கும் பேட்டியும் கிடைக்கும். ஒருவேளை, அனேக அலுவல்கள் காரணமாகப் பேட்டி கிடைப்பது சிரமம் என்று தோன்றினால் கூட, அந்தரங்கக் காரியதரிசிக்கு நம்மீது நல்லெண்ணம் மட்டும் ஏற்பட்டுவிட்டால், அவர்களை எப்படியாவது பேட்டி காணுவதற்கு ஏதாவது ஒரு யுக்தி அல்லது, குறுக்கு வழியைச் சொல்லிக் கொடுப்பதை நாம் கண்டுகாக்கப் பார்த்திருக்கிறோம்.

ஸாதாரண மனிதர்களைப் பேட்டி காண்பதற்கே இந்தப் பாடு என்றால் ஸர்வலோக ரக்ஷகனும் வேத புருஷனுமான ஸ்ரீலக்ஷ்மீ ஹயகீர்வணைப் பேட்டி காணுவது எளிதில் நடக்கக் கூடியதா? எனவே, அவனுடைய அந்தரங்கக் காரியதரிசியைப் ப்ராசீத்தித் தால்தான் காரியம் நடக்கும். அது யார்? வேறு யாருமல்ல, \$வேதஸ்வரூபியான பெரியதிருவடிதான். இந்த சூக்ஷ்மத்தைத் தம் மாதுவரும் ஆசார்யருமான கிடாம்பி *அப்புள்ளாரிடமிருந்து அறிந்துகொண்டு அவரிடமே கருடமந்திர உபதேசமும் பெற்று நம் ஸ்வாமி கருடபகவானை உபாஸித்து அவருடைய திவ்யானுகர ஹத்தைப் பெற்று எளிதில் வெற்றி கண்டார்.

\$ பெரியதிருவடி தான் வேதபுருஷனான பகவானுக்கு அந்தரங்க கிங்கரர் என்ற கருத்து ஸ்ரீ உபய வே. வித்வான், மது ராந்தகம் வீரராகவாசார்ய ஸ்வாமியால் எழுதப்பட்டு, பராபவ வருஷம் ஆடி மாதத்து ஸ்ரீந்ருஸிம்ஹப்ரியா இதழில் (ஸம்புடம் 28 ஸஞ்சிகை 4) வெளியான “கருடன்” என்னும் வியாஸத்தில் காணப் படுகிறது. இதிலடங்கிய இந்தக் கருத்து இந்த வியாஸம் அமை வதற்கு ரொம்பவும் உதவியாக இருந்தது. இதற்காக இந்த

இப்படி தமக்கு பரமானுக்ரஹம் செய்த கருடபகவான் விஷயமாக ஸ்வாமி அருளிச் செய்துள்ள கருட பஞ்சாஃந், கருட நண்டகம் ஆகிய இரண்டு ஸ்தோத்ரங்கள் மிக ப்ரஸித்தமானவை. இவைகளை தினமும் அனுஸந்தித்து வந்தால் ஸர்வமங்களங்களும் ஏற்படும். இவை ஏற்கனவே எமது நூல்கள் சிலவற்றிலும் இதரர்களுடைய நூல்களிலும் வெளியாகியுள்ளன.

மற்றும் கருடபகவான் விஷயமாகப் பிராசீனமானவைகளும் மிக அபூர்வமானவைகளும், ஆனால், எமக்குத் தெரிந்தவரை இதுவரை யாரும் வெளியிடாதவைகளுமான ஸ்ரீகருடஸ்தோத்ரம், ஸ்ரீகருட கவசம், ஸ்ரீகருடாஷ்டோத்ரம், ஸ்ரீ கருட கவச ஸ்தோத்ரம் ஆகியவைகள் தஞ்சாவூர் மஹாராஜா சரபோஜியினுடைய ஸர்வவதி மஹால் நூலகத்தில் (Tanjore Maharaja Serfoji's Saraswathi Mahal Library) இருப்பதாக அறிந்தோம். ஆஸ்திக அன்பர்கள் பயனடையும் பொருட்டு அவைகளை இந்நூலில் சேர்க்கவேண்டுமென்ற அவா எமக்கு ஏற்பட்டது. எனவே, ஷ்டி நூலகத்தின் கௌரவச் செயலாளருக்கு அவைகளை ஒலைச்சுவடிகளிலிருந்து பார்த்து எழுதி அனுப்பும்படியும், அவைகளை வெளியிட அனுமதியும் அளிக்கும்படியும் கேட்டுக் கொண்டோம். அன்னாரும் மனமுவந்து மிகத்தூரிதமாக அவைகளை எமக்குச் சேரும்படி எழுதி அனுப்பியதுடன் அவைகளை வெளியிட அனுமதியும் தந்துள்ளார். இது எமக்கு மட்டும் செய்த உதவியல்ல. இதனால் பயனடையப் போகும் பல்லாயிரக்கணக்கான ஆஸ்திகர்களுக்கும் செய்த உதவியாகும். எனவே, அந்தப் பக்தர்கள் சார்பிலும் எம் சார்பிலும் ஷ்டி நூலகத்தின் கௌரவச் செயலாளருக்கும், அதைச் சார்ந்த மற்றவர்களுக்கும் எம் மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறோம். தேசிகனுக்குப் பரமோபகாரம் புரிந்த ஸ்ரீகருடமான் விஷயமாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்தோத்திரங்களை அனுஸந்திக்கும் தேசிகபக்தர்களுக்கு ஸகல ஸௌபாக்யங்களும் ஏற்படுவதுடன், இதனால் ஸ்வாமி தேசிகனுக்கே பரமப்ரீதி ஏற்பட்டு அவருடைய க்ருபைக்கும் அவர்கள் பாத்திரர்களாவது திண்ணம்.

வியாஸத்தின் ஆசிரியரான இந்த ஸ்வாமிக்கும் ஸ்ரீந்ருஸிம்ஹப்ரியாபத்திரிகையின் ஆசிரியருக்கும் எம் க்ருதஜ்ஞாதையைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

— லிப்கோ பதிப்பகத்தார்.

1. B N: 8756/D 20936.

ஸ்ரீ கருட ஸ்தோத்ரம்

கருடாய நமஸ் துப்யம் நமஸ் தே பக்ஷினாம் பதே |
 நபோகமாதிராஜாய ஸுபர்ணய நமோ நம: || 1 ||
 விநதாதந்தருபாய கச்யபஸ்ய ஸுதாய ச |
 அஹீநாம் வைரிணே துப்யம் விஷ்ணுபத்ராய தே நம: || 2 ||
 ரக்தருபாய தே பக்ஷிந் ச்வேதமஸ்தக பூஜித |
 அம்ருதாஹரணே ஹ்ருஷ்ட தஸ்மை தேவாய தே நம: || 3 ||
 இதி கருட ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

2. B. N: 8451/D. 20933.

சிறைவாச பயம் நீக்கும்

ஸ்ரீ கருட கவசம்

அஸ்ய ஸ்ரீ கருடகவச ஸ்தோத்ர மந்த்ரஸ்ய, நாரதருஷி:
 வைநதேயோ தேவதா | அநுஷ்டுப் ச்சந்த: | மம காராபந்தந
 மோசநத்வாரா வைநதேய ப்ரீத்யர்த்தே ஜபே விநியோக: ||
 பரீரோ மே கருட: பாது லலாடம் விநதா ஸுத: |
 நேத்ரே து ஸர்பஹா பாது கர்ணௌ பாது ஸுரார்ச்சித: ||
 நாலிகாம் பாது ஸர்பாரிர் வதநம் விஷ்ணுவாஹந: |
 ஸூரஸூதாநுஜ: கண்டம் புஜௌ பாது மஹாபல: ||
 ஹஸ்தௌ ககேச்வர: பாது கராக்ரே த்வருணாக்ருதி: |
 நகாந் நகாயுத: பாது கசுஷௌ புக்திபலப்ரத: || 3 ||

ஹைதெள மே பாது விஹை: ஹ்ருதயம் பாது ஸர்வத: |
நாபிம் பாது மஹாதேஜா: கடிம் பாது ஸுதாஹர: || 4 ||

ஹ்ரு பாது மஹாவீரோ ஜாநுநீ சண்டவிக்ரம: |
ஜங்கே துண்டாயுத: பாது குல்பௌ விஷ்ணுரத: ஸதா || 5 ||

ஸுபர்ண: பாது மே பாதௌ தார்க்ஷ: பாதாங்குலீ ததா |
ரோமஃபாணி மே வீர: த்வசம் பாது பயாபஹ: || 6 ||

இத்யேவம் திவ்யகவசம் பாபக்நம் ஸர்வகாமதம் |
ய: ப்டேத்: ப்ராதருத்தாய விஷ்சேஷம் ப்ரணச்யதி || 7 ||

த்ரிஸந்த்யம் ய: ப்டேந் நித்யம் பந்தநாந் முச்யதே நர: |
த்வாதஸராஹம் ப்டேத் யஸ்து முச்யதே ஸத்ரு பந்தநாத் || 8 ||

ஏகவாரம் ப்டேத் யஸ்து முச்யதே ஸர்வகில்பிஷை: |
வஜ்ரபஞ்ஜர நாமேதம் கவசம் பந்தமோசநம் || 9 ||

ய: ப்டேத் பக்திமாந் நித்யம் முச்யதே ஸர்வபந்தநாத் ||

இதி ஸ்ரீ கவசார்ணவே நாரத ப்ரோக்தம்
கருட கவசம் ஸம்பூர்ணம்
ஸ்ரீக்ருஷ்ணர்ப்பணமஸ்து

§ தாம் செய்யாத குற்றம் தம்மீது சமத்தப்பட்டு, சிறைத்
தண்டனை கிடைக்குமோ என்று; அஞ்சுபவர்கள் இந்துஸ்தோத்தி
ரத்தைப் பல முறை படித்தால் விடுவிக்கப்படுவார்கள்.

3. B. 7405. | D. 20937.

ஸ்ரீ கருடாஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம்

ஸ்ருணு தேவி பரம் குஹ்யம் கருடஸ்ய மஹாத்மந: |
நாம்நாமஷ்டஸதம் புண்யம் பவித்ரம் பாபநாஸநம் ||

அஸ்ய ஸ்ரீ கருடநாமாஷ்டோத்தர ஸத திவ்ய-மஹாமந்த்-
ரஸ்ய, ப்ரஹ்மா ருஷி:, அனுஷ்டுப் ச்சந்த:, ஸ்ரீ மஹாகருடே

தேவதா, ப்ரணவேதி .பீஜம், அவித்யா ஸக்தி:, வேதா: ப்ராண:,
ஸம்ருதி: கீலகம், தத்த்வஜ்ஞாநம் ரூபம், ஸ்ருஷ்டிஸ்தித்யந்தம்
விநோத:, ஸர்வாம்நாய சது:ஷ்ஷ்டி கலாதாநம் க்ரியா மம
ஸர்வாபீஷ்ட ஸித்த்யர்த்தே கருடப்ரீத்யர்த்தே ஜபே விநி
யோக: | அத த்யாநம்:

அம்ருத கலஸ்யுக்தம் காந்தி ஸம்பூர்ண காத்ரம்
ஸகல விபுத வந்த்யம் வேதசாஸ்த்ரை ரசிந்த்யம் |

விவித விமல பகைஷர் தூயமாநாண்டகோளம்
ஸகல விஷவிநாசம் சிந்தயேத் பக்ஷிராஜம் ||

வைந்தேய: ககபதி: காச்யபேயோ மஹாபல: ||

தப்தகாஞ்சநவர்ணப: ஸுபர்ணே ஹரீவாஹந: ||

சந்தோமயோ மஹாதேஜா: மஹோத்ஸாஹ: க்ரூபாநிதி: |

ப்ரஹ்மண்யோ விஷ்ணுபக்தச்ச குந்தேந்து தவளாநந: ||

சக்ரபாணிதர: ஸ்ரீமாந் • நாகாரீர் நாகபூஷண: |

விஜ்ஞாநதோ விசேஷஜ்ஞோ வித்யாநிதி ரநாமய: ||

பூதிதோ புவநத்ராதா பயஹா பக்தவத்ஸல: |

ஸத்யச்சந்தோ மஹாபக்ஷ: ஸுராஸுரஸூஜித: ||

கஜபுக் கச்சபாசீ ச தைத்யஹந்தாஸ்ருணுஜ: |

அம்ருதாம்சோம்ருதவபு ராநந்தநிதி ரவ்யய: ||

நிகமாத்மா நிராதாரோ நிஸ்த்ரைகுண்யோ நிரஞ்ஜந: |

நிர்விகல்ப: பரம்ஜ்யோதி: பராத்த்ரதர ப்ரிய: ||

கபாங்கக் சுபதச் சூர: ஸலக்ஷ்மரூபீ ப்ருஹத்தம: |

விஷாசீ விஜிதாத்மா ச விஜயோ ஜயவர்த்தந: |

ஜாட்யஹா ஜகதீசச் ச ஜநார்த்தந மஹாத்வஜ: |

ஜநஸந்தாப ஸம்ச்சேத்தா ஜராமரண வர்ஜித: ||

கல்யாணத: கலாதீத: கலாதர ஸமப்ரப: |

ஸோமபா: ஸுரஸங்கேசோ யஜ்ஞாங்கோ யஜ்ஞுவாஹந: ||

மஹாஜுவோதிகாயஸ்ச மந்மதப்ரியபாந்தவ: |
 சங்கப்ருச் சக்ரதாரீ ச பாலோ பஹுபராக்ரம: ||
 னுதாகும்பதர: ஸ்ரீமாந் துராதர்ஷோஸமராரிஹா |
 வஜ்ரராங்கோ வரதோ வந்த்யோ வாயுவேகோ வரப்ரத: ||
 விநதாநந்தக: ஸ்ரீமாந் விஜிதாராதி ஸங்குல: |
 பதத்வரிஷ்ட்ட: ஸர்வேச: பாபஹா பாசமோசந: ||
 அக்நிஜிஜ் ஜயநிர்க்கோஷ: ஜகதாஹ்லாத காரக: |
 வக்ரநாஸஸ் ஸுவக்த்ரஸ்ச மாரக்நோ மதபஞ்ஜந: ||
 காலஜ்ஞ: கமலேஷ்ட்ச்ச கலிதோஷ நிவாரண: |
 வித்யுந்நிபோ விசாலாங்கோ விநதா தாஸ்யமோசந: ||
 ஸோமபாத்மா த்ரிவ்ருந்முர்த்தா பூமிகாயத்ரி லோசந: |
 ஸாமகாநரத: ஸ்ரக்வீ ஸ்வச்சந்த கதிரக்ரணீ: ||
 இதீதம் பரமம் குஹ்யம் கருடஸ்ய மஹாத்மந: |
 நாம்நா மஷ்டசதம் புண்யம் பவித்ரம் பாவநம் சுபம் ||
 அஷ்டாபதாத்ரி ப்ரதிமாங்க காந்திம்
 அஷ்டோரகாதீச்வர பூஷிதாங்கம் |
 அஷ்டாயுத ப்ரோஜ்ஜ்வல தஷ்டபாஹும் |
 அபீஷ்ட ஸித்த்யை கருடம் ப்ரபத்யே ||
 இதி ஸ்ரீ கருடாஷ்டோத்தர சதநாமாநி ஸம்பூர்ணாநி |
 || ஸுபம் பவது ||

|| ஸ்ரீ கருடாஷ்டோத்தரசத நாமாவளி:

1. ஒம் வைநதேயாய நம:
2. ஒம் ககபத்யே நம:
3. ஒம் காச்யபேயாய நம:
4. ஒம் மஹாபலாய நம:

5. ஓம் தப்தகாஞ்சநவர்ண்பாய நம:
6. ஓம் ஸுபர்ணய நம:
7. ஓம் ஹரிவாஹநாய நம:
8. ஓம் ச்சந்தோமயாய நம:
9. ஓம் மஹாதேஜஸே நம:
10. ஓம் மஹோத்ஸாஹாய நம:
11. ஓம் க்ருபாநிதயே நம:
22. ஓம் ப்ரஹ்மண்யாய நம:
13. ஓம் விஷ்ணுபக்தாய நம:
14. ஓம் குந்தேந்து தவளாநநாய நம:
15. ஓம் சக்ரபாணிதராய நம:
16. ஓம் ஸ்ரீமதே நம:
17. ஓம் நாகாரயே நம:
18. ஓம் நாகபூஷணய நம:
19. ஓம் விஜ்ஞாநதாய நம:
20. ஓம் விசேஷஜ்ஞாய நம:
21. ஓம் வித்யாநிதயே நம:
22. ஓம் அநாமயாய நம:
23. ஓம் பூதிதாய நம:
24. ஓம் புவநத்ராத்ரே நம:
25. ஓம் பயக்நே நம:

‡இந்த அஷ்டோத்தர சதநாமாவளி. இதற்கு முன்னதாகக் கொடுக்கப்பட்டுள்ள அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரத்விருந்து விப்கோ ஸ்ரீகார்யம் ஸ்ரீ. உபய. வே. வித்வான், கீழாத்தூர் ஸ்ரீநிவாஸாச்சார்யரால் தொகுக்கப்பட்டது.

26. ஓம் பக்தவத்ஸலாய நம:
27. ஓம் ஸ்த்யச்சந்தஸே நம:
28. ஓம் மஹாபக்ஷாய நம:
29. ஓம் ஸுராஸுரஸூஜிதாய நம:
30. ஓம் கஜபுஜே நம:
31. ஓம் கச்சபாசினே நம:
32. ஓம் தைத்யஹந்த்ரே நம:
33. ஓம் அருணாநுஜாய நம:
34. ஓம் அம்ருதாங்கவே நம:
35. ஓம் அம்ருதவபுஷே நம:
36. ஓம் ஆநந்தநிதியே நம:
37. ஓம் அவ்யயாய நம:
38. ஓம் நிகமாத்மநே நம:
39. ஓம் நிராதாராய நம:
40. ஓம் நிஸ்தரைகுண்யாய நம:
41. ஓம் நிரஞ்ஜநாய நம:
42. ஓம் நிர்விகல்பாய நம:
43. ஓம் பரஸ்மைஜ்யோதிஷே நம:
44. ஓம் பராத்தபரதர்ப்ரியாய நம:
45. ஓம் சுபாங்காய நம:
46. ஓம் சுபதாய நம:
47. ஓம் சூராய நம:
48. ஓம் ஸூக்ஷ்மரூபினே நம:
49. ஓம் ப்ருஹத்தமாய நம:
50. ஓம் விஷாசினே நம:
51. ஓம் விஜிதாத்மநே நம:

52. ஓம் விஜயாய நம:
53. ஓம் ஜயவர்த்தநாய நம:
54. ஓம் ஜாட்யக்நே நம:
55. ஓம் ஜகதீசாய நம:
56. ஓம் ஜநார்த்தநமஹாத்வஜாய நம:
57. ஓம் ஜநஸந்தாபஸஞ்சேத்ரே நம:
58. ஓம் ஜராமரணவர்ஜிதாய நம:
59. ஓம் கல்யாணதாய நம:
60. ஓம் கலாதீதாய நம:
61. ஓம் கலாதரஸம்பர்பாய நம:
62. ஓம் ஸோமபே நம:
63. ஓம் ஸுரஸங்கேசாய நம:
64. ஓம் யஜ்ஞாங்காய நம:
65. ஓம் யஜ்ஞவாஹநாய நம:
66. ஓம் மஹாஜவாய நம:
67. ஓம் அதிகாயாய நம:
68. ஓம் மந்மதப்ரியபாந்தவாய நம:
69. ஓம் சங்கப்ருதே நம:
70. ஓம் சக்ரதாரினே நம:
71. ஓம் பாலாய நம:
72. ஓம் பஹுபராக்ரமாய நம:
73. ஓம் ஸுதாகும்பதராய நம:
74. ஓம் ஸ்ரீமதே நம:
75. ஓம் துராதர்ஷாய நம:
76. ஓம் அமராரிக்நே நம:
77. ஓம் வஜ்ராங்காய நம:

78. ஓம் வரதாய நம:
79. ஓம் வந்த்யாய நம:
80. ஓம் வாயுவேகாய நம:
81. ஓம் வரப்ரதாய நம:
82. ஓம் விநதாநந்தகாய நம:
83. ஓம் ஸ்ரீமதே நம:
84. ஓம் விஜிதாராதிஸங்குலாய நம:
85. ஓம் பதத்வரிஷ்டாய நம:
86. ஓம் ஸர்வேசாய நம:
87. ஓம் பாபக்நே நம:
88. ஓம் பாசமோசநாய நம:
89. ஓம் அக்நிஜிதே நம:
90. ஓம் ஜயநிர்க்கோஷாய நம:
91. ஓம் ஜகதாஹ்லாதகாரகாய நம:
92. ஓம் வக்ரநாஸாய நம:
93. ஓம் ஸுவக்த்ராய நம:
94. ஓம் மாரக்சாய நம:
95. ஓம் மதபஞ்ஜநாய நம:
96. ஓம் காலஜ்ஞாய நம:
97. ஓம் கமலேஷ்டாய நம:
98. ஓம் கலிதோஷ நிவாரணாய நம:
99. ஓம் வித்யுந்நிபாய நம:
100. ஓம் விஸாலாங்காய நம:
101. ஓம் விநதா தாஸ்ய மோசநாய நம:
102. ஓம் ஸோமபாத்மநே நம:
103. ஓம் த்ரிவ்ருந்மூர்த்நே நம:

104. ஓம் பூமிகாயத்ரி லோசனாய நம:
 105. ஓம் ஸாமகாநரதாய நம:
 106. ஓம் ஸ்ரக்விநே நம:
 107. ஓம் ஸ்வச்சந்தகதயே நம:
 108. ஓம் அக்ரண்யே நம:

ஸ்ரீ கருடாஷ்டோத்தர ஸுதநாமாவளி : ஸமாப்தா ||

B. 7405 | D. 20937

ஸ்ரீ கருட கவச ஸ்தோத்திரம்

அஸ்ய ஸ்ரீ கருடகவச ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய —
 ப்ரஹ்மா ருஷி :
 அநுஷ்டுப் சந்த :

ஸ்ரீ மஹாவிஷ்ணுர் கருடோ தேவதா |
 ஓம் பீஜம்— வித்யா சக்தி :- ஸ்வாஹா
 கீலகம் — கருடப்ரஸாத ஸித்த்யர்த்தே
 ஜபே விநியோக : |

த்யானம்

ஆகுஞ்ச்ய ஸவ்யமபரம் ப்ரவிஸார்ய பாதம்
 திர்யங்குகம் சலமசர்க விவ்ருத்த சங்கம் |
 அந்யோந்ய கட்டிதகரம் கலசப்தமோச
 முட்டியமாந மநிசம் ஸ்மர துக்க சாந்த்யை || (1)
 மூர்த்தானம் கருட : பாது லலாடம் விநதாஸுத : |
 நயநே காச்யப: பாது ப்ருவெள புஜகநாசந : ||
 கர்ணௌ பாது ஸுபர்ணே மே கபோலம் புஜகாதிப: |

நாவிகாம் பாது மே தார்க்குய : கருத்மாந் வதநம் மம || 3 ||
 ரஸநாம் பாது வேதாத்மா தசநந் தைத்தயஸூதந : |
 ஓஷ்டௌ விஷ்ணுரத : பாது புஜௌ மே போகிபூஷண : || 4 ||
 கூ.....பாது கரௌ கச்சபபக்ஷண : |
ரக்நிஜ : பாது நகாந் நகமுகாயுத : || 5 ||
ஹ்ருதயம் கேசவத்வஜ : |
 மத்யம் பாது விஷ ஹர..... || 6 ||
 குஹ்யம் குஹ்யார்த்த வேதீ ச பாது மே பச்சிமம் விபு : |
 ஊரு சாஷ்ட புஜ : பாது ஜாநுநீ சங்க சக்ரப்ருத் || 7 ||
 வக்ரநாஸஸ் ததா ஜங்கே சரணௌ ஸூர பூஜித : |
 ஸர்வாங்க மம்ருதாங்கோ மே பாது பக்தஜநப்ரிய : || 8 ||
 புரத : பாது மே வீர : பச்சாத் பாது மஹாபல : |
 தக்ஷிணம் பாது பார்ச்வம் மே மஹாகாய விபீஷண : || 9 ||
 பார்ச்வ மூத்தர மவ்யக்ர : பாதூர்த்வம் பாபநாசந : |
 அதஸ்தா தம்ருதா ஹர்த்தா பாது ஸர்வத்ர ஸர்வதா || 10 ||
 அஷ்டாபிர் போகிவர்யைர் த்ருத-
 வரமணீபிர் பூஷிதம் சாதகும்ப-
 ச்சாயாபிர் தேஹபாபிர் திவஸ-
 சதகரம் த்ராகிவாதீபயந்தம் |
 சங்கம் சக்ரம் கரைஸ் ஸ்வைர் த3த4த
 மநுபமம் புஸ்தகம் ஜ்ஞாநமுத்ராம்
 வந்தே வேதாந்த தத்வம் ஸகல விஷு-
 ஹரம் ஸர்வதா வைநதேயம் || 11 ||

பல்க்ருதி

இதீதம் பரமம் குஹ்யம் ஸர்வாபீஷ்ட ப்ரதாயகம் |
 காருடம் கவசம் கௌரீ! ஸமஸ்த விஷநாசநம் || 12 ||

அக்நிஸ்தம்பம் ஜலஸ்தம்பம் ஸேநாஸ்தம்பம் விதாயகம் |
 ஆத்யாத்மிகஞ் சாதிபூத மாதிதைவிக மேவ ச || 13 ||
 யத்ருச்சா ஸ்மரணாதஸ்ய க்ஷணாதேவ விந்ச்யதி |
 மஹாபாப ப்ரசமநம் உபபாதக நாசநம் || 14 ||
 சேத : ப்ரஸாத ஜநநம் ஸர்வஜ்வர விநாசநம் |
 மஹாதாரித்ரய சமநம் ப்ரஹ்மஜ்ஞாந ப்ரதாயகம் ||
 அணிமாதி மஹாஸித்தி விதாந சதுரம் ந்ருணம் ||
 || ஸ்ரீ கருட கவசம் ஸமாப்தம் ||

ஸ்ரீமந் நிகாமாந்த மஹதேசிக ப்ராபோதிகஸ்துதி:
 (ஸுப்ரபாதம்)

(ஸ்ரீக்ருஷ்ண ப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ர பரகால
 மஹாதேசிகன் அருளிச் செய்தது)

சேஷாதர்சிவரபாதபத்மயுகளீ கைங்கர்ய ஹேதோ: புரா
 யா கண்டாகில பக்திநம்ரமநஸா பத்மாஸநேநார்ப்பிதா |
 தத்தத் தந்த்ர பிசாசதுநநக்ருதே ஸங்கல்பத: ஸ்ரீபதே:
 ஜாதாயநிகமாந்ததேசிகமிஷாத் கஸ்யை சிதஸ்யை நம: ||
 ஜிஹ்வா ஸிம்ஹாஸநாக்ர ஸ்புடநடந துரங்காஸ்ய மஞ்ஜீர சிஞ்ஜா
 ஸ்பர்த்தா நிர்ந்தார்யவாசா நிசயகலகித ப்ரத்யநீக ப்ரசார: |
 ஸ்ரீமந் ராமாநுஜார்ய ப்ரதித தம மதஸ்ரீலலாமார்கதாமா
 நித்யம் ச்ருத்யந்த வித்யா குருரிஹ ஜகதாம் ப்ரவத்தாம்
 விதத்தாம் ||
 ஸம்ஸாராடோபதாப க்ஷபண நிபுணவாக்:தோரணீஸாரணீ ஸ்ரீ:
 வானீ ஸம்பூஜ்ய பாதாதிம துரகமஹாமந்தூராஸ்நந்தராசி: |
 ஸங்க்யாதீத ப்ரபந்த ப்ரசமித விமதாதங்க் சங்காஃகளங்கோ
 மோதாந்வேதாந்தஸூரி: திசது குருவர: ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ர: ||

பாதாரவிந்த யுகளீந்தசேதநாக

கேதாபஹாரி கருணாதி குணம்புராசே |

மோதாய ஸர்வஜகதாம் பவதாந்நிதாந்தம்

வேதாந்த தேசிகமணே தவ ஸுப்ரபாதம் ||

வைதுஷ்யா த்யவலேபலேப பதவீ ஸஞ்சார தூரோ குரு:

நித்யம் கந்தவஹோஸம்யஹந்து ததிதோ பீதேந பாவ்யம் மயா |

இத்தம் மந்தகதீ: ஸதாகதிரிஹ ப்ராபாதிகோ வாத்யஸௌ

ஸ்ரீமந் நாகமமௌளி தேசிகமணே ஸ்யாத் ஸுப்ரபாதம் தவ ||

தமோவச்யம் நச்யேத் ப்ரசரமபி தத்தாத்ருசகுரு-

ப்ரபோதே ஸஞ்ஜாதே ந விசய இஹாஸ்தீதி தமிமம் |

ந்ருணாமர்த்தம் ஸம்யக் ப்ரகடயதிவ ப்ரச்யதி தமோ

விபுத்யஸ்வ ஸ்ரீமந் நிகம மகுட தேசிகமணே ||

நித்யம் பூர்ணகல: கதாபி தமஸா நைவாபிபூதோ குரு:

யுக்தாஸ்ய த்விஜராஜதா மம புநர் நைவோசிதாஸநீத்ருச: |

இத்யஸ்தாத்ரி குஹாக்ருஹேஷு நியதம் லீநோ ஹரியா சந்த்ரமா:

ஸ்வாமிந் ஸ்ரீகவிதார்க்கிக த்விபஹரே ஸ்யாத் ஸுப்ரபாதம் தவ ||

மஹாபே ஸத்வாட்யே விதமஸி குரௌ ஜாக்ரதி தமோ

ஶீநா மஸ்மாகம் கதமிவ பவேத் ஸத்வமிதி கிம் |

ஹரியா ம்லாநிம் பாநி த்யவி தததி ஸர்வாண்யதிதராம்

ஜஹீஹி த்வம் நித்ராம் கவிகதக கண்டரவ குரோ ||

ஏதே த்விஜா விபுலசாக மஹாஸகமாந்த நிஷ்ட்டா;

ப்ரபோதமதிகம்ய ருதச்சலேந |

தத்வம் பரஸ்பரமிவ ப்ரதிபோதயந்தி

ச்ருத்யந்ததேசிகமணே தவ ஸுப்ரபாதம் ||

ஆந்தர்ஹரௌ லஸதி தாமநிதௌ ப்ரகாச

ஶத்யந்த மேத்ய ஜகதாம் ஜநயந் ப்ரபோதம் |

ப்ராப்ரதேச இஹ பாதி பவாநிவைஷு:
 ப்ராசீ நவாக்சிகரதேசிக ஜாக்ருஹி த்வம் ||
 தேஜஸ்விதாம் ததது தார தமோ விதாய
 நிஸ்நேஹ பாவ முபகம்ய தசாவஸாநே |
 சாந்தோ஽த்ய ஹந்த ஹரிபாத ஸமர்பிதாத்மா
 தீப: ப்ரஸந்ந இவ ஜாக்ருஹி தேசிகேந்திர ||
 தலிதாரவிந்த நயநஸ்ஸரோமுநிர்
 தததுஜ்ஜ்வலாலி கமலாக்ஷிமாலிகாம் |
 ஹரிதர்சநம் ஸமபிகாங்க்ஷதி ஸ்புடம்
 ப்ரதிஜாக்ருஹி ச்ருதிசிரோ குருத்தம ||
 இத மபிகமோபாதாநேஜ்யாமுகம் பரமார்ஹணம்
 துரகவதநம் ஜ்யோதிஸ்த்வத்தோ஽தி கந்து மபேக்ஷதே |
 ததிஹ ஸமய: ப்ராப்தோ யோகோப ஸம்ஹரணேசிதோ
 பவது பவத: ஸுப்ராதம் ஸ்ரீதர்யீ மகுட குரோ! ||
 இந்தேஸ்பயோகம் கமலம் ப்ரபுத்த
 யோகம் ப்ரபுத்தோ விநிர்த்தய த்வம் |
 ப்ராப்தோ஽த்ய தேவாபிகமஸ்ய கால:
 ச்ருத்யஞ்சலாசார்ய சிகாமணே தே ||
 காடாவித்யேவ ராத்ரிர் விகளதி விசத
 ஜ்ஞாநவத் பாநுதேஜ:
 ப்ரோந்மீலத்யப்ஜபந்து: ஜலஜநயநவத்
 த்ருக்பதம் யாதி மந்தம் |
 ஆநந்தம் யாதி ஸாந்த்ரம் முநிஸமுதயவத்
 கோகலோகஸ் ஸமந்தாத்
 பூயோ வேதாந்த வித்யாகுரவர பவதோ
 தீப்ரபாஸ் ஸுப்ரபாதம் ||
 ஏதே சுத்தா விமலவஸநா:
 ஸத்பவித்ரோர்த்வ புண்ட்ரா:
 ஸந்த்யா ஜப்ய ப்ரயதஹ்ருதயா
 வைஷ்ணவாஸ்த்வந்நியோஜ்யா: |
 த்வத் கைங்கர்ய ப்ரவணமதய:
 த்வத் ப்ரபோதப்ரதீக்ஷா:
 ஸுப்ராதம் தே நிகமமகுட தேசிகேதம் தீநம் ஸ்யாத் ||
 நித்ராநுபூதி சபலேரமலை: கடாக்ஷர்
 வித்ராவிதார்த்திபிருபாச்சிரிதலோகரக்ஷை: |
 பத்ராணி ஸர்வஜகதாம் பகவந் விதாதும்
 நித்ராம்விமுஞ்ச நிகமாஞ்சலதேசிகேந்த்ர ||
 வ்யாகோசநேத்ரநளிநம் வதநஹரதம் தே
 லாவண்யபூரபரிதம் லலிதம் விகாடும் |
 கரங்க்ஷந்தி ஸர்வஜநதா நயநாளிமாலா:
 காண்ம் ஜஹீஹி கவிவாதி ம்ருகேந்ர நித்ராம் ||

பாஷ்யாதிசூடதம தத்வ புபுத்ஸயாஃமீ
 ஸ்ரீப்ரஹ்மதந்த்ரஹிவிர்யமுகா மஹாந்த: |
 க்ஷுப்தாஹ்நிகா: ஸநியமா: ப்ரதிபாலயந்தி
 த்வாமாகமாந்தகுருவர்ய! ஜஹீஹி சய்யாம் ||
 பவதாப பரிக்லபிதாம் ஜந்தா
 மவிதா ஸவிதா விந்தாம்புருஹாம் |
 அவதாத் கவிதார்க்கிக ஸிம்ஹகுரு:
 கவிதா வநிதா லலிதாவஸதம் ||
 அகணேய மஹாஸுகுணம்புநிதிம்
 ப்ரகுணாத் குணர்யகணபிநுதம் |
 ஸுகமாந் நிகமாந் கலயந்தமமும்
 நிகமாந்தகுரும் ப்ரணமாம்யுஷஸி ||
 ஸுதாந்தம் துர்தாந்தக்ஷபணநிபுணம் தம் நதததே-
 ரந்தம் வேதாந்தம் ஸ்புடமுபதிசந்தம் கருணயா |
 மஹாந்தம் ஸ்ரீமந்தம் குணநிதிமந்தார்யதநயம் ||
 ப்ரசாந்தம் மத்ஸ்வாந்தம் ச்ரயது நிகமாந்தார்யமுஷஸி ||
 கலயாமி ஸூரிவலயார்ச்சிதம் க்ருபா
 நிலயம் மஹ: குவலயாம்ருத த்யுதிம் |
 ப்ரம மௌக்த்யதூரதர மௌஜவலீ நிதிம்
 ச்ரமமௌட்ய ஹருந்நிகம மௌளி தேசிகம் ||
 உபாச்சிரிதத்யுபாதபம் க்ருபாவநம்ர பாவநம்
 ஸுபாணிபாத பல்வவம் வ்யபாஸ்தஸர்வ பாதகம் |
 விபாவரீச பாவித ப்ரபாநநம் சுபாஸநம்
 ஸுபாவநம் விபாவயே த்ரயீ சிகாத்வயீகுரும் ||
 மாதவாராதநம் போதநஸ்ரீதநம்
 ஸாத்யுதவ்யதோத்பேதநிர்ப்பேதநம் ||
 வாதியுதாநதம் வேதவாஸ்புரந்
 மோதமீடாமஹே வேதகூடாகுரும் ||
 ஓதேச்லோகைர்வ்யளீகை: ப்ரகுண
 குணகணம் த்வாம் ஸ்துவம்ஸ்த்வத்ஸபர்யாம்
 ஸ்ரீக்ருஷ்ண ப்ரஹ்மதந்த்ராதிம
 பதகலிஜித் ஸம்யமீ ஸம்யதாத்மா |
 வாம்சயேதர்ஹி தீவ்யத்தரணி
 க்ருணிகணப்ரஸ்புடாப்ஜச் சடாந்த:
 மாத்ஸீ ஸாத்ஸீபிரேநம் ஸநபய
 கநக்ருபா பாங்க தாராபி ராராத் ||
 விஜயதாம் குருபங்த்தி சிகாமணி:
 விஜயதாம் யதிராஜமத த்வஜ: |
 விஜயதாம் கவிதார்க்கிக கேஸரீ
 விஜயதாம் நிகமாந்த குருத்தம: ||
 இதி ஸ்ரீமந் நிகமாந்த மஹாதேசிக ப்ராபோதிகஸ்துதி: ஸமாப்தா

1 முதல் 32 பக்கம் வரை மெய்யர் அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டது

**ஸ்ரீ குமார வரததேசிக விரசிதா
ஸ்ரீமத் வேதாந்ததேசிக ப்ரபத்தி :**

ஸ்ரீமல்லக்ஷ்மண யோகீந்த்³ரளித்³த⁴ாந்த விஜயத்⁴வஜம் |
விச்வாமித்ர குலோத்³பூ⁴தம் வரத³ா³யமஹம் ப⁴ஜே ||

வித்³வந்மதங்க்³ஜ சிக³ாப⁴ரணயமாநெள
விச்வாதிசாயி மஹிமாம்பு³ நித்³ாந பூ⁴தௌ |
வித்³வேஷி வா த்³மகுடக்ருத குட்ட³நெள தெள
வேத்³ாந்தஸு³ரி சரணௌ ஸரணம் ப்ரபத்³யே || 1

விச்வம்ப⁴ராமதிதராமபி ப⁴ாஸயந்தௌ
விந்யாஸதோ விவித்⁴ஸஜ்ஜநதா நுப⁴ாவ்யௌ |
விஸ்தீர்ணஸம்ஸருதி மஹாாணவகர்ணத்⁴ாரௌ
வேத்³ாந்தஸு³ரி சரணௌ ஸரணம் ப்ரபத்³யே || 2

விச்வாந்தராந்த⁴தமஸ க்ஷபணப்ரவீணௌ
வித்³யோதமாந நக்³ரேந்து³மயூக்³ஜாஸ : |
விக்³யாத தாமரஸ சங்க்³ரத்³ாங்க்³சிஹ்நெள
வேத்³ாந்தஸு³ரி சரணௌ ஸரணம் ப்ரபத்³யே || 3

வித்³வேஷமாந மத்³மத்ஸரவித்³விஷௌ யௌ
விஷண்வாலாயா நுக்³மநோத்தம நித்யக்ருத்யௌ |
வேத்³ாந்த வ்ருத்³த்⁴விஹிதாஞ்ஜலி கோ³சரௌ தெள
வேத்³ாந்தஸு³ரி சரணௌ ஸரணம் ப்ரபத்³யே || 4

விஷண்வர்ப்பிதாத்தமஜந ப⁴ாக்³ய விபாகபூ⁴தௌ
விப்⁴ராஜமாந நவகோகநத்³ா நுகல்பௌ |
வேஷாந்தரோபக்³த பல்லவ தல்லஜௌ தெள
வேதாந்தஸு³ரி சரணௌ ஸரணம் ப்ரபத்³யே || 5

வேதே⁴ா முகை³ரபி ஸுரைர் விஹிதப்ரணுமௌ
வேலாதிஸங்கி⁴ ஸுஷமாஸுகுமாரப⁴ாவௌ |
விஸமேர கேஸரலஸந் ம்ருத்³லாங்க்³லீ கௌ
வேத்³ாந்த ஸு³ரிசரணௌ ஸரணம் ப்ரபத்³யே || 6

வித்³ராவிதோத்³ப⁴ட விகாரரஜோக்³ணௌ தெள
விக்³யாதபூ⁴ரிவிப⁴வேந ரஜ :கணௌ |
விச்வோபகார கரணய க்ருதாவதாரௌ
வேத்³ாந்தஸு³ரி சரணௌ ஸரணம் ப்ரபத்³யே || 7

விஷ்ணுவங்கீரி நிரீக்கீத ஸரித்ப்ரவராநு பா⁴வ்யெள
வித்³யா விநீத ஜநிதைர் விமலை : ஸ்வதீர்த்தை³ : |
வ்யாநம்ர சிஷ்யஜந ரக்ஷண ஜாக்³ருகௌ
வேத³ாந்தஸூரி சரணௌ ஸரணம் ப்ரபத்³யே || 8

விதீ³ஷு ரங்க³நக³ரே க்ருதசங்க்ரமௌ தெள
விஷ்ணுாத்ஸவேஷு விதி⁴வாஸவஸேவிதேஷு |
வித்³யாவிநீத ஜநதா விஹிதாநுஸாரௌ
வேத³ாந்தஸூரி சரணௌ ஸரணம் ப்ரபத்³யே || 9

விச்வாஸ விஷ்ணுபத்³ ப⁴க்தி விரக்தி சூந்யம்
விப்⁴ரஷ்ட க்ருத்யமபி மாம் விஷயேஷு ஸக்தம் |
வித்³வத்ஸபா⁴நுக³தியோக்³ய மிஹாதீ³த⁴ாநௌ
வேத³ாந்தஸூரி சரணௌ ஸரணம் ப்ரபத்³யே || 10

ஸ்ரீமத் வேதாந்த தேசிகாய நம :

ஸ்ரீதேசிகாஷ்டகம்

(ஸ்ரீ உபய வே. வரகவி நடாதூர் S. வேங்கடாசார்ய ஸ்வாமி
இயற்றியது.)

கவிதார்க்கிக விம்ஹேந்த்ர கருணாகரமானஸ |
அதுநா த்வாம் நமஸ்க்ருத்ய ஸ்துதிஸ்தே க்ரிய தே மயா || 1

ஸ்ரீமத் வேங்கட நாதார்ய ஸ்ரீஸகண்டாம்ஸஸம்பவ |
காமக்ரோத விநிர்முக்தம் யாவஜ்ஜீவஞ்ச மாம் குரு || 2

நபஸ்யமாவி ஸ்ரோணயாம் அவதீர்ண மஹாகுரோ |
ஸமஸ்த ஸாதுப்ருந்தே மாம் ஸதா வர்த்தய ஸாத்விக || 3

விஸ்வாமித்ர குலோத்பூத விச்வவிக்யாத வைபவ |
ஸதாஸ்மாகம் ஹயகீர்வ ப்ரஸாதப்ராப்திமாவஹ || 4

ஸ்ரீஹஸ்திகிரிநாதஸ்ய க்ருபாபீயுஷஸம்பதம் |
த்வத்தர்சநஸமுத்யுக்த மநோவ்ருத்திம் மமார்ப்பய || 5

ஹயகீர்வ பதாம்போஜே ஸம்யங்ந்யஸ்தஹ்ருதம்புஜ |
ஸ்வயமேவ ஹரிம் ஸ்தோதும் மம வாசமுதீரய || 6

வடுருபேண பூர்வம் த்வாம் யாசிதாய தநப்ரத |
படுத்வம் வாக்ஸ்புரத்வஞ்ச தேஹி மஹயம் மஹாகுரோ || 7

த்வயா க்ருதப்ரபந்தார்த்தாந் ஜ்ஞாதும் மே தேஹி கௌஸலம் |
ஸ்ரியாச்ஸிஷ்டஹரேர்பக்திம் தேஹி வேதாந்த தேசிக || 8

நடாதூர் வேங்கடார்யேண க்ருதம் ஸ்ரீதேசிகாஷ்டகம் |
ஸதா படதி யோ மர்த்தய : ஸம்ப்ராப்த்நோதி குரோ : க்ருபாம் || 9

ஸ்ரீ :

ஸ்ரீ நிகமாந்த மஹாதேசிகாஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம்

ஸாங்க்ய ஸௌகத சார்வாக சங்கராதி தமோநுதம் |
த்ரய்யந்த தேசிகம் வந்தே வேங்கடேசாஹ்வயம் மஹ: ||

ஸ்ரீமத் வேங்கடநாதஸ்ய நாம்நாமஷ்டோத்தரம் சதப் |
ஸங்க்ருஹ்ய தத் ப்ரஸாதாய வக்ஷ்யே ஸர்வார்த்த வித்திதம் || 1

கண்டாவதாரோநந்தார்ய தநயோ வேங்கடாதிப: |
ஸ்ரீமல் லக்ஷ்மண யோக்யம்சோ வரதாசார்ய வீக்ஷித: || 2

ராமாநுஜார்ய ஸந்த்ருஷ்ட: ஸௌபர்ண மநுசிந்தக: |
தார்க்ஷ்யதத்த வர: சுத்த: ப்ரஸாதித ஹயாநந: || 3

அதித ஸாங்கஸகல ச்ருதி ஸ்ம்ருதி விதக்ரணீ: |
இதிஹாஸ புராணஜ்ஞ: ஸுகவிஸ்தர்க்க தத்வவித் || 4

பாஷ்யகாரோ பயஹர: ஸுதாசீ துத்தராசிக்ருத் |
ப்ரதாந ப்ரதிதந்த்ரஜ்ஞ: தேவதா பாரமார்த்தயவித் || 5

ச்ருதவித்ய: ச்ராவயிதா ச்ருதபால: ச்ருதப்ரத: |
ச்ரீத: பாண்டித்ய தாதா ச க்ருதக்ருத்ய: க்ருதீ ஸுதீ: || 6

நிரஸ்த ஸாங்க்ய: ப்ரத்யுக்தயோக: காணாத பஞ்ஹந: |
அசிச்சைதந்யவாதக்ந: க்ஷணிகானுமதார்த்தந: || 7

ஸாகாரதீ நிராகர்த்தா சூந்யவாத தமோநுத: |
குத்ருஷ்ட்யுரக பக்ஷிச: ஸப்தபங்கீ விலோபந: || 8

பேதாபேத மதச்சேத்தா தூதயாதவ கல்பந: |
அநீசவாதி தம்போளி: பாஷண்டமத கண்டந: || 9

ஸம்ரக்ஷிதாகம: சங்க சக்ரதாரண ரக்ஷிதா |
ஊர்த்வ புண்ட்ராங்கந த்ராதா சுத்த ஸத்வ மயாக்ருதி: || 10

யத்யாசார ப்ரதிஷ்ட்டாதா ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரதீ: |
அவதார ரஹஸ்யஜ்ஞ: அர்ச்சா ஸௌந்தர்ய ஸக்ததீ: || 11

அர்த்த பஞ்சக தத்வஜ்ஞ: தத்வத்ரய விசேஷவித் |
பக்தியோக விரோதிக்கந: பக்திமாந் பகவத் ப்ரிய: || 12

ஜ்ஞாதைகஸாரோ த்வயவித் விபக்தாதி க்ருதி த்ரய: |
சதுசுலோக்யர்த்த ஸாரஜ்ஞ: ஸம்யக் ஜ்ஞாதாங்க பஞ்சக: || 13

ஷ்டங்கயோக நிர்ணேதா ஸப்ததந்து க்ருதுத்தம: |
அஷ்டாக்ஷரைக நிரத: நவமைக ரஸாச்ய: || 14

- தசதாத்தப்ரிய விஜ்ஞாதா சதக்ருச்ச ஸஹஸ்ரவித் |
ஸ்தூலலக்ஷோநேக நாநா கோடி ஜ்ஞாந நிவர்த்தக : || 15
- தர்மசங்குஸ் ஸாது ப்ருந்த வந்திதாங்க்ரி ஸரோருஹ : |
பத்மாக்ஷாநந்த ஜநக : ததாநந்த குணாகர : || 16
- த்யாக சப்தார்த்தவித் தாமவேதீ விதிவிசேஷவித் |
உத்தம ச்லோக பாவஜ்ஞ : பஞ்சகால பராயண : || 17
- ஸுரஸேவ்ய : பூர்ணமநா : ஸூரீந்த்ர ப்ரதிருபக : |
கவிதார்க்கிக பஞ்சாஸ்ய நிகமாஞ்சல தேசிக : || 18
- வைத்யோ முநீந்த்ரஸ் ஸர்வஜ்ஞ உபகர்த்தா குருத்தம : |
ஸத்ஸம்ப்ரதாய ஸ்திரதீ : அநகஸ்ஸத்ய வாகபி || 19
- ஸாதுவ்ருத்திர் முக்தடம்ப : ஜிதாக்ஷோ தீர்க்க பந்துமாந் |
தயாஞ்ஞ : சாஸிதா ஸர்வ ஹிதாசரண தத்பர : || 20
- மஹாகுரு : ஸ்வர்ணவர்ண : ஸுபாஹு : புண்டகரீகத்ருத் |
பவித்ரபாணீர் வ்யாக்யாந முத்ராங்கித கராம்புஜ : || 21
- ஸவ்ய பாணிதலந்யஸ்த திவ்ய புஸ்தக பூஷண : |
பரசீர்ஷ ந்யஸ்தவாம பாதாப்ஜ கடகோஜ்ஜ்வல : || 22
- இதீதம் தேசிகேந்த்ரஸ்ய நாம்நாமஷ்டோத்தரம் ஸதம் |
ஸங்கீர்த்தயே தநுதிநம் ஸர்வபாபாபநுத்தயே || 23
- படந் நாமசதம் பக்த்யா ச்ருத்வா குரு முகாம்புஜாத் |
ப்ரஸாதாத் தேசிகேந்த்ரஸ்ய புக்திமுக்தீ ஸமச்ருதே || 24
- ஏகைகமபி தந்நாம கீர்த்தயந் ஸக்ருதுத்தமம் |
ஸர்வாந் காமாநவாப்நோதி கிமுதாஷ்டோத்தரம் சதம் || 25
- இதி ஸ்ரீ நிகமாந்த மஹாதேசிகாஷ்டோத்தர சத நாம ஸ்தோத்ரம்
ஸம்பூர்ணம்

ஸ்ரீமதே நிகமாந்த மஹாதேசிகாய நம :

ஸ்ரீ நிகமாந்த தேசிகாஷ்டோத்தர சத நாமாவளி :

- ஓம் கண்டாவதாராய நம : ஓம் ஸௌபர்ணமநு சிந்தகாய
ஓம் அநந்தார்ய தநயாய நம : நம :
ஓம் வேங்கடாதிபாய நம : ஓம் தார்க்ஷ்யதத்தவராய நம :
ஓம் ஸ்ரீமல் லக்ஷ்மண யோக்யம் ஓம் சுத்தாய நம :
சாய நம : ஓம் ப்ரஸாதித ஹயாநநாய
ஓம் வரதாசார்ய வீக்ஷிதாய நம :
நம : ஓம் அதீத ஸாங்க ஸகல
ஓம் ராமாநுஜார்ய ஸந்த்ருஷ் ச்ருதயே நம :
டாய நம : ஓம் ஸ்ம்ருதி விதே நம :

ஓம் அக்ரணயே நம :
ஓம் இதிஹாஸ புராணஜ்ஞாய நம :

ஓம் ஸுகவயே நம :
ஓம் தர்க்கதத்வவிதே நம :
ஓம் பாஷ்யகாராய நம :
ஓம் பயஹராய நம :
ஓம் ஸுதாசினே நம :
ஓம் துத்த ராசிக்ருதே நம :
ஓம் ப்ரதாந ப்ரதிதந்த்ரஜ்ஞாய நம :
ஓம் தேவதா பாரமார்த்யவிதே நம :

ஓம் ச்ருத வித்யாய நம :
ஓம் ச்ராவயித்ரே நம :
ஓம் ச்ருத பாலாய நம :
ஓம் ச்ருதப்ரதாய நம :
ஓம் ச்ரிதாய நம :
ஓம் பாண்டித்ய தாத்ரே நம :
ஓம் க்ருத க்ருத்யாய நம :
ஓம் க்ருதிநே நம :
ஓம் ஸுதியே நம :
ஓம் நிரஸ்த ஸாங்க்யாய நம :
ஓம் ப்ரத்யுத்த யோகாய நம :
ஓம் காணுத பஞ்ஜநாய நம :
ஓம் அசிச்சைதந்ய வாதக்நாய நம :

ஓம் ஷ்ணிகாணு மதார்த்த நாய நம :
ஓம் ஸாகாரதீ நிராகர்த்ரே நம :
ஓம் சூந்யவாத தமோநுதாய நம :
ஓம் குத்ருஷ்ட்யுரக பக்ஷீசாய நம :
ஓம் ஸப்தபங்கீ விலோபநாய நம :
ஓம் பேதாபேத மதச்சேத்ரே நம :

ஓம் தூதயாதவ கல்பநாய நம :
ஓம் அநீசவாதி தம்போளயே நம :
ஓம் பாஷண்ட மத கண்ட்ட நாய நம :

ஓம் ஸம்ரக்ஷிதாசுமாய நம :
ஓம் சங்க சக்ரதாரண ரக்ஷித்ரே நம :

ஓம் ஊர்த்வ புண்ட்ராங்கந த்ராத்த்ரே நம :
ஓம் சுத்தஸத்வ மயாக்ருதயே நம :
ஓம் யத்யாசார ப்திஷ்டாத்ரே நம :
ஓம் ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரதியே நம :
ஓம் அவதார ரஹஸ்யஜ்ஞாய நம :

ஓம் அர்ச்சா ஸௌந்தர்யஸக்த தியே நம :
ஓம் அர்த்த பஞ்சக தத்வஜ்ஞாய நம :
ஓம் தத்வத்ரய விசேஷவிதே நம :
ஓம் பக்தியோக விரோதிக்நாய நம :

ஓம் பக்திமதே நம :
ஓம் பகவத் ப்ரியாய நம :
ஓம் ஜ்ஞாதைகஸாராய நம :
ஓம் த்வயவிதே நம :
ஓம் விபக்தாதி க்ருதி த்ரயாய நம :

ஓம் சதுச்லோக்யர்த்த ஸாரஜ்ஞாய நம :
ஓம் ஸம்யக் ஜ்ஞாதாங்க பஞ்சகாய நம :
ஓம் ஷடங்க யோகநிர்ணேத்ரே நம :
ஓம் ஸப்த தந்து க்ருதுத்தமாய நம :
ஓம் அஷ்டாக்ஷரைக நிரதாய நம :

ஓம் நவமைக ரஸாச்ரயாய நம :
ஓம் தச தாத்பர்ய விஜ்ஞாத்ரே நம :
ஓம் சகக்ருதே நம :
ஓம் ஸஹஸ்ரவிதே நம :
ஓம் ஸ்தூல லக்ஷாய நம :

ஓம் அநேகநாநாகோடி ஜ்ஞாந நிவர்த்தகாய நம :	ஓம் குருத்தமாய நம :
ஓம் தர்ம சங்கவே நம :	ஓம் ஸத்தஸம்ப்ரதாய ஸ்திரதியே நம :
ஓம் ஸாது ப்ருந்த வந்திதாங்க்ரி ஸரோருஹாய நம :	ஓம் அநகாய நம :
ஓம் பத்மாக்ஷாநந்த ஜநகாய நம :	ஓம் ஸத்யவாசே நம :
ஓம் அநந்த குணாகராய நம :	ஓம் ஸாது வ்ருத்தயே நம :
ஓம் த்ளாக சப்தார்த்தவிதே நம :	ஓம் முக்த டம்்பாய நம :
ஓம் தர்ம வேதிநே நம :	ஓம் ஜிதாக்ஷாய நம :
ஓம் விதிவிசேஷ விதே நம :	ஓம் தீர்க்க பந்தமதே நம :
ஓம் உத்தம ச்லோக பாவ ஜ்ஞாய நம :	ஓம் தயாளவே நம :
ஓம் பஞ்சகால பராயண நம :	ஓம் சாஸித்ரே நம :
ஓம் ஸுரஸேவ்யாய நம :	ஓம் ஸர்வ ஹிதாசரண தத்ப்ராய நம :
ஓம் பூர்ண மநஸே நம :	ஓம் மஹாகுரவே நம :
ஓம் ஸுலீந்த்ர ப்ரதிருபகாய நம :	ஓம் ஸ்வர்ணய நம :
ஓம் கவிதார்க்கிக பஞ்சாஸ்யாய நம :	ஓம் ஸுபாஹவே நம :
ஓம் நிகமாஞ்சல தேசிகாய நம :	ஓம் புண்டரீக த்ருசே நம :
ஓம் வைத்யாய நம :	ஓம் பவித்ர பாணயே நம :
ஓம் முநீந்த்ராய நம :	ஓம் வ்யாக்யாந முத்ராங்கித கராம்புஜாய நம :
ஓம் ஸர்வஜ்ஞாய நம :	ஓம் ஸவ்ய பாணிதல ந்யஸ்த திவ்ய புஸ்தக பூஷணய நம :
ஓம் உபகர்த்ரே நம :	ஓம் பரசீர்ஷ ந்யஸ்த வாம பாதாப்ஜ கடகோஜ்வலாய நம :

இதி ஸ்ரீ நிகமாந்த மஹாதேசிகாஷ்டோத்தர சத நாமாவளி :
ஸமாப்தா

ஸ்ரீ :

ஸ்ரீ லக்ஷ்மீஹயவதந ப்ராபோதிக ஸ்துதி :
ஸ்ரீ கிருஷ்ண ப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ர பரகால மஹாதேசிகன்
அருளிச்செய்தது

கருணைருணையாம்புஜஸ்ரீ ஸ்புரணஹங்க்ருதிஹாரிலோசநஸ்ரீ : |
சரணப்ஜநதார்த்திபாரஹாரிந் தவ பூயாத் துரகாஸிய

ஸுப்ரபாதம் || 1

புர : ப்ரபுத்தாம்புதிராஜகந்யாமுகாப்ஜநிச்வாஸமிவா நுகுர்வந் |
மருத்ஸுகந்தி : ப்ரதிவாதி மந்தம் ஹயாநநஸ்தாத் தவ

ஸுப்ரபாதம் || 2

த்வத்திப்த்யா ப்ரவிமலயா ஜித : கிலாஸா
வாஹோஸ்வித் தவ தயிதாமுகாம்புஜேந |
பாஸ்சாத்யே பததி படோநிதௌ ஸுதாம்சுர்
பூயாத் தே ஸமதி ஹயாஸ்ய ஸுப்ரபாதம் ||

வரதாநக்ருதிந் ஸைமரதார்த்ததர த்விரதாகஹ்ருதிஸ்புரதாதரண |
இதி ஸந்மதயோ யதய : ப்ரவதந்த்யதுநா மதுநாசந ஜாக்ருஹி

போ : || 4

ஸமர்ச்சநே தே க்ருதகௌதுகேந

ஸஜ்ஜக்ருதம் சோணமணிந்த்ரபீடம் |

ஹம்ஸேந கிம் ஸாந்த்யமஹோ விபா தி

ஹயாஸ்ய பூயாத் தவ ஸுப்ரபாதம் ||

5

ஹரீர் ஹரீர் ஹரிரிதி மஞ்ஜுபாஷிதம்

த்விஜாவளேஸ்ஸபதி நிசம்ய கௌதுகாத் |

த்விஜவர்ஜோஸ்ய நுவ ததீவ கூஜிதை :

ஹயாநநாநககுண ஜாக்ருஹி ப்ரபோ ||

6

ப்ராசீம் வதூம் ஸபதி மித்ர கரக்ரஹார்த்தம்

ஸந்த்யாவதூஸ் ஸ்வருசிருங்குமபங்கஸாந்த்ரை : |

ப்ராலேயமங்கள ஜலைரபிஷிஞ்சதீவ

ஸ்ரீமந் ஹயாஸ்ய பவதாத் தவ ஸுப்ரபாதம் ||

7

குமுதவநம் விமுச்ய நவபங்கஜஷுண்டமிமா :

ஸபதி ஸமாசர்யந்தி முதிதா ப்ரமராவளய : |

புவி நிகிலோபி சாசர்யதி ஸசீரியமேவ ஜநோ

ஹயவதநாத்ய ஜாக்ருஹி ஹரே கருணைகநிதே ||

8

புல்லத்பங்கஜ ரத்நபாத்ரநிவஹாநா ஸாத்ய ஹ்ருத்யசீரிய :

ஸௌகந்த்யாட்யமரந்ததிவ்யஸலிலைராபூரிதாநாதராத் |

ஹம்ஸாஸ்த்வாமிவ பூஜயந்தி வீருதவ்யாஜாத்படந்தோமநூந்

ஸுஸ்தாதாஸ்ஸரஸீஷு வாஹமுக தே ஸுப்ராதரஸ்து

ப்ரபோ || 9

உச்சலந்மதுகரௌ கமஞ்ஜுலம் பத்மமுல்லஸதி பூஜநாய தே |

துப்பாத்ரமிவ ஹம்ஸஸஜ்ஜிதம் ஸுப்ரபாதமிஹ தே ஹயாநந || 10

இந்தீவரணுமிவ காந்திரத்ய மந்திபவந்தி வ்யபயாது நித்ரர் |

புல்லதவிதம் பத்மமிவாஶ்யுகம்ம் ஹயாஸ்ய தே ஸம்ப்ரதி

ஸுப்ரபாதம் || 11

ஏதே வேத்ரஹதித்ருடத்படுமஹாகோடரகோடமணி

ச்ரேணீபிஸ்தவ மந்திரஸ்ய தததோ த்வாராய நீராஜநம் |

காங்க்ஷந்தி ப்ரதிபோதகாலமிஹ தே ஸர்வேஸுபர்வாதிபா :

தானேதாந் கருணாவலோகந லவைர்தந்த்யாந்விதேஹி ப்ரபோ || 12

அக்ஷணே மயி திஷ்ட கிம் விஹரஸே ஸம்க்ஷயமானே முஹூர்

பிம்பேஸமிந்நிதி தேவதேவ நிதராம் த்வத் ப்ரார்த்தநாயாகதம் |

சாந்த்ரம் பிம்பமிதம் வதந்தி ஹி பரம் மோதார்ப்பணம் தர்ப்பணம்

த்ருஷ்டிம் ந்யஸ்ய க்ருபாநிதேச்த்ர பகவந் ப்ராபோதிகீம்

ஸ்ரீபதே || 13

நித்ராசேஷகஷாயிதைஸ்ஸுஸலுதைருத்யத்தயாஸ்ப்யாயிதைர்
 திவ்யாபாங்கஜுரைஸ்த்வதர்சநக்ருதே த்வார்யத்ர பத்தாஞ்ஜலீந் |
 ஆசார்யாந்நிகமாந்ததேசிகமுகாநாதத்ஸ்வ ஸுஸ்நாபிதாந்
 ஸுப்ராதம் துரகாஸ்ய தேஸ்து கருணைநீந்தோ திநம் ஸ்ரீபதே || 14

இதம் கும்பத்வந்த்வம் குஸ்ருணமஸ்ருண ஸ்மேரஸலிலம்
 ப்ரதீஹாரே லக்ஷ்மீஸ்தநயுகமநோஹாரி லஸதி |
 இயம் கௌஸ்ஸத்வத்ஸா பரிஜநஸமூஹோஸ்பி நிப்ருதோ
 திநம் ஸுப்ராதம் தே பவது கருணைப்தே ஹயமுக || 15

ரவிமண்டலீமிதாநீமுதயமஹிப்ருத்தவாபிஷேகார்த்தம் |
 கநககலசீமிவ வஹுத்யஸ்து ஹயகர்வ ஸுப்ரபாதம் தே || 16

அநுசித இவ ஸேவநே த்வதியே ப்ரமதபராதிஹ பஞ்சமம் விஹாய |
 விதததி கில வைணிகாஸ்ச காநம் ஹயவதநாத்ய தவாஸ்து
 ஸுப்ரபாதம் || 17

பிகநிகரமதவிதூநகா நமநோஹரமுதாரஸுகுமாரம் |
 தந்யம் கந்யாத்வந்த்வம் த்வாம் நீராஜயதி ஜாக்ருஹி
 ஹயாஸ்ய || 18

காஹுளடிண்டிமமண்டலமர்த்தலபணவாத்யஹ்ருத்யவாத்யாநாம்|
 ஸம்ஸ்பர்த்தயேவ நிநதா ஜ்ரும்பந்தே துரகவதந புத்யஸ்வ || 19

தவ தநுருசிஸாதர்ம்யாத் ஸம்ஹ்ருஷ்டே நர்த்தநம் கிலாதநுத :|
 த்வாரபுவி சமாரே த்வே ஹயவதந தவாஸ்து ஸுப்ரபாதமிஹ || 20

த்வத்பாதாம்போஜயுக்தம் பரிசரிதுமநா மூர்த்தி பத்தாஞ்ஜலிஸ்
 ஸந்
 ஸ்ரீக்ருஷ்ணப்ரஹ்மதந்த்ராக்கிரிமபதகலிஜித்ஸம்யம் த்வாம் ஸ்தவீதி|
 த்வத்ஸேவாயை ஸமுத்யந்நிரவதிகமஹாநந்ததுஸ்திஷ்ட தீஹ
 ஸ்ரீமாந் க்ருஷ்ணாவநீந்த்ரோ ஹயவதந தவ ஸ்ரீச
 ஸுப்ராதரஸ்து || 21

ஜயஜய நித்யஸூக்திலவநாமணிமௌளிமணே
 ஜயஜய பக்தஸம்ஹதிபவாப்திமஹாதரணே |
 ஜயஜய வேதமௌளிஞ்ருபாக்யதயாஜலதே
 ஜயஜய வாலிவக்த்ர பரகாலயதீந்த்ரநிதே || 22

இதி ஸ்ரீலக்ஷ்மீ ஹயவதந ப்ராபோதிகஸ்துதி : ஸமாப்தா |

ஸ்ரீமதே லக்ஷ்மீஹயக்ரீவாய நம :

ஸ்ரீ ஹயக்ரீவாஷ்டகம்

ஸ்ரீ உபய வே. நடாதூர் வரகவி S. வேங்கடாசார்ய ஸ்வாமி
இயற்றியது

- ஹயக்ரீவ தயாஸிந்தோ ஹாநிஹீந மதிப்ரத ! |
அகிலஜ்ஞ நமஸ் துப்யம் அவித்யாம் மே விநாசய || 1
- வித்யாதிஷ்டான தேவேச விச்வவித்யாப்ரதாயக ! |
ஸத்யோமத்விஸ்ம்ருதிம் ஹத்வா ஸர்வவித்யாம் ப்ரபோதய || 2
- ஹயசீர்ஷ மஹாருப ஹயாஸுரவிநாசன |
தயாபூர்வ கடாசுக்ஷண தாஸம் மாமவலோகய || 3
- ஜ்ஞாநாகார மஹாவிஷ்ணோ ஜ்ஞாத்ருஜ்ஞேய ப்ரபோதக |
ஜ்ஞாந பூர்ணத்வஸித்திம் மே தேஹி தைன்யவிநாசக || 4
- ச்வேதாச்வ முக ஸர்வஜ்ஞ ஸர்வலோகைக நாயக |
மே தாம் மஹயம் ப்ரதத்யாஸ் த்வம் மேககம்பீரகோஷண|| 5
- விதிஸ்துத்ய பதாம்போஜ விக்நகோடி நிவாரக |
மதிஸ்தைர்யமஹம் ப்ராப்தும் நமாமி த்வாம் புந: புந: || 6
- வேநாந்தாசார்யவர்யேப்ய : ஸர்வவித்யாப்ரதாயக |
தீநார்த்தி சமனப்ராஜ்ஞ தேஹி மே புத்தி கௌசலம் || 7
- தயாவிபவ விக்யாதம் தாநவாராதிமச்யுதம் |
ஹயாஸ்யம் ஜ்ஞான தாதாரம் சரணம் த்வாம் வ்ருணோம்
யஹம் || 8
- ஹயக்ரீவாஷ்டக மிதம் ஸ்துவதாம் ஜ்ஞான தாயகம் |
நடாதூர் வேங்கடார்யேண நிர்மிதம் கவிநா முதா || 9

ஸ்ரீ ஹயக்ரீவாஷ்டோத்தரம்

- ஹயக்ரீவோ மஹாவிஷ்ணு : கேசவோ மதுஸூதந : |
கோவிந்த : புண்டரீகாசுக்ஷா விஷ்ணுர் விச்வம்பரோ ஹரி : || 1
- ஆதித்யஸ் ஸர்வவாக்சிச : ஸர்வாதாரஸ் ஸநாதந : |
நிராதாரோ நிராகாரோ நிரீசோ நிருபத்ரவ : || 2
- திரஞ்ஜநோ நிஷ்களங்கோ நித்யத்ருப்தோ நிராமய : |
சிதாநத்தமயஸ் ஸாக்ஷி சரண்ய : ஸர்வதாயக : || 3

- ஸ்ரீமாந் லோகத்ரயாதீச : சிவஸ் ஸாரஸ்வதப்ரத : |
வேதோத்தர்த்தா வேதநிதி : வேதவேத்ய : புராதந : || 4
- பூர்ண : பூரயிதாபுண்ய : புண்யகீர்த்தி : பராத்த்பர : |
பரமாத்மா பரம் ஜ்யோதி : பரேச : பாரக : பர : || 5
- ஸர்வவேதாத்மகோ வித்வாந் வேதவேதாந்த பாரக : |
ஸகலோபநிஷத் வேத்போ நிஷ்களஸ் ஸர்வ சாஸ்த்ரக்ருத் || 6
- அக்ஷமாலா ஜ்ஞானமுத்ரா யுக்தஹஸ்தோ வரப்ரத : |
புராணபுருஷ : ச்ரேஷ்ட : சரண்ய . பரமேச்வர : || 7
- சாந்தோதாந்தோ ஜிதக்ரோதோ ஜிதாமித்ரோ ஜகந்மய : |
ஜந்ம ம்ருத்யுஹரோ ஜீவோ ஜயதோ ஜாட்யநாசந : || 8
- ஜபப்ரியோ ஜபஸ்துத்யோ ஜாபகப்ரியக்ருத் ப்ரபு : |
விமலோ விச்வரூபஸ்ச விச்வகோப்தா விதிஸ்துத : || 9
- விநீந்த்ரசிவஸம்ஸ்துத்ய : சாந்தித : ஸ்நாந்திபாரக : |
ச்ரேய :ப்ரத : ச்ருதிமய : ச்ரேயஸாம் பதிரீச்வர : || 10
- அச்யுதோ஽நந்த ரூபஸ்ச ப்ராணத : ப்ருதிவீபதி : |
அவ்யக்தோ வ்யக்தரூபஸ்ச ஸர்வஸாக்ஷி தமோஹர : || 11
- அஜ்ஞாநநாசகோ ஜ்ஞாநீ பூர்ணசந்த்ர ஸமப்ரப : |
ஜ்ஞாநதோ வாக்பதிர்யோகீ யோகீசஸ் ஸர்வகாமத : || 12
- மஹாயோகீ மஹமொளநீ மொளநீச : ச்ரேயஸாம்நிதி : |
ஹம்ஸ : பரஹம்ஸஸ்ச விச்வகோப்தா விராட்ஸ்வராட் : || 13
- சுத்தஸ்படிக ஸங்காசோ ஜடாமண்டல ஸம்யுத : |
ஆதிமத்யாந்த ரஹித : ஸர்வவாகீச்வரேச்வர : || 14
- பலச்ருதி
- நாம்நா மஷ்டோத்தரசதம் ஹயக்ரீவஸ்ய ய : படேத் |
வேத வேதாங்க வேதாந்த சாஸ்த்ரணாம் பாரக : கவி : || 15
- வாசஸ்பதி ஸமோ புத்த்யா ஸர்வவித்யா விசாரத : |
மஹதைச்வரீய மாஸாத்ய களத்ராணி ச புத்ரகாந் || 16
- அவாப்ய ஸகலாந் போகாநந்தே ஹரிபதம் வ்ரஜேத் ||

இதி ஸ்ரீ பராசரபுராணே, அகஸ்த்ய நாரத ஸம்வாதே,
ஹயக்ரீவாஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.

ஸ்ரீஹயக்ரீவாஷ்டோத்தர சத நாமாவளி :

- | | |
|--------------------------|----------------------------|
| ஓம் ஹயக்ரீவாய நம : | ஓம் பரேசாய நம : |
| ஓம் மஹாவிஷ்ணவே நம : | ஓம் பாரகாய நம : |
| ஓம் கேசவாய நம : | ஓம் பரஸ்மை நம : |
| ஓம் மதுஸூதநாய நம : | ஓம் ஸர்வவேதாத்தமகாய நம : |
| ஓம் கோவிந்தநாய நம : | ஓம் விதுஷே நம : |
| ஓம் புண்டரீகாக்ஷாய நம : | ஓம் வேதவேதாந்த பாரகாய |
| ஓம் விஷ்ணவே நம : | நம : |
| ஓம் விச்வம்பராய நம : | ஓம் ஸகலோபநிஷத் வேத்யாய |
| ஓம் ஹரயே நம : | நம : |
| ஓம் ஆதித்யாய நம : | ஓம் நிஷ்களாய நம : |
| ஓம் ஸர்வவாகீசாய நம : | ஓம் ஸர்வசாஸ்த்ரக்ருதே நம : |
| ஓம் ஸர்வாதாராய நம : | ஓம் அக்ஷமாலா ஜ்ஞாநமுத்ர |
| ஓம் ஸநாதநாய நம : | யுக்தஹஸ்தாய நம : |
| ஓம் நிராதாராய நம : | ஓம் வரப்ரதாய நம : |
| ஓம் நிராகாராய நம : | ஓம் புராண புருஷாய நம : |
| ஓம் நிரீசாய நம : | ஓம் ச்ரேஷ்ட்டாய நம : |
| ஓம் நிருபத்ரவாய நம : | ஓம் சரண்யாய நம : |
| ஓம் நிரஞ்ஜநாய நம : | ஓம் பரமேச்வராய நம : |
| ஓம் நிஷ்களங்காய நம : | ஓம் சாந்தாய நம : |
| ஓம் நித்யத்ருப்தாய நம : | ஓம் தாந்தாய நம : |
| ஓம் நிராமயாய நம : | ஓம் ஜிதக்ரோதாய நம : |
| ஓம் சிதாநந்தமயாய நம : | ஓம் ஜிதாமித்ராய நம : |
| ஓம் ஸாக்ஷிணே நம : | ஓம் ஜகந்மயாய நம : |
| ஓம் சரண்யாய நம : | ஓம் ஜந்மம்ருத்யுஹராய நம : |
| ஓம் ஸர்வதாயகாய நம : | ஓம் ஜீவாய நம : |
| ஓம் ஸ்ரீமதே நம : | ஓம் ஜயதாய நம : |
| ஓம் ஸோகத்ரயாதீசாய நம : | ஓம் ஜாட்யநாசநாய நம : |
| ஓம் சிவாய நம : | ஓம் ஜபப்ரியாய நம : |
| ஓம் ஸாரஸ்வதப்ரதாய நம : | ஓம் ஜபஸ்துத்யாய நம : |
| ஓம் வேதோத்தர்த்ரே நம : | ஓம் ஜாபக ப்ரியக்ருதே நம : |
| ஓம் வேதநிதயே நம : | ஓம் ப்ரபவே நம : |
| ஓம் வேதவேத்யாய நம : | ஓம் விமலாய நம : |
| ஓம் புராதநாய நம : | ஓம் விச்வரூபாய நம : |
| ஓம் பூர்ணைய நம : | ஓம் விச்வகோப்த்ரே நம : |
| ஓம் பூரயித்ரே நம : | ஓம் விதிஸ்துதாய நம : |
| ஓம் புண்யாய நம : | ஓம் விதீந்த்ரசிவ ஸம்ஸ்துத் |
| ஓம் புண்யகீர்த்தயே நம : | யாய நம : |
| ஓம் பராத்பரஸ்மை நம : | ஓம் சாந்திதாய நம : |
| ஓம் பரமாத்மநே நம : | ஓம் க்ஷாந்தி பாரகாய நம : |
| ஓம் பரஸ்மை ஜ்யோதிஷே நம : | ஓம் ச்ரேய : ப்ரதாய நம : |

ஓம் ச்ருதிமயாய நம :	ஓம் யோகீசாய நம :
ஓம் ச்ரேயஸாம் பதயே நம :	ஓம் ஸர்வ காமதாய நம :
ஓம் ஈச்வராய நம :	ஓம் மஹாயோகிநே நம :
ஓம் அச்யுதாய நம :	ஓம் மஹாமௌநிநே நம :
ஓம் அநந்த ரூபாய நம :	ஓம் மௌநீசாய நம :
ஓம் ப்ராணதாய நம :	ஓம் ச்ரேயஸாம் நிதயே நம :
ஓம் ப்ருதிவீபதயே நம :	ஓம் ஹம்ஸாய நம :
ஓம் அவ்யக்தாய நம :	ஓம் பரமஹம்ஸாய நம :
ஓம் வ்யக்தரூபாய நம :	ஓம் விச்வகோப்த்ரே நம :
ஓம் ஸர்வலாக்ஷிணே நம :	ஓம் விராஜே நம :
ஓம் தமோஹராய நம :	ஓம் ஸ்வராஜே நம :
ஓம் அஜ்ஞாந நாசகாய நம :	ஓம் சுத்தஸ்படிக ஸங்காசாய
ஓம் ஜ்ஞாநிநே நம :	நம :
ஓம் பூர்ண சந்த்ரஸம்பர்பாய	ஓம் ஜடாமண்டல ஸம்யுதாய
நம :	ஓம் ஆதிமத்யாந்த ரஹிதாய
ஓம் ஜ்ஞாநதாய நம :	நம :
ஓம் வாக்கபதயே நம :	ஓம் ஸர்வவாகீச்வரேச்வராய
ஓம் யோகிநே நம :	நம :

ஸ்ரீ ஹயக்ரீவாஷ்டோத்தர சத நாமாவளி : ஸமாப்தா.

ஸ்ரீ நயிராசார்யரால் ப்ரதிஷ்டை செய்யப்பட்ட

ஸ்ரீ லக்ஷ்மீஹயக்ரீவன்

திருவஹீந்திரபுரம் ஒளஷதகிரியில் ஸ்வாமி தேசிகனுக்கு ஸ்ரீலக்ஷ்மீஹயக்ரீவன் ப்ரத்யக்ஷமான இடத்தில், ஸ்வாமி தேசிகனின் திருக்குமாரரான ஸ்ரீ நயிராசார்யரால் ஸ்ரீ லக்ஷ்மீ ஹயக்ரீவனின் அர்ச்சாமூர்த்தி ப்ரதிஷ்டை செய்யப்பட்டதாக த்ருதீய ப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ர ஜ்யரால் அருளிச்செய்யப்பட்ட மூல்வாயிர்ப்படி குருபரம்பரா ப்ரபாவம் கூறுகிறது.

ஸ்ரீ :

ஸ்ரீமதே ராமாநுஜாய நம :

திருமண் இட்டுக்கொள்ளுங்கள் !

இளைஞர்களுக்கு வேண்டுகோள்

ஓர் உண்மை வைஷ்ணவர் கதறுகிறார் !

ஸ்ரீவைஷ்ணவ இளைஞர்களே !

விழிப்படையுங்கள் ! திருந்தி நல்வழிப் படுங்கள் !

ஸ்ரீவைஷ்ணவ இளைஞர்களில் பலர் இன்று திருமண் காப்பு தரிப்பதை அவசியமற்றதாகவும் அவமானகரமாகவும் கருதுவதை எண்ணி, பெரியோர்கள் மனம் புழுங்கிக் கலங்குவதை நீங்கள் அறிவீர்களா ?

அது மட்டுமா? நம் பெரியோர்கள் காதால் கேட்டாலே அருவருப்படையும்—மனத்தால் நினைப்பதற்கே கூசும் பதார்த்தங்களை நம் இளைஞர்களில் சிலர் ஸர்வஸஹஜமாகச் சாப்பிடுவதாக இதர மதஸ்தர்களுட்க் கேலி செய்கிறார்களே! அது உங்கள் காதில் விழவில்லையா ?

இதெல்லாம் சேரத்தகாத சேர்க்கையாலும் தவறான புதுமை உணர்ச்சியாலும் ஏற்பட்ட விளைவுகள்.

அத்தகைய கெட்ட பழக்கங்களைக் கைவிட்டு நம் பெரியோர் வகுத்துள்ள—மிக எளிதில் அனுஷ்டிக்கக்கூடிய ஆசார அனுஷ்டானங்களை இனியாவது பின்பற்றவேண்டியது அவசியம்.

நெற்றிக்குத் திருமண் இட்டுக்கொள்வது என்பது ஸாதாரணமாக எல்லோருக்கும் கிடைக்கக்கூடியதா? ஸாக்ஷாத் பகவானின் திருவடியையே நாம் நெற்றியில் தரிக்கிறோம். இங்ஙனம் செய்வது ஸ்ரீவைஷ்ணவர்களின் பிறப்புரிமையாகும். கிடைத்தற்கரிய உரிமையை யாராவது கைவிடுவார்களா ?

தினந்தோறும் நெற்றிக்குத் திருமண் பளிச்சென்று அணிந்து கொண்டு, ஸந்த்யாவந்தனம் முதலியவைகளை வேளை தவறாமல் லகுவான முறையிலேனும் சிரத்தையுடன் செய்து வந்து, அவகாசம் கிடைத்தபோதெல்லாம் பகவந் நாமாக்களையும் ஸ்தோத்ரங்களையும் பக்தியுடன் சொல்லி வந்தால் போதும். ஸகல ச்ரேயஸ்ஸுகளையும் அடையலாம்.

அப்படிச் செய்யாமல் நெற்றிக்குத் திருமண்காப்பு அணிய மறுத்து எளிதான நம் ஆசார அனுஷ்டானங்களை உதாஸீனம் செய்தால் பாழ் நரகத்தில் வீழ்வதுடன் மீண்டும் மீண்டும் கஷ்டம் நிறைந்த பூமியில் ஜென்மமெடுத்து உழல வேண்டியது தான்.

நீங்கள் இந்த உதாரணத்தைச் சற்று கவனியுங்கள்: ஒரு மாணவன் கல்லூரியில் M.A. பாஸ் செய்துவிட்டான். அவன் புத்திசாலியாக இருந்தால் அடுத்துச் செய்ய வேண்டியது என்ன? ஆராய்ச்சிகள் செய்து டாக்டர் பட்டம் வாங்கி மேல்நாட்டுக்குச் சென்று படித்து உயர்ந்த பட்டங்கள் வாங்கிப் பெரிய பதவியில் அமர்வதைத்தான் விரும்புவான். அதல்லாமல் M.A படித்தவன் P.U.C. உகுப்பில் சேர்ந்து பிறகு S.S.L.C. வகுப்புக்குப் போய், பிறகு படிப்படியாக ஒவ்வொரு வகுப்பாகக் கீழே சென்று கடைசியாக நர்ஸரி வகுப்புக்குப் போவதை விரும்புவானா? ஆனால், நம் இளைஞர்களில் சிலருடைய செய்கை அதைப்போலத்தான் இருக்கிறது. ஏனெனில், இப்போது எடுத்திருக்கும் இந்த ஜன்மத்தில் சில எளிதான தர்மங்களையும் அனுஷ்டானங்களையும் கடைப்பிடித்தொழுகினால், இந்த ஜன்மம் முடிந்ததும் மறு பிறப்பற்ற மோக்ஷானந்தம் கிடைக்கும். அப்படிச் செய்யாமல் மனம்போன போக்கில் நடந்து கொண்டே போனால் அநேக ஜன்மங்கள் எடுத்து ஒவ்வொரு ஜன்மத்திலும் முன் ஜன்மத்தைவிடத் தாழ்ந்த பிறவி எடுத்துக் கடைசியாக புழுவாகத்தான் பிறக்க நேரும்.

எனவே, ஸ்ரீவைஷ்ணவக் குழந்தைகளே! இன்று முதலாவது நெற்றியில் திருமண்காப்பு அணிவதைப் பழக்கமாகக் கொள்ளுங்கள். அதுமட்டுமல்ல, ஸமாச்சரணம் ஆனவர்களாயிருந்தால், ஏகாதசி முதலிய விரத தினங்களிலும் ஆவணி அவிட்டம், ஸ்ரீராம நவமி, ஸ்ரீக்ருஷ்ணஜயந்தி முதலிய பண்டிகைத் தினங்களிலும் பவ்னிர்ஷ்டு திருமண அணிந்து சுருக்கமான முறையிலாவது பகவானுக்குத் திருவாராதனம் செய்யுங்கள். எந்த வஸ்துவை உண்டாலும், உபயோகப்படுத்தினாலும் அங்ஙனம் செய்வதற்கு முன் அதை மாணஸிகமாகவாவது பகவானுக்கு அர்ப்பணம் செய்யுங்கள்.

கல்வியறிவு அதிகரிக்கவும் செல்வங்கள் எல்லாம் மேலும் மேலும் வளரவும், எவ்விதக் கஷ்டங்களையும் போக்கவும் செய்யக் கூடிய சக்தி வாய்ந்த பல ஸ்தோத்தரங்களை நம் ஸ்வாமி தேசிகள் அருளிச் செய்திருக்கிறார். அவைகளைப் பெரியோர்களிடம் அர்த்தத் துடன் கேட்டறிந்து ஒவ்வொரு ஸ்தோத்தரத்திலிருந்து ஒரு சுலோகத்தையாவது தினந்தோறும் அனுஸந்தித்து வாருங்கள். உங்களுக்கு எல்லா நன்மைகளும் உண்டாகும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, சாப்பிடக்கூடாத பதார்த்தங்களைச் சாப்பிடாதீர்கள். தூய்மையான வெள்ளை வேஷ்டிக்குப் பதில் கைலி அணிவதை அழகென்று நினைக்காதீர்கள்.

இன்று 701-வது திருஅவதார மஹோத்தவம் கண்டருளும் நம் ஸ்வாமி ஸ்ரீ தேசிகள் பகவத் ராமாநுஜரால் ஏற்படுத்தப்பட்ட நம் வைணவ மதம் சீர்குலைந்து போகாமல் நிலைநிறுத்த எவ்வளவு சோதனைகளுக்கும் கண்டனங்களுக்கும் சூழ்ச்சிகளுக்கும் ஆளாக

நேர்ந்தது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவர் அவைகள் எல்லாவற்றையும் பொருட்படுத்தாமல் தெளிந்த மனத்துடனும் துணிவுடனும் உறுதியுடனும், உரைக்கத்துடனும் தமக்கு ஏற்பட்ட தடங்கல்களை எல்லாம் சமாளித்ததால்தான் இன்று நாம் ஸ்ரீவைஷ்ணவர்கள் என்று பெருமையுடன் கூறிக்கொள்ளும் நிலையில் இருக்கிறோம். அவருடைய திருவடியை ஆசிரயித்த நீங்கள் ஸ்ரீவைஷ்ணவ மதம் சீர்குலைவதற்குக் காரணமாயிருந்தவர்கள் என்று அபவாதம் ஏற்படும் காரியம் எதிலும் ஈடுபடாதீர்கள் என்று உங்களை வேண்டிக்கொள்கிறோம்.

— லிப்கோ பதிப்பகத்தார்.

ஸ்ரீ :

ஸ்ரீமதே ராமாநுஜாய நம :

பேருமோராயிரம் உடையானின் பெருமையை விளக்கிடும் பல ப்ரமாணங்கள்

ந்யாய வேதாந்த வித்வான், பையம்பாடி, சேட்டலூர் ஸ்ரீ உபய வே. வா. ஸ்ரீவத்ஸாங்காசார்ய ஸ்வாமி (Principal, Sanskrit College, Pettai, Madras-56)

நம் வேதங்களிலும். இதிஹாஸ புராணங்களிலும், ஆழ்வாராசார்யர்களுடைய ஸ்ரீஸூக்திகளிலும் கூறப்பட்டுள்ளவையாவும் பிரமாணமானவை என்பதை யாவரும் ஒப்புக்கொள்வர். இவைகளில் எல்லாவற்றுள்ளும் சீரியப்பதியான பகவானுடைய ஆயிர நாமங்களின் பெருமைகள் பலவிடங்களில் ஸூசகமாகவும், ஸ்பஷ்டமாகவும் பேசப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு சில பகுதிகள் கூர்ந்து நோக்கற்பாலன :

வேதங்களும் — இதிஹாஸ புராணங்களும் போற்றும் பேராயிரத்தான்

1. “ய: “பூர்வ்யாய நவீயஸே” (ரி வே. 1-156-2)—முன்னோர்களிலும் முன்னவராய் உள்ளவனும், ஸ்ருஷ்டி முதலியன செய்யவனும், ஸ்தோத்ரம் செய்யப்படுவனும்மாயும் உள்ள ஸ்ரீவிஷ்ணுவிற்கு.....

2. “தமு ஸ்தோதார: பூர்வ்யம் யதாவித” (ரி. வே. 1-156-3) அந்த மஹாவிஷ்ணுவை ஸ்தோத்ரம் செய்பவரே அவனை உள்ளது உள்ளபடி அறிந்தவராவர்.

3. “காதும் யஜ்ஞாய, காதும் யஜ்ஞுபதயே...” (சாந்தி பாடமந்திரம்)—யஜ்ஞஸ்வரூபியான ஸ்ரீவிஷ்ணுவை, யாகத்திற்குத் தலைவனாகிய ஸ்ரீமந்நாராயணனைத் துதித்துப் பாடுவதற்கு மங்களக்ரமான வாக்கு எங்களுக்கு ஏற்பட்டடும்.

4. “த்ரேதோருகாய :.....” (விஷ்ணுஸூக்தம்)—எல்லோராலும் அதிகமாய்க் கானம் செய்யப்படுபவராகிய ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் மூன்றடிகளை வைத்தார்.

5. “விஷ்ணுஸ்தவதே வீர்யாய...” (விஷ்ணுஸூக்தம்)—நமக்கு வீர்யம் அளிக்கும்பொருட்டு ஸ்ரீவிஷ்ணுவானவர் துதிக்கப்படுகிறார்.

6. “த்ருவாலோ அஸ்ய கீரயோ ஜநாஸ :”—(விஷ்ணு ஸூக்தம்) இந்த விஷ்ணுவை ஸ்தோத்ரம் செய்யும் மக்கள் நிலையான பரமபதத்தை இருப்பிடமாய்க் கொள்வர்.

7. “த்வேஷ(க்)ம் ஹ்யஸ்ய ஸ்தவிரஸ்ய நாம...” (விஷ்ணு ஸூக்தம்)—இம்மாதிரிப் பிரகாசமான அந்த முதியோனாகிய விஷ்ணுவின் திருநாமங்கள்.

8. “விபந்யவோ ஜாக்ருவா(க்)ம் ஸ :...” (விஷ்ணுஸூக்தம், ஸூரிகள் என்றும் விழிப்புடன் எப்போதும் துதித்துக்கொண்டு திவ்யபரமபதத்தில் ஸ்ரீவிஷ்ணுவின் அருகில் உள்ளனர்.

இவை போன்ற இன்னும் பல வேத வாக்யங்கள் உள்ளன. இடமின்மை காரணமாக, அவைகள் எல்லாவற்றையும் கொடுப்பது ஸாத்தியமில்லை.

ஸ்ரீ விஷ்ணுஸஹஸ்ர நாமத்தில் வந்துள்ள நாமாக்களில் பல வற்றிற்கு ஸ்ரீவியாஸ பகவானே விரிவாக உரை எழுதியிருக்கிறார்.

இதை ஸ்ரீமஹாபாரதத்தில் உள்ளதும் திருநாராயணீயம் என்ற பெயர் கொண்டதுமான நாம நிர்வசாநாத்யாயத்தில் காணலாம். இதுவே ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்திற்கு முதன் முதலாக ஏற்பட்ட பாஷ்யம் (விரிவுரை) எனலாம். இந்த நாம நிர்வசநாத்யாயத்தை ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்திற்குப் பின்னால் உரை எழுதிய பலர் ஆங்காங்கு எடுத்தாண்டு வந்துள்ளனர்.

இதே போல் வாமந புராணம், வராஹ புராணம் முதலிய வற்றிலும் பல பகவந் நாமாக்களுக்கு விளக்கம் கூறும் சுலோகங்கள் உள்ளன. இவைகளும் நம் முன்னோர்களால் ஆங்காங்கு கையாளப்பட்டுள்ளன.

ஸாமவேதத்தில் உள்ள ஸ்ரீவிஷ்ணு நமகம் என்னும் பாகமும் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் பல திருநாமங்களுக்கு விளக்கம் கூறுவது என்பது கூர்ந்து நோக்குங்கால் விளங்கும்.

ஸ்ரீ :

ஆழ்வாராசார்யர்கள் போற்றிய பேராயிரத்தான்

[ஆழ்வார்களும், நம் பூர்வாசார்யர்களும் தாம் அருளியுள்ள ஸ்ரீ ஸூக்திகளில் ஆங்காங்கு, ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் பெருமையை விளக்கியும் அதில் வரும் பல திருநாமங்களுக்கு “விளக்கம் கூறியும் உள்ளார்கள் என்பது பின்வரும் உதாரணங்களிலிருந்து நன்கு விளங்கும்.]

ஸ்ரீ குலசேகராழ்வார், தாம் அருளிச் செய்துள்ள முகுத்தமாலையில்

“ஸ்ரீ வல்லபேதி வரதேதி தயாபரேதி
பக்தப்ரியேதி பவலுண்டந கோவிதேதி |
நாதேதி நாகசயநேதி ஜகந்நிவாலே-
த்யாலாபிநம் ப்ரதிபதம் குரு மே முகுத்த ! (1)

“ஸ்ரீமந்நாம ப்ரோச்ய நாராயணாக்யம்
கே ந ப்ராபுர் வாஞ்சிதம் பாபிநோ஽பி ” (26)

“தத்வம் ப்ருவாணாநி பரம் பரஸ்மாத்
மதுக்ஷரந்தீவ ஸதாம் பலாநி |
ப்ராவர்த்தய ப்ராஞ்ஜலிரஸ்மி ஜிஹ்வே
நாமாநி நாராயண கோசராணி ||” (30)

“வதாமி நாராயண நாம நிர்மலம்.....” (35)

என்கிற இந்தச் சுலோகங்களின் மூலம் பகவந் நாமாக்களையும் அவைகளின் மஹிமையையும் விளக்குகிறார்.

மேலும்; அவர்—

“ஹே கோபாலக! ஹே க்ருபாஜலநிதே!

ஹே ஸிந்துகந்யாபதே!

ஹே கம்ஸாந்தக! ஹே கஜேந்த்ரகருண

பாரீண! ஹே மாதவ!

M. M.—4

PBBYB : RLXXX

ஹே ராமாநுஜ! ஹே ஜகத்த்ரயகுரோ!
 ஹே புண்டரீகாக்ஷ! மாம்
 ஹே கோபீஜநநாத! பாலய பரம்
 ஜாதாமி ந த்வாம் விநா ||” (21)

“ஸ்ரீநாத நாராயண வாஸுதேவ
 ஸ்ரீக்ருஷ்ண பக்தப்ரிய சக்ரபாணே |
 ஸ்ரீ பத்மநாபாச்யுத கைடபாரே
 ஸ்ரீராம பத்மாக்ஷ ஹரே முராரே ||” (36)

“அநந்த வைகுண்ட முகுந்த க்ருஷ்ண
 கோவிந்த தாமோதர மாதவேதி |” (37)

என்னும் சுலோகங்களின் மூலம் பகவந் நாமங்களைத் தாமே கோவையாக அநுஸந்தித்துக் காட்டியும், பகவந்நாம வைபவத்தை விளக்கியும் அருளியிருக்கிறார்.

ஸ்ரீமத் யாமுநமுநி என்கிற ஸ்ரீ ஆளவந்தாரும், தாம் அருளிச் செய்துள்ள ஸ்தோத்திரத்தில்—11-வது சுலோகத்தில் “ஸ்வாபாவிகாநவதிகாதிசயேசித்ருத்வம்” என்கிற விடத்தில் ‘ஈச்வர:’ என்கிற திருநாமத்தை வியாக்யானம் செய்து, “கச்ஸ்ரீ: ச்ரிய: பரமஸ்த்வஸமாச்ரய: க: , க: புண்டரீகநயந: புருஷோத்தம:க:” என்கிற சுலோகத்தில் பல திருநாமங்களுக்கு விளக்கங்கூறி, “கஸ்யோதரே ஹரவிரிஞ்சி முக: ப்ரபஞ்ச: கோ ரக்ஷதீ மம ஜநிஷ்ட ச கஸ்ய நாபே: | க்ராந்த்வா நிகீர்ய புநருத்திரதி த்வதந்ய: க:.....” என்கிற சுலோகத்தில் “உத்பவ: க்ஷோபணே தேவ:” என்கிற மூன்று திருநாமங்களையும் ஸுகூடயாய் விளக்கி யருளினார்.

ஸ்ரீ பாஷ்யகாரர், தாமருளியுள்ள கத்யங்களில் பல படியாகப் பகவந் நாமங்களைத் தாமே ஸம்புத்தயந்தமாக அருளிச் செய்து பலபடியாக நாமவைபவத்தையும் அருளிச் செய்திருக்கிறார்.

கூரத்தாழ்வானும், தம்முடைய அருளிச் செயலான வைகுண்ட ஸ்தவத்தில் “ஸத்வ ப்ரவர்த்தநகரோ ஜகதோ ஸ்ய மூலம் நாந்யஸ்த்வதஸ்தி தரணீதர வேத வேத்ய:” என்கிற 22-வது சுலோகத்தில் “தரணீதர:” என்கிற திருநாமார்த்தத்தையும்,

“ஸம்ச்லேஷே பஜதாம் த்வராபரவச:
 காலேந ஸம்சோத்ய

தாந்ஆநீய ஸ்வபதே ஸ்வஸங்கம க்ருதம்
 ஸோடும் விலம்பம் பத |

‘அக்ஷாயத் கூமினும் வரோ’ வரத ஸந்

அத்ராவதீரணோ பவே:

கிம் நாம த்வமஸம்சரிதேஷு விதரந்

வேஷம் வ்ருணீஷே து தாந் ||”

என்கிற வரதராஜஸ்தவம், 66-வது சுலோகத்தில் ‘அக்ஷம: கூமினும் வர:’ என்கிற திருநாமங்களின் விரிவுரையையும் கண்டு சுவைக்கும்படி யருளினார்.

ஸ்ரீ பட்டர், தாமருளிய ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம்—பூர்வ சதகம் 88-வது சுலோகத்தில்,

“ரங்க பர்த்துரபி லோசந சர்ச்சாம்
ஸாஹஸாவலிஷு லேகயமாநம் |

புஷ்பஹாஸ இதி நாம துஹாநம்

ஸௌகுமார்ய மதி வாந்மநஸம் ந: ||”

என்று ‘புஷ்பஹாஸ:’ என்கிற திருநாமத்திற்குத் தாமே மற்றொரு பாஷ்யமுமியற்றி யருளினார்.

கவிதார்க்கிகலிம்ஹமாகிய ஸ்ரீமந் நிகமாந்த குருவும் தாம் அருளிச்செய்த பல ஸ்தோத்ரங்களில் பகவந் நாமாக் கருடைய பெருமையைப் பலபடி, பலவிடங்களில் ஸாதித் தருளியுள்ளார். அத்துடன் ஆயிர நாமங்களாகிய சிலவற்றிற் காகத் தாமே விரிவுரையாகச் சிலவிடங்களில் அநுக்ரஹித் தருளியுள்ளார். குறிப்பாக;

ஸ்ரீ ஸஹஸ்ரநாமத்தில் வரும் நாமங்களில் சிலவற்றிற் காகத் தனித்தனியாக ஒவ்வொரு ஸ்தோத்ரம் அருளியுள்ள தாகவும் பெரியோர் பணிப்பர். அதாவது;

கருணாகர:—தயாசதகம்

பயக்ருத் + } —அபீதி ஸ்தவம்

பயநாசந: }

வீர: —மஹாவீர வைபவம்

ஸர்வவாகீச்வரேச்வர:—ஹயகீர்வ ஸ்தோத்ரம்

நைகமாய:...தசாவதார ஸ்தோத்ரம்

யோகவிதாம் நேதா—பகவத் த்யாந ஸோபாநம்

ஸ்ரீமாந்—ஸ்ரீ ஸ்துதி:

நாரஸிம்ஹவபு:—காமாஸிகாஷ்டகம்

அச்யுத: —அச்யுத சதகம்

விக்ரம: —கருட தண்டகம், கருட பஞ்சாசத்

No. 14152

வாமந: } —தேஹளீச ஸ்துதி:
ப்ராம்சு: }

வரத: —வரதராஜ பஞ்சாசத்

தேவ: —தேவநாயக பஞ்சாசத்

சௌரி:—கோபால விம்சதி:

“வசீ வதாந்யோ குணவாந் ருஜுச்ச்சிரர் -
ம்ருதுர்த் தயாநூர் மதுர: ஸ்த்திரஸ் ஸம: |
க்ருதீ க்ருதஜ்ஞஸ் த்வமஸி ஸ்வபாவதஸ்
ஸமஸ்த கல்யாண குணம்ருதோ ததி: ||”

என்று ஸ்ரீ ஆளவந்தார், (ஸ்தோத்ர ரத்தம், 18-வது சுலோகத்
தில்) ஸ்ரீ பகவானது திவ்ய குணங்களுடன் சேர்த்துப் பெய
ரிட்டதுபோல் ஸ்ரீ தேசிகளும்;

“ஸ்வாமீ தயாஜலநிதிர் மதுர: கூடிமாவாந்
சீலாதிக: சரிதவச: சுகிரத்யுதார: |”

என்பதாசச் சரணுகதி தீபிகை 52-வது சுலோகத்தில், ஸ்ரீ
ஸஹஸ்ரநாமத்தில், ஆடங்கிய திருநாமங்களில் சிலவற்றுடன்
மேலும் குணுகுணமாகச் சில திருநாமங்களிட்டு வழங்கிய
துடன்,

“கமலநயந வாஸுதேவ விஷ்ணே
தரணீதராச்யுத சங்கசக்ரபானே |
பவ சரண மிதீரயந்தி யே வை
த்யஜ பட தூரத ஏவ தாந் அபாபாந் ||”

என்று யமன் தனது தூதுவனைக் குறித்து உரைத்ததாக
வாமந புராணத்தில் கூறியுள்ளதைத் திருவுள்ளத்தில்
கொண்டு,

“ரமாதயித ரங்க பூரமண க்ருஷ்ண விஷ்ணே ஹரே
த்ரிவிக்ரம ஜநார்த்தந த்ரியுகநாத நாராயண |
இதிவ சுபதாநி ய: படதி நாமதேயாநி தே
ந தஸ்ய யமவச்யதா நரகபாத பீதி: குத: ||”

என்கிற அபீதிஸ்தவம் 7-வது சுலோகத்தின் மூலம் பகவந்
நாமங்களைக் கூறுபவனுக்கு யம பயமும், நரக பயமும் இல்லை
யென்று அறுதியிட்டுக் கூறியிருக்கிறார். மேலும்;

“.....பநாயதி நமஸ்யதி ஸ்மரதி வக்தி பர்யேதி வா”

என்று அபீதிஸ்தவம் 5-வது சுலோகத்தில் பகவானைத் துதித்
தாலும், பகவந் நாமாவைச் சொன்னாலும் மானிடருக்கு

எங்கும். எப்பொழுதும், யாரிடமிருந்தும், எவ்வகையிலும், பயமில்லை என்று ஊர்ஜிதம் செய்தருளியிருக்கிறார்.

இப்படிப் பகவானுடைய ஆயிர நாமங்களில், குறிப்பாகச் சிலவற்றிற்கு விளக்கங் கூறுவதாய் அமைந்துள்ள சுலோகங்களில் சிலவற்றை இங்கு நோக்குவோம்:

1. ஸர்வ வாகீச்வரேச்வர :

“தாஷ்டிண்ய ரம்யா கிரிசஸ்ய மூர்த்தி:
தேவீ ஸரோஜாஸந தர்மபத்நீ |
வ்யாஸாதயோ சபி வ்யபதேச்ய வாச:
ஸ்ப்புரந்தி ஸர்வே தவ சக்திலேசை: ||”

(ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்—7)

2. பய நாசந :

“மருத்தரணிபாவக த்ரீதசநாத காலாதய:
ஸ்வக்ருத்ய மதி ரூர்வதே த்வதபராததோ பிப்யத: |
மஹத் கிமபி வஜ்ரமுத்யதமிவேதி யச்ச்ரூயதே
தரத்யநக தத்பயம் ய இஹ தாவக: ஸ்தாவக: ||”

(அபீதி ஸ்தவம்—4)

3. ஸர்வ ப்ரஹ்ரணயுத :

“கலிப்ரணிதி லக்ஷணை: கலித சாக்யலோகாயதை:
துருஷ்க யவநாதிபிர்ஜகதி ஜ்ஞும்பமாணம் பயம் |
ப்ரக்ருஷ்ட நிஜ சக்திபி: ப்ரஸபமாயுதை: பஞ்சபி:
க்ஷிதி த்ரீதச ரக்ஷகை: க்ஷபய ரங்கநாத க்ஷணாத் ||”

(அபீதி ஸ்தவம்—22)

4. சக்ரீ

“திதி ப்ரபவதேஹபித் தஹந ஸோம ஸூர்யாத்மகம்
தம: ப்ரமதநம் ப்ரபோ ஸமுதிதாஸ்த்ர ப்ருந்தம்
ஸ்வத: |
ஸ்வவ்ருத்தி வச வர்த்தித த்ரீதச வ்ருத்தி சக்ரம் புந:
ப்ரவர்த்தயது தாம்நி தே மஹதி தர்மசக்ரஸிதிம் ||”

(அபீதி ஸ்தவம்—23)

இங்கு ஸ்ரீ கூரநாராயண ஜீயர் அருளிச் செய்துள்ள ஸுநாசந சதகத்தில்,

“சக்ரம் குந்தம் க்ருபாணம் பரசஹுத வஹா-
வங்குசம் தண்டசக்தீ
சங்கம் கோதண்டபாசௌ ஹலமுஸலவதா
வஜ்ர குலாம்ஸ்ச ஹேதீந் |
தோர்ப்பி: ஸவ்யாபஸவ்யை: ததததுல பல-
ஸ்தம்பிதாராதி தர்ப்பை:
வ்யூஹஸ்தேஜோஸ்பிமாநீ நரகவிஜயிநோ
ஜ்ரும்பதாம் ஸம்பதே வ: ||” (80)

புருஷவர்ணநம் 6-வது சுலோகம் அனுஸந்தேயம்.

5. நிதி: அவ்யய:

“நித்யம் கரீச திமிராவில த்ருஷ்டயோஸ்பி
ஸித்தாஞ்ஜநேந பவதைவ விபூஷிதாக்ஷா: |
ப்ச்யந்த்யுபர்யுபரி ஸக்ருதா: த்ருஷ்டி:
மாயா நிகூடமநபாய மஹாநிதிம் த்வாம் ||”
(வரதராஜ பஞ்சாசத்—28)

“ஸித்தாஞ்ஜநமிவ ச்யாமாம் தவ தநம்
நிஜ விலோசநேஷு க்ஷிபந்த: |
அச்யுத லக்ஷ்மீநிவாஸந் நித்யநிகூடம்
நிதிமிவ ப்ச்யந்தி த்வாம் ||”
(அச்யுத சதகம்—45)

6. ஸேது:

“த்வத் பக்தி போதமவலம்பிது மக்ஷமாணம்
பாரம் பரம் வரத கந்துமநீச்வராணம் |
ஸ்வைரம் விலங்கயிஷதாம் பவவாரி ராசிம்
த்வாமேவ கந்துமஸி ஸேதுரபங்குரஸ் த்வம் ||”
(வரதராஜ பஞ்சாசத்—31)

7. ஸ்தவ்ய:-ஸ்தவப்ரிய:-ஸ்தோதா

“தீபஸ்த்வமேவ ஜகதாம் தயிதா ருசிஸ்தே
தீர்க்கம் தம: ப்ரதிநிவர்த்யமிதம் யுவாப்யாம் |
ஸ்தவ்யம் ஸ்தவப்ரியமத: சரணோக்தி வச்யம்
ஸ்தோதா தும் பவந்த மபிவாஞ்சதி ஜந்துரேஷ: ||”
(சரணாக்தி தீபிகை—3)

“விசுராணயந் மம விசேஷ விதாமநிந்த்யாம்
அந்தர்வதீம் கிரமஹிந்த்ர புராதிராஜ |

ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய இதீவ தபோதநோக்தம்
ஸ்தோதேதி ச த்வதபிதாநமவந்த்யய த்வம் ||”
(தேவநாயக பஞ்சாசத்—7)

8. ஸர்வ:

“விச்வம் சுபாச்ரயவதீச வபுஸ்த்வதீயம்
ஸர்வா கிரஸ்த்வயி பதந்தி ததோஸஸி ஸர்வ: |
ஸர்வே ச வேத விதய: த்வதநுக்ரஹார்த்தா:
ஸர்வாதிகஸ்த்வமிதி தத்வ வ்தஸ்ததாஹு: ||”
(சரணாகதி தீபிகை—7)

“ஸகலாநாம் தரண நியமந ஸ்வாமீத்வ
நியம ஸம்ஸ்த்தித: ஸர்வதநு: |
க்ரயஸேஸ்யுத ஸர்வ: ஸதா தர்சித
கார்ய காரணத்வ கர்புர: ||”
(அச்யுத சதகம்—11)

9. குரு:

“தீபாவபாஸ தயயா விதிபூர்வமேதத்
விச்வம் விதாய நிகமாநமபி தத்தவந்தம் |
சிஷ்யாயிதா: சரணயந்தி முமுக்ஷவஸ்த்வாம்
ஆத்யம் குரும் குருபரம்பரயாஸதிகம்யம் ||”
(சரணாகதி தீபிகை—9)

10. சரண்ய:

“காசீ வ்ருகாந்தக சராஸந பாண கங்கா-
ஸம்பூதி நாம க்ருதி ஸம்வதநாத்யதந்தை: |
ஸ்வோக்த்யம்பரீஷு பய சாப முகைச்ச சம்பும்
த்வநநிக்நமீக்ஷிதவதாமிஹ க: சரண்ய: ||”
(சரணாகதி தீபிகை—19)

11. ஸர்வகத:

“அணுப் ரமிதஸ்யாப்யச்யுத சக்திஸ்தவ
ஸகல தாரணாதி ப்ரபூதா |
தேந ப்ரதிவஸ்து பூர்ண: க்ரயஸேஸ்ப்ரதிஹத
நிஜஸ்த்திதி: ஸர்வகத: ||”
(அச்யுத சதகம்—10)

12. ஸம:-ஆத்மா-நிஷ்ட்டா

“ஸகலாகமாநாம் நிஷ்ட்டா ஸகலஸுராணா-
மப்யந்தர ஆத்மா
ஸகல பலாநாம் ப்ரஸுதி: ஸகலஜநாநாம்
ஸம: கலு நதஸத்ய த்வம் ||

(அச்யுத சதகம்—20)

13. ஓளஷதம்

“இதி த்ரீபுவநைகமூலம் ஆஸ்வாதயந்த்யநகா
அம்ருத ஸ்வாதூரஸம் |
ஓஷதி மஹீதர பார்ச்வ உதிதம் த்வா மௌஷத-
மிவ தாஸருஜாம் ||”

(அச்யுத சதகம்—44)

இங்கு ஸ்ரீ குலசேகரப் பெருமாள் அருளிச் செய்துள்ள முகுந்தமாளையில்,

“ஹே லோகா: ச்ருணுத ப்ரஸுதி மரண-
வ்யாதேச்சிகிதஸாமிமாம்
யோகஜ்ஞாஸ் ஸமுதாஹரந்தி முநயோ
யாம் யாஜ்ஞவல்க்யாதய: |
அந்தர்ஜ்யோ திரமீமயமேகமம்ருதம்
க்ருஷ்ணாக்ய மாபீயதாம்
தத்பீதம் ப்ரமௌஷதம் விதநுதே
நிர்வாண மாத்யந்திகம் ||”

(சு—17)

“வ்யாமோஹ ப்ரசமௌஷதம் முநிமநோ-
வ்ருத்திப்ரவ்ருத்த் பெளஷதம்
தைத்யேந்த்ரார்த்திகரௌஷதம் த்ரீஜகதாம்
ஸஞ்ஜீவநை நகௌஷதம் |
பக்த்யாத்யந்த ஹிதௌஷதம் பவபய
ப்ரத்வம்ஸநைகௌஷதம்
ச்ரேய: ப்ராப்திகரௌஷதம் பிப மந:
ஸ்ரீக்ருஷ்ண திவ்யௌஷதம் ||”

(சு—24)

அநுஸந்தேயம்

14. புண்ய ச்ரவண கீர்த்தந:

“மோக்ஷஸுக வ்ருக்ஷ மூலம் மோஹஜ்ராதூர
மஹாரஸாயந ப்ரவரம் |

ஸகலருசலைக கேஷு க்ரம் கிங்கர ஸத்ய
தவ கீர்த்தநமம்ருத நிபம் ||”

(அச்யுத சதகம்—69)

15. த்ராதா

“கல்பஸ்தோமே ஸ்யபாஸ்த த்வதிதர கதயோ
ஸசக்தி தீ பக்தி பூம்நா
ரங்கேச ப்ராதிஹ்யக்ஷரண பரிணமந்
நிர்விகாதாநுகூல்யா: |
த்ராதாநம் த்வாமபேத்யாச் சரணவரணதோ
நாத நிர்விக்நயந்த:
த்வந் நிக்ஷிப்தாத்ம ரக்ஷாம் ப்ரதி ரபஸ ஜுஷ:
ஸ்வப்ரவ்ருத்திம் த்யஜந்தி ||”

(ந்யாஸ திலகம்—12)

16. ஸர்வம் ஸஹ:

“த்யக்தோபாய வ்யபாயாந் ததுபய கரணே
ஸத்ரபாந் ஸாநுதாபாந்
பூஷோஸபி த்வத்ப்ரபத்யா ப்ரசமி தக்ஷுஷாந்
ஹந்த ஸர்வம்ஸஹஸ் த்வம்
ரங்கிந் ந்யாஸாந்தரங்காகில ஜந ஹிததா
கோசர த்வந்நிதேச
ப்ரீ திப்ராப்த ஸ்வவர்ணச்ரம சுப சரிதாந்
பாஸி தந்யா நநந்யாந் ||”

(ந்யாஸ திலகம்—13)

த்வய்யேகாஞ்ஜலி கிங்கரே தநுப்ருதாம்
நிர்வ்யாஜ ஸர்வம்ஸஹே
கல்யாணாத்மநி ரங்கநாத கமலா
காந்தே முகுந்தே ஸத்திதே |
ஸ்வாமிந் பாஹி தயஸ்வ, தேஹி, குசலிந்,
ஜீவ ப்ரபோ பாவயேத்
ஆலாபாந் அவலேபிஷு ப்ரலபிதும்
ஜிஹ்ரேதி ஜிஹ்வா மம ||”

(ந்யாஸ திலகம்—28)


பாஸ்கர:

“ஜயத் யாச்ரித ஸந்த்ராஸ த்வாந்த வித்வம் ஸநோதய: !
ப்ரபாவாந் ஸீதயா தேவ்யா பரமவ்யோம பாஸ்க : ||”
(மஹாவீர வைபவம் என்னும், ரகுவீர கத்யம்)

மேலே கொடுக்கப்பட்டுள்ளவை யாவும் மாதிரிக்காக எடுத்துக் காட்டப்பெற்ற ஒரு சில சுலோகங்களே ஆகும். இவைபோன்று இன்னும் எத்தனையோ பல உள. குறிப்பாக, ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரத்தில் ஒவ்வொரு சுலோகமும் ஒவ்வொரு திருநாமத்துக்கும் வ்யாக்யானமாக அமைந்தது ஸுக்ஷ்மமாய் ஸேவிப்பவர்களுக்கு விளங்கும்படியாயுள்ளது.

ஒருமுறை திருப்புகழியில் விஷுசி ஏற்பட்டுப் பலர் இறக்க நேரிட்டபோது, ஸத்ஸம்ருத்தியை ப்ரபன்னமும் அபேக்ஷிக்கலாம் என்கிறபடிக்கு ஸ்ரீ தேசிகனே ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைப் பலதடவை பாராயணம் செய்து, ஜனங்களைக் காப்பாற்றியதாகவும், அந்த ஸமயத்தில்தான் ஸ்ரீ ஸுதர்சநாஷ்டகமும் ஸ்ரீ ஷோடசாயுதஸ்தோத்ரமும் ஸ்ரீ ஸ்வாமி திருவாய்மலர்ந்தருளியதாகவும் பெரியோர் பக்கலில் சொல்லக் கேட்டிருக்கிறோம்.

ஆகவே, இப்படி நம் ஆழ்வார்களும், பூர்வாசார்யர்களும் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைப் போற்றி உகந்து பாராயணம் செய்து உஜ்ஜீவித்ததுபோலே, நாமும் அந்த எம்பெருமானின் திவ்ய கருணாகடாக்ஷத்திற்குப் பாத்திரமாம்படிக்கே ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை அன்றாடம் பாராயணம் செய்து உய்யும் வகையில் வழிவகுத்துக் கொள்வோமாக.



ஏழைச் சிறு வியாபாரிகளிடம் பேரம் பேசாதீர்கள் !

“பாலவ்ருத்தாதிபி: ப்ராப்தம்
ஸஞ்சிகாயாம் ததாஸஸ்ஹ்ருதம் |
ததி சாகாதிகம் ப்ராஜ்ஞை:
நாந்தோலீகரணம் க்ஷமம் ||”

—அத்ரி ஸம்ருதி

பாலர், கிழவர், பெண்கள் முதலியவர்களால் கொணரப் பட்டதும், கூடை தலைச்சுமையில் கொண்டு வரப்பட்டது மான தயிர், கரியமுது, கீரை முதலியவைகளை அறிவாளிகள், பேரம் பண்ணக்கூடாது என்று அத்ரிஸம்ருதியில் சொல்லப் பட்டது.



(*இந்தச் சுலோகத்தைக் கொடுத்து உதவியவர் ந்யாய வேதாந்த வித்வான் பையம்பாடி சேட்லூர் ஸ்ரீ. உபய வே. வா. ஸ்ரீவத்ஸாங்காசார்ய ஸ்வாமி, Principal, Sanskrit College, Pettai, Madras-56).

அன்னதானமும் ஆயிரநாமமும்

ஸ்ரீ. உ. வே. கீழாத்தூர்-ஸ்ரீநிவாஸாச்சாரியர்

ஸ்ரீகார்யம், லிப்கோ.

ஆதி புருஷனை ஸ்ரீமந் நாராயணன் சிருஷ்டித் தொடக்கத்தில், தன் ஸம்சல்பத்தாலே தனது நாபிக் கமலத்திலிருந்து பிறும்மாலைத் தோற்றுவித்தான்.

பிறும்மாவும் “தாதா யதா பூர்வ மகல்பயத்” என்ற வேத வசனத்திற்கேற்ப, முந்தைய கல்பத்தில் இருந்தபடியே ஸமஸ்த ஜீவராசிகளையும் மனிதர்களையும் தேவர்களையும் படைத்தான். பிறகு, இந்த ஜீவர்களுக்கு ஜீவஸூபாயமாக யக்ருங்களையும் அவர்களுடன் கூடவே படைத்தான்.

அவ்வாறு படைத்து, மனிதர்களைப் பார்த்து, “ஹே மனிதர்களே! நீங்கள் இந்த யக்ருங்களால் தேவர்களைப் பூசியுங்கள். தேவர்கள் அவைகளால் மகிழ்ந்து உங்களுக்குத் தேவையான மழை, மக்கள், மாக்கள் முதலியவைகளைத் தருவார்கள். பிறகு, அவைகளால் ஏற்படும் சுகங்களில் ஒரு பகுதியைத் தேவர்களுக்கும் அளித்துக்கொண்டு நீங்களும் அநுபவித்துக் கொண்டு சுகமாக வாழுங்கள்” என்று ஆணையிட்டார். இந்தப் பொருள்பட ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் சொல்வதாவது:

“ஸஹ யஜ்ஞா: ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி: |
அநேந ப்ரஸஸிஷ்யத்வம் ஏஷுவோஸ்த்விஷ்ட காமதுக்||”
தேவாந் பாவயதானேந தே தேவா பாவயந்து வ: |
பரஸ்பரம் பாவயந்த: ச்ரேய: பரமவாப்ஸ்யத||”

(அத். 3. சு. 10—11)

இதனால் விளங்குவது யாதெனில்;

ஒவ்வொருவனும் தான் முந்திய ஜன்மங்களில் செய்த தானதர்மங்களுக்கேற்ப—புணிய பாவங்களுக்கேற்ப—அதற்குத் தக்க அளவில் செல்வமும் வசதியும் பெறுகிறான். அவ்வாறு அவன் பெற்றுள்ள செல்வத்திற்கும் வசதிக்கும் அநுகுணமாகத் தான் அநுபவிக்க விரும்புவதை மாணவிகமாக முதலில் பகவானுக்கு அர்ப்பணிக்க வேண்டும், பிறகு அதிதி

களுக்குப் பகிர்ந்து தந்தபின் தானும் அனுபவிக்க வேண்டும் என்பதேயாகும்.

ஆகவே, தனக்கே என்று எவனும் எதையும் உண்ணலாகாது. அப்படி உண்பது ஊண் அல்ல: அது பாவமே என்பதை,

“கேவலாகோ பவதி கேவலாதீ”

என்பதாகக் கூறுகிறது வேதம்.

கீதையும் :

“புஞ்ஜதே தே த்வகம் பாபா:

யே பசந்த்யாத்மகாரணத்” என்கிறது.

‘தனக்கென்றே சமைத்து உண்பவர்கள் பாவத்தையே புசிக்கும் பாவிகள்’ என்று கூறுகிறது. இந்த உண்மையை உணர்ந்தே உலையில் அரிசியைப் போடும்போது பெண் மணிகள் “ஸ்ரீ ராமனுக்கு” “ஸ்ரீ கிருஷ்ணனுக்கு” என்று சொல்லிக்கொண்டே அரிசியை உலையிலிடும் நல்ல வழக்கம் நம் நாட்டில் இருந்து வந்தது. அத்தகைய பகவதர்ப்பணம் செய்து வந்த நாட்களில் நாட்டில் நெய்யாறு, பாலாறு வழிந் தோடியது. உழக்கரிசிக்குக் கிழக்கு மேற்கைப் பார்க்கும் இன்றைய அவலநிலை இல்லை. யாரை ஏமாற்றி நாம் மட்டும் தனியே தின்றுவிடலாமென்ற சுயநல மனப்பான்மையும் அன்று இல்லை. நிற்க;

பதினெண் புராணங்களிலும், பதினெண் ஸ்மிருதிகளிலும், வேதங்களிலும் அதிதிஸ்த்காரமென்ற அன்னதானத்தைப் பற்றிப் பரக்கப் பேசப்பட்டிருக்கிறது. சோதானம், பூதானம், கன்யகாதானம், வித்யாதானம் முதலான பலவிதமான தானங்களிலே அன்னதானத்திற்குரிய சிறப்பு வேறு எந்த தானத்திற்கும் கிடையாது என்று புண்ணிய தத்துவ நூல்கள் பறை சாற்றுகின்றன.

“அந்நதாநாத் பரம் நாஸ்தி ந பூதம் ந பவிஷ்யதி |
ஹஸ்த்யச்வ ரத தாநாநி தாஸீதாஸ க்ருஹாணி ச ||

அந்நதாநஸ்ய ஸர்வாணி கலாம் நார்ஹந்தி ஷோடசீம் |
க்ருத்வாபி ஸுமஹத்பாபம் ய:பச்சாதந்நதோபவேத் ||
ஸர்வபாபவிநிர்முக்க்தோ லோகாநாப்நோதி சாக்ஷயாந் ||

(அக்னி புராணம் அத்-211-சு-44-46)

இதற்கு ஒரு சிறிய லௌகிகமான காரணம் யாதெனில் ;

எந்த தானத்திலும், அந்த அந்த தானத்தைப் பெறுபவனும் திருப்தி அடையவேண்டும். அதாவது; தானமிடுபவன் தானம் வாங்குபவனைத் திருப்தி செய்விக்க வேண்டும். கோதானம். பூதானம் முதலியவைகளைப் பெறுபவன் “இன்னும் கொஞ்சம் இருந்தால் தேவை” என்று தன் அதிருப்தியை மனத்திலாவது நினைப்பான். ஆனால், வயிறு நிறைய அன்னம் புசித்தவன், “போதும், போதும்” என்பானே தவிர “இன்னும் தேவை” என்று கூறமாட்டான். ஆகவே, தானம் செய்பவன், தானம் பெறுபவன் இருவருக்கும் திருப்தியைத் தரும் மிகச் சிறந்த தானம் இந்த அன்னதானம் ஒன்றே யாகும். இத்தகைய மஹிமை பொருந்திய அதிதி ஸத்காரமும் அன்னதானமும் நம் நாட்டில் குறைந்துவிட்டன. அதனால் தானே என்னவோ, சாப்பாட்டுப் பிரச்சனையே மக்களுக்குப் பெரும் பிரச்சனையாகிவிட்டது.

ஆகவே, நம் முன்னோர்கள் வாழையடி வாழையாக அனுஷ்டித்து வந்த அன்னதானமென்னும் புண்ணியச் செயலை மறுபடியும் நாம் தொடங்க வேண்டும். அதைச் செய்யாமல் நமக்கு நன்மை ஏற்படாது. அன்னதானமென்பது அன்னத்தின் விதை. பசித்தவன் ஒருவனுக்கு இடும் அன்னம் ஆயிரம் ஆயிரம் மடங்காக வளர்ந்து உலகவாழ்க்கை வசதிகளைத் தரும். “இறைக்கிற கிணறு சுரக்கும்” என்பது மூதுரை. கிணற்றில் ஊறிவரும் தண்ணீர் ஒரு மட்டத்தில் வந்து நின்றுவிடும். அந்தத் தண்ணீரையெல்லாம் இறைத்து விட்டால் மறுபடியும் அந்த அளவிற்குத் தண்ணீர் சுரந்து விடும். அவ்வாறு மேன்மேலும் இறைக்க இறைக்கச் சுரக்கும் தண்ணீரை மற்றோர் இடத்தில் கொட்டிப் பார்ப்போமானால் அது பன்மடங்காகிப் பயிர்களை வளர்க்கும். அம்மாதிரிப் பசித்த வயிற்றிற்கு இடப்படும் அன்னம் அதைப் புசிக்கும் ஜீவனுடைய வாழ்த்துதலாலும், அவனுக்கு அந்தர்யாமியாக விளங்கும் எம்பெருமானுடைய அருளாலும் பன்மடங்காகப் பெருகுமென்பதில் சிறிதும் ஐயம் வேண்டா.

அன்னதான முறை

இத்தகைய அன்னதானத்தைப் பலருக்கோ, அல்லது; வசதிக்கேற்ப ஒருவர் இருவருக்கோ தினந்தோறும் செய்வதென்ற முறையை ஒவ்வொருவரும் மேற்கொள்ளவேண்டும்.

மேலும், இதை லௌகிக முறையில் எவ்விதச் சடங்குகளும் இல்லாமல் தினந்தோறும் அன்னதானம் செய்வது என்ற வகையை மேற்கொள்வதும் ஒன்று.

ஆயிரநாம முறை

மற்றொரு முறை சாஸ்திரீயமான முறை. ஆயிரநாம முறை என்று இதைச் சொல்லலாம். அதாவது;

ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமம் என்ற ஸ்தோத்திரத்தில் பகவானுக்கு ஆயிரம் நாமங்கள் (பெயர்கள்) உள்ளன அந்த ஆயிர நாமங்களில் ஒவ்வொரு நாமத்தையும் நாம் போஜனம் செய்விச்ச விரும்பும் அந்தணருக்குப் பெயரிட்டுவரித்து அன்ன தானம் செய்யலாம். இந்த முறையின் சிறப்பைப் பற்றிக் கீழே காண்க:

ஸ்ரீ :

ஸஹஸ்ரநாமமும்

ஸஹஸ்ர ப்ராஹ்மண போஜனமும்

“ஏகோ விஷ்ணு : மஹத்பூதம்

ப்ருதக் பூதாந்யநேகச : ||

த்ரீந் லோகாந் வ்யாப்ய பூதாத்மா

புங்கத்தே விவபூக: வ்யய:”||

[மஹாவிஷ்ணு என்பவர் ஒருவரே மஹத்தான சொரூபம் உடையவர். மற்ற ஜீவ சொரூபங்கள் தனித்தனியாகப் பல உள்ளன. அந்த ஜீவ ஸ்வரூபங்கள் எல்லாவற்றிலும் (அந்தர்யாமியாகப்) பரவி இருந்து, சாக்ஷதமான அந்த பரமாத்மா அனைத்தையும் புசிக்கிறார், அதாவது, அனுபவிக்கிறார் என்பது அர்த்தம்.]

இந்த சாஸ்திர வசனத்திற்கேற்ப, பகவான் ஸகல ஜீவ ராசிகளிலும் அந்தர்யாமியாக இருக்கிறார் என்பது விளங்குகிறது. அவர் ஸகல ஜீவராசிகளிலும் இருந்தாலும் குறிப்பாகச் சிலரிடம் விசேஷமாக அவருடைய ஸாந்நித்யம் இருக்கிறது என்பதை,

யத்: யத் விபூதி மத் ஸத்வம்

ஸ்ரீமத் ஊர்ஜிதமேவ வா |

தத் ததே வாவகச்ச த்வம்

மம தேஜோம்ஸம்ஸம்பவம் | |

ஸ்ரீமத் பகவத் கீதை அத். 10 ச. 41

என்று பகவானே விளக்கியுள்ளார். ஆகவே, வேத வித்துக்களாகவும் ஸதாசாரஸம்பந்நர்களாகவும் உள்ள பிராம்மணச் ச்ரேஷ்டர்களிடம் பகவானுடைய ஸாந்நித்யம் விசேஷமாக உள்ளது என்பதைச் சொல்லத் தேவையில்லை.

இந்தக் காரணத்தைக் கண்டே ஸகலவிதமான சுபாசுபகர்மங்களிலும், சாந்தி கர்மாக்களிலும் ததீயாராதனத்துக்கு விசேஷமானப் ப்ராதாந்யம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அன்னசாந்தி யென்ற பிராம்மண போஜனமில்லாமல் எந்த கர்மாவும் பூர்த்தியாகாது. அது பகவானுக்குத் திருப்தியளிக்காது என்பதை நாமெல்லோரும் உணரவேண்டும்.

நிற்க, ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை முறைப்படி பாராயணம் செய்விப்பவர்களும் ததீயாராதனத்துடன் அதைப் பூர்த்தி செய்விக்க வேண்டும்.

தவிர, சக்தியுள்ளவர்கள் ஒரே நாளில் ஆயிரம் பிராம்மணர்களை எழுந்தருளச் செய்து, அவர்களை 'விச்வம், விஷ்ணு:' முதலான ஸஹஸ்ர நாமத்திலுள்ள ஒவ்வொரு பெயர்களாலும் பெயரிட்டு வரித்து, அவர்களுக்கு அர்க்ய, பாத்ய, ஆசம நீயங்களை ஸமர்ப்பித்து, பக்தியிடன் வரவேற்று, பசுப்ய பரமான்னங்களுடன் இஷ்டான்ன போஜனம் செய்வித்ததிலன்ற ஸஹஸ்ரப் பிராம்மண போஜன முறை நம் நாட்டில் முற்காலத்தில் வழக்கத்திலிருந்தது. தீராத வயிற்று வலி, தீராத நோய்களெல்லாம் இந்த ஸஹஸ்ரப் பிராம்மண போஜனத்தால் நிவ்ருத்தியாகுமென்று கர்மவிபாகம், சாந்திரத்னாகரம் என்ற நூல்கள் கூறுகின்றன.

ஆனால், இக்காலத்தில் ஒரே நாளில் ஆயிரம் பிராம்மணர்களை ஓரிடம் சேர்ப்பதோ, அவர்களுக்குப் போஜனம் செய்விக்கத் தேவையான வஸ்து சாமக்ரியைகளைச் சேகரிப்பதோ அவ்வளவு சுலபமான காரியமன்று.

ஆகவே, காலத்திற்கேற்றபடியும் அவரவர்கள் சக்திக்குத் தக்கபடியும் தினமும் ஒரு பிராம்மணரை வரவேற்று, அவரை முறையே (1) விச்வம் (2) விஷ்ணு: என்ற ஸஹஸ்ரநாமப் பெயரால் ஆவாஹனம் செய்து, திருவடிகளை ஜலத்தால் அலம்பி, தலையில் புரோக்ஷித்துக்கொண்டு, அவரைச் சாப்பிடச் செய்து, அவருக்குத் தாம்பூல தக்ஷிணைகளை ஸமர்ப்பித்து அனுப்பிய பின், குடும்பத்தாருடன் தான் புகிக்க வேண்டும். இவ்வாறு அனுஷ்டித்தால் வீட்டில் தனதான்ய ஸம்பத்துக்கள் மேன்மேலும் விருத்தியாகும்.

இந்த முறையில் தினந்தோறும் ஒரு பிராம்மணருக்குப் போஜனம் அளிக்க வசதியில்லாதவர்கள், வாரத்தில் ஒரு நாள்—அதாவது; புதன்கிழமை யன்று (புதனுக்கு விஷ்ணு அதிதேவதை) மேற்கண்டவாறு அநுஷ்டித்து ஜன்ம விரதமாக மேற்கொள்ளலாம்.

மற்றும், ஞானத்திலும், ஆசாரத்திலும் சற்றுக் குறைந்தவர்களானாலும் ஏழைகளாக இருந்தால் அந்தப் பிராம்மணர்களுக்கும் வரித்து விரதத்தைப் பூர்த்தி செய்து கொள்ளலாம்.

குறிப்பு :—அந்தணரல்லாத மற்றவர்களுக்குப் போஜனம் செய்வித்தல் சாஸ்திரீய முறையாகாது. அது பசித்தவருக்கு அன்னமிடுதல் என்ற சாதாரண லௌகிக முறையாகும் என்ற பதைக் கவனிக்க வேண்டும்.

இந்த மனித வாழ்க்கையில் நம் வருங்காலத்திற்காக எத்தனை எத்தனையோ செய்துகொள்கிறோம். உத்தியோகம் செய்பவர்கள் மாதா மாதம் கொஞ்சம் கொஞ்சமாகப் பிராவிடண்ட் பண்ட் இன்ஷூரன்ஸ் போன்றவைகளில் பணம் சேமித்து வைக்கிறார்கள். அநேகமாக எல்லோருமே தம் முடைய பிற்காலத்திற்காக ஆயுள் இன்ஷூரன்ஸ் செய்து வைத்துக் கொள்ளுகிறார்கள். இந்த முறைகள் மிகமிக அவசியமானவை என்பதில் ஐயமில்லை.

இதேமாதிரி ஒவ்வொரு கலியாணமான தம்பதிகளும் தம் முடைய தற்கால-வருங்கால வாழ்க்கை பகவானுடைய அருளால் ஸகல வசதிகளுடன் அமையப் பெறுவதற்கும், அத்துடன், வெகு நாட்கள் வாழ்ந்து விருத்தாப்பிய சிரமத்தை அனுபவித்த பின், பகவானுடைய கிருபையால் அவரவர்கள் செய்த புண்ணியத்திற்கேற்றபடி மோக்ஷத்தையோ, புண்ணிய லோகங்களையோ, ஸகல வசதிகளும், பத்தியும் பொருந்திய மறுபிறவியையோ பெறுவதற்கும் முன்னேற்பாடுகள் செய்துகொள்கிறது மிக்க அவசியமாகும். அந்த ஏற்பாடுகளில் ஸஹஸ்ரப் பிராம்மண போஜனம் என்பதும் ஒன்று என்று கருத வேண்டும்.

ஆனால் இந்த ஸஹஸ்ரப் பிராம்மண போஜனத்தை ஒரு நாளிலோ அல்லது ஒரு மாதத்திலோ—ஏன் ஒரு வருஷத்திலும் கூட—செய்துவைக்க முடியாத காலம் இது. ஆனம் சிறிது முன் யோசனையுடன், செளகரியப்பட்ட தினங்களில் எல்லாம் ஒரு பிராம்மணருக்காவது அமுது செய்விப்பது என்று திட்டமிட்டுச் செய்தால் தாம்பத்ய வாழ்க்கை ஆரம்பித்த சில வருஷங்களுக்குள்ளாவது இதைச் செய்து முடிக்கலாம்.

ஆகவே, புதிதாக கலியாணமான தம்பதிகள், வருங்காலத் திற்காக அவர்கள் ஏற்படுத்திக் கொள்ளும் ஏற்பாடுகளின் பட்டியலில் சேர்த்துக்கொண்டு தங்களது வாழ்க்கை தொடங்க ஆரம்பித்த நாட்களிலிருந்தே தொடங்கி புண்ணியத்தைச் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது; ஸஹஸ்ரநாம அன்னதான டயரி என்று ஒரு நல்ல நோட்டுப் புத்தகத்தை அழகாக அபண்டு செய்து, கீழே மாதிரி காண்பித்தள்ளபடி முழு விவரங்களைச் சொல்லும்படிக்கே அந்தந்த நாமாக்களைக் குறிப்பிட்டு, ச்ரத்தையுடன் ஒவ்வொரு அன்னதானமும் முடிந்தவுடன் எழுதி வருவது நலம்.

	பகவந்நாமா	அமுது செய்விக்கப்பட்ட ஸ்வாமியின் திருநாமம்	தேதி
1	விச்வம்	ஸ்ரீ உ. வே. கி. பூவராஹாச்சாரியார்	1-2-1987
2	விஷ்ணு:	ஸ்ரீ உ. வே. தி. ந. ச. ஸ்ரீநாராயணச்சாரியார்	3-2-1967
3	வஷ்ட்கார:	ஸ்ரீ உ. வே. கந்தாடை நா. ரங்கராதாச்சாரியார்	6-2-1967
⋮			
1000	ஸர்வ ப்ரஹ்மணயுக:	ஸ்ரீ உ. வே. சதுர்வேத சதக்ரது ரா. ஸ்ரீநி- வாஸதாதாசார்யஸ்வாமி	1-1-1987

‘சாந்தி ரத்னாகரம்’ என்ற கிரந்தத்தில் முதல் பாகத்தில் ‘ஸஹஸ்ரபோஜநவிதி’ ‘ஸஹஸ்ரபோஜந ப்ரயோகம்’ என்று ஸஹஸ்ரபோஜனம் செய்விக்க வேண்டிய முறைகள் இரண்டு சொல்லப்பட்டிருக்கின்றன. அந்த முறைகளில் ஏதாவது ஒன்றில் சொல்லியபடி, விஷயமறிந்த ப்ருஹஸ்பதிகள் மூலம் இந்த விரதத்தை நடத்த வேண்டும்.

ஆகவே, ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் மகிமையை உணர்ந்த ஆஸ்திகர்களான நாமெல்லோரும் பகவானுடைய ஆயிரம் நாமங்களால் நம் வாழ்நாட்களுக்குள் ஆயிரம் பிராம்மணர்களைப் போஜனம் செய்வித்து, ஸ்ரீ மஹாவிஷ்ணு வின் கிருபாகடாஷுத்திற்குப் பாத்திரர்களாவோமாக!

Sri Vedantha Desika

(1268 A.D. — 1369 A.D.)

by Vallimedu Veeravally
Veeraraghavachary

[Retd. Examiner of Accounts of
Municipal Corporation,
Secunderabad-26 (A. P.)]



Note :—To enable non Tamil Asthikas also to understand and appreciate the greatness of this versatile Acharya, this English article is given in this book)

Greatness of Sri Vedantha Desika

Sri Vedantha Desika was foremost in introducing the three language formula in Bharatha Varsha. He has written works in Prakrith, Sanskrit and Tamil. For his works in prose he adopted Manipravala, mixture of Sanskrit and Tamil words with Tamil alphabets supplemented by Sanskrit (Grantha) alphabets and they were for the benefit of the Asthikas of the North and South.

His Teachings

His teachings are essentially based on Prasthanatraya viz., Upanishads, Gita and Brahma Sutras. No doubt these were differently interpreted by Sri Sankara, Bhagawad Ramanuja and Sri Madhwacharya, due to the condition that existed at their respective periods but Nigamantha Maha Desika by Samanvaya (by reconciliation) overcame the so-called difference and wrote and proved the indisputability and soundness of Sri Ramanuja's doctrine.

He belonged to the order or Sriman Nathamuni, the first Pontiff of Sri Vaishnavism, Yamunamani (Alavandar) and Ramanujamuni (1017—1137 A.D.). He (1268—1369 A.D.) by his Grantihas (works) in the three languages in prose, poetry and gadyas put the teaching handed over to him by this Acharya Parampara in such a way that both the learned and the laymen could follow and put them into practice. Whereas for the purpose of attaining Moksha, final bliss that is brought about by Karma (action) Gnana (knowledge), and Bhakti (devotion) Yogas, he insisted on disciplined life based on the order of Society one belongs; for the persons unqualified for these he advocated Prapathi Yoga, doctrine of absolute self-surrender to God. This doctrine is as ancient as the Upanishads and the Gita has proclaimed it to be the final article of faith and is open to all and sundry without distinction of caste, creed or sex (Abhayam Sarva Boothebhyo).

Vedas of Sanskrit origin revealed by Rishis of Yore are interpreted by Alwars in Tamil, the regional language, in the light of their own mystic experience, in their Divya-Prabandhas. The commentary on the concluding portion of this is called Bhagavad Vishaya. The Visishtadvaita system draws inspiration from both and is therefore, known as Ubhaya (twin) Vedanta. Commentaries of Sri Ramanuja on Prasthanathraya known as Sri Bhashya (on Brahma Sutras), Vedantha Sangraha and Gita Bhashya were further commented upon, skillfully, by Sri Desika overcoming all criticisms that were put forward during the intervening period of a century and half. For the same reason he has produced commentaries on Bhagavad Vishaya. The essence of everything he has written in Tamil finds

place in his Sanskrit writings. His magnum opus in Manipravala is the Rahasyatrayasara though he has written several other minor Rahasyas with the object of explaining the truth.

The three Rahasyas emphasised by him are Ashtaa-kshara, Dvaya and Charamasloka. Proper understanding of them requires the guidance of an Acharya, Guru. The distinction between Achith, Chith and Eswara i.e., the destructable body, Atma in it, and Paramatma, Bhagavan must be clearly understood. Atma is again classified under three heads viz., Baddhas, Mukthas and Nithyas. Baddhas are the common people having circle of rebirths depending on their Punya and Papa. Liberated souls who have attained eternal bliss are Mukthas and after attaining this stage they are treated as equal to Nityas in all respects. Nithyas are those who are eternally near Him enjoying complete bliss from which there is no coming back to the cycle of births and rebirths. For attaining a stage equal to Nithyas as indicated above, Supreme Bhakti (love to HIM) leading to Prapathi, self-surrender to HIM, is necessary. HE is Vasudeva, Indweller in all created beings. HE is Kesava, Lord of Brahma and Siva. HE is Sriman Narayana on Whom everything depends and from Whom this universe is created, maintained and adsorbed. He is Pundarikaksha, witnesser of everything and showering His Grace on the virtuous.

Kesava should not be equated with other Gods and not to be ignored. Nithyakarma and Naimithyaka Karmas i.e., routine code of conduct and action on specific occasions should be perfosmed meticulously, realising that the Indweller of the minor Gods referred

to in the course of such Karmas is the Supreme Vasudeva, Kesava, Narayana, Pundarikaksha, He being the Head of the Joint family of Gods. If it is not possible to perform them due to various physical disabilities one need not feel sorry and should abandon unauthorised means. Bhagawan in His Charama Slokas has assured that sins of such a Prapanna would be wiped out and that he would be led to Moksha, (Paramapada) by Him by His infinite mercy, prompted by the Purushakara (recommendation) of His inseparable Divine Sree Maha Lakshmi. Sriman-Narayana with His Divya Ayudhas and Pari Janas who are His part manifestation bestows on the Bhakta what all he desires.

Desika's Mandate

Desika wanted every one to do his duty and earn so that all his spare time and savings could be spent in the services of God. One should study Sree Bhashyam, (commentaries on Brahma Sutras) and also the other two subjects of Prasthanaya traya, Bhagavadvishaya and Rahasyatraya Sara, put them into practice and propagate them to others. Persons not able to do this should visit sacred places, provide money and means for the functioning of the temples and the charities there. If this is not feasible they should spend spare time on meditation in the light of Dvaya Manthra and on hearing and enjoying the history of the sacred souls and treat Bakthas with due respect. God considers disrespect or insult to His Bhakthas (devotees) as an act of inexcusable sin.

Emphasis on Idol Worship

Of the five roopas of Vasudeva viz., Para, Vyuha Vibhava, Subalayas or Archa and Antaryamin (in the

heart of every one), Desika laid more emphasis on worship in Subhalayas, He travelled widely all over India paying respects to Bhagawan in Archa Roopa (in Temples).

His Birth, Parentage, and High Erudition

He was born by the grace of Sreenivasa of Tirumalai on His Thirunakshatram Sravanam (on the concluding day of His holy festival, Brahmotsavam) in the month of Purattasi (Bhadrapada) in 1268 A.D. (This year the birthday falls on 2-10-1968.)

He was named by his parents as Venkatanatha. He is considered an amsa of Ghanta (a hand bell in the sanctum sanctorum) of the Lord of the Seven Hills and he is also known as Ghantaavatara. Later in his life he visited the temple and engaged himself in His Kainkaryam, for a long time. While engrossed in his service to Seshachalapathy he wrote Daya Sathakam of 108 Slokas on His Grace. His services in this temple were continued by Brahmatantra Swatantra Swamy originally known as Veeravally Perarulalan of Koundanya Gothra.

Desika was born of high parentage, staunch followers of Ramanuja at Thoppul in Kancheepuram. He is also referred to as Thoppul Pillai. He finished his study of all sastras in both languages and Sampradaya Granthas under equally worthy Acharyas, before he was twenty. He has written several Granthas dedicated to Varadaraja and He was his personal Deity. In token of his work "Thiruchinna Malai" Varadaraja Bhagawan presented him one of his Thiruchchinnams and hence in this temple only one is used unlike two in other Temples. His son Varadacharya was his first disciple.

Securing the Grace of Lord Sri Hayagriva

At Thiruvaheendirapuram he secured the grace of Hayagreeva by his penance. He wrote his first work Sree Hayagreeva Sthothra here and he has referred to Him in several Granthas, as source of intuition. Idols of Sree Hayagreeva which Ramanuja obtained from Saraswathi, to be his personal Deity during his life-time, passed down through the line of disciples to Desika. Hayagreeva became his personal Deity (in addition to Varada) and Desika carried Them for his daily worship wherever he went. On one occasion Desika had no food offering to Hayagreeva and with very great reluctance he finished his day's pooja offering only water. A white horse, started consuming all the gram that was to be harvested in the fields of a Vysya gentleman of the locality. When Desika saw the commotion in the place due to the appearance of the white horse which was strange to them, he requisitioned some milk for Nivedana to the Deity in his possession and when the offering was finished the Divine Horse disappeared. White foams from His mouth dropped on the site in heaps of gram which He was consuming and the grams continued to remain silvery and that village is now known as "Vellimedu". This Hayagreeva Vighraha was passed on to Brahmatantra swamy and is now in Parakala Mutt, Mysore.

His several Stotras and Achievements

Earlier, while at Tiruvaheendirapuram he had his upasana of Garuda fulfilled. It was Sri Garuda Bhagawan who initiated the Hayagriva Mantra to Him and it was with the help of this Mantra that Sri Desika was able to have Darshan of Lord Sri

Hayagriva and obtain His grace in an abundant measure. He composed Garuda Dandaka and Garuda Panchahasath in praise of Garuda Bhagawan. As Sree Rama and Lakshmana were saved from Nagapasa of Indrajit, Desika was saved from the deadly poisonous snakes that were set upon him by a snake-charmer instigated by his opponents. He was conferred Kavitharkika Simha for his scholarship and for his capacity resembling a lion in vanquishing his opponents in debates relating to religious matters.

In this place the well which he later constructed in reply to a challenge for his title of Sarvathanthraswathantra, is well preserved along with the house in which he was staying here.

“Raghuveera Gadyam” besides other works was produced here.

At Chidambaram, he got the Pooja of Shree Govindaraja Swamy restored as it was then neglected owing to local religious rivalry.

He spent a major portion of his life-time at Srirangam imparting secrets of Sree Bashyam and other Sampradayic literature. With great tact he saved their commentaries from falling into the hands of the ethists who were upto destroy everything sacred to Asthikas. In appreciation of his service in strengthening the Sampradaya (and thereby pleasing Sree Ranganatha and the Divine Mother), Desika was conferred the title of Vedanthacharya and that of Sarvathanthraswatantra by Lord Sri Ranganatha and Goddess Ranganayaki respectively, and he composed here Ethiraja

Sapthathi, Bhagawadyana Sopanam, Dasavathara Sthothram. Sudarsana Ashtakam, Sankalpa Suryodhaya in reply to Prabhotha Chandrodaya, Paduka Sahasram in reply to Pada Kamala Sahasram, Yadhavabhyudayam in reply to Ramabhyudayam Hamsa Sandesam, Subhashithaneevi and other granthas in the form of message to his followers far off as also Anushtana Granthas as Sree Vaishnava Dinachari, Ahara Niyamam, Tiru Aarathana-krama, Paramapada Sopanam and several other works.

He visited in this way several Divya Desas spreading the Doctrine of self-surrender, writing treatises on the three Rahasyas and meeting the criticisms put before him. He found no differences in the meanings of the texts, though views taken on the texts may differ. Procedural differences, might have crept in due to conditions existing in the region, time and changed circumstances. Such differences are bound to occur and are approved by sastras. But quarrels arise only when denunciation or rights and privileges are apprehended. These were set right by him appealing to the common-sense of the concerned individuals. For the ignorant ones Desika put before them truths in simple Granthas. For the learned ones he has written works with exhaustive commentary quoting profusely from the Sruties, Smrities, Puranas, Ithihasas, Divya Prabandas and so on. He convinced those of different philosophical views that there can be no two truths and how a particular emphasis given by an Acharya due to the then existing environments had become obsolete; and

by his Samanvaya (reconciliation) of various common Texts, he won over several to his fold winning for himself the title of Kavi Tharkika simha.

His high sense of detachment (Vairagya)

Desika acquired no wealth. He lived on "Uchha Vrithi" i.e., from materials contributed to him for his daily use by his Sishtyas and other worthy Grāhasthas. Knowing this, Vidyaranya, his Sahapati (Class-mate) offered to introduce him to the Vijayanagara king in whose court he was himself Asthana Vidwan and secure for him costly presents. He replied him in a collection of 5 slokas, known as Vairagya Panchakam, that he was in no need and that though he had neither ancestral property nor an acquired one, he had his invaluable property at the top of the Hill shrine at Kancheepuram in the shape of Lord Sri Varadaraja which was acquired by the Grandfather of the Universe, viz., Lord Sri Brahma.

On a certain occasion, when Desika was approached by a Brahmachari (bachelor) for material help for his marriage he invoked the grace of Sri Maha Lakshmi by his Sri Stuti when it began to shower Kanaka Dhara (Shower of pieces of gold). The Brahmachari was content with the gold, just sufficient for his purpose but Desika insisted on his taking away the entire riches bestowed by Sri. These show that Desika was renowned not only for his Gnana, but for his Vairagya as well.

His Works

He has written 32 Sthothras, 8 Kavyas, 24 Anushtana Sasiras, 32 Rahasyas, 24 Prabandas and one on Bhagavad Vishayam totalling 121 works in the four languages with identity of meaning and message. No new doctrine was created and what was coming down, was put down in various manners as situation necessitated. All of them are for the betterment of the people.

Successive generation of Acharyas that followed Sri Desika

His illustrious career ended in 1369 A. D. after a Sathamam (century) and a little more. Hints for his life sketch are found scattered in his works. Biographies were written by his son Varadacharya, Prathivathi Bhayankaram Annan, and Brahmatantra Swamy II abridged by his successors and this article is based mostly on the last one.


For the propagation of the Doctrine coming down from Bhagawan, through a chain of successive Acharyas e.g., Nathamuni, Yamunacharya and Ramanuja, Desika left behind him a number of worthy Sishyas with definite instructions to propagate the Siddhantham, give Panchasamskara and Bharanyasa to the disciplines of the fold and train at least one successor to maintain the chain of Acharyas without a break.

One such institution is the Parakala Mutt already referred to. Successive Saints of high erudition and scholarship has adorned the Holy Acharya Peetam and the present Jeer is the thirty fourth Pontiff in this line.

This also branched out from Ghatikasatham Ammal (Varadacharya) immediate disciple of Brahmatantha Swamy I. Conspicuous in this line was Gopala Desikan. It is now represented by Srimad Andavan of Peria Ashramam and Swamy of Chinna Ashramam of Sri-rangam besides several Grahastas.

Yet another institution was originated by Satakopacharya of Thiru narayanapuram. He was very learned and acquired proficiency in the Sampradhaya from various sources . He had kalakshepam under Ghatikasatham Ammal (Varadacharya) for Sree Bhashyam, Bhagavad Vislayam and Rahasyathrayasara. Under the Divine grace of Lord Sri Lakshmi Narasimha of Ahobila he assumed Sanyasi Asrama as the First swamy of Ahobila Mutt under the Holy Name Sri Audivan Satkopa Swamy. This institution is having a successive line of illustrious Acharyas and the present Saint is the forty fourth Pontiff in this line.





ஸ்ரீமத் வேதமார்க்க ப்ரதிஷ்டாபநாசார்ய பரம ஹம்ஸ பரிவ்ராஜகாசார்ய, ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ர ரோபய வேதாந்தாசார்ய, ஸ்ரீபகவத் ராமாநுஜ ஸித்தாந்த நிர் த்தாரண ஸார்வபௌம ஸ்ரீவண் சட கோப ஸ்ரீ வேதாந்த தேசிக யதீந்த்ர மஹாதேசிகன்.

(44வது பட்டம் ஸ்ரீ அழகிய சிங்கர்)

ஸ்ரீ :

நல்லொழுக்கத்துக்கான அறிவுரைகள்

(குறிப்பு : ஸ்ரீமத் அஹோபிலமடத்தின் ஆதரவில் “ஸ்ரீந்ருளிம்ஹப்ரியா” என்னும் ஸ்ரீ வைஷ்ணவ ஸம்பந்தாய மாத சஞ்சிகை வெளிவருவது ஆஸ்திகர்கள் அறிந்ததே. அதில் மாதந்தோறும் ஆரம்பப் பகுதியில் “ஸ்ரீ அழகிய சிங்களின் அஞ்சன்மொழிகள்” என்ற தலைப்பின் கீழ், பொன்னெழுத்துக்களில் பொறித்து வைக்கத் தக்க உபதேச மொழிகளை ஸ்ரீமத் அழகியசிங்கர் அருளிவருகிறார். மிகச் சத்துள்ள உணவையும் எளிதில் ஜீரணமாகும்படிப் பக்குவப்படுத்தி, தாய் சிசுவுக்கு ஊட்டுவதுபோல், மிக உயர்ந்த தத்துவம் அடங்கிய கருத்துக்களையும் சுவை குன்றாமல் யாரும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய முறையில் எளிய நடையில் அறிவுரைகள் அருளி வருவது இப்பகுதியின் சிறப்பான அம்சமாகும். இவைகளை அடிப்படையாகக் கொண்டும் இன்னும் சில பெரியோர்கள் தொகுத்துள்ள குறிப்புகளின் உதவியைக் கொண்டும் கொடுத்துள்ள சில அறிவுரைகளை நம் ஸ்ரீ வைஷ்ணவ இளைஞர்கள் பயன்பெறும் வண்ணம் இங்கு கொடுத்துள்ளோம்.)

1. தேசிக பக்தர்களான இளைஞர்களே! வீழிப்படையுங்கள். ஒன்றுகூடி நம் ஆசார்ய வள்ளலைப் புகழ்ந்து பணியுங்கள்.

2. ஸ்வாமி தேசிகனின் பெருமையையும் அவர் நமக்குச் செய்துள்ள பேருபகாரங்களையும் அடிக்கடி நன்றிப் பெருக்குடன் நினைத்து அவரைத் துதி செய்யுங்கள்.

நீங்கள் அவசியமாகச் செய்தே தீரவேண்டியவை

1. உங்கள் க்ருஹங்களில் ஸ்ரீமத் ராமாயணம் போன்ற இதிஹாஸ புராணக் கிரந்தங்களையும், ஸ்வாமி தேசிகன் அருளிச் செய்துள்ள கிரந்தங்களையும் எழுந்தருளப் பண்ணி பூஜித்து வரவேண்டும்.

2. ஸ்வாமி அருளிச் செய்துள்ள ஸ்தோத்ரங்களைப் பெரியோர்களிடம் அர்த்தத்துடன் கேட்டறிந்து மனப்பரடம் செய்ய வேண்டும்.

3. ஸ்வாமி தேசிகனின் பெருமையை விளக்கும் பின் வரும் சுலோகங்களை மட்டுமாவது தினந்தோறும் அனுசந்தித்து வரவேண்டும்.

ஸ்ரீ ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் அருளிச் செய்தது

ஜீவநம் ஜகதாம் ஜீயாத் கிமப்யகதஸ்ப்ருஹம் |
ஸ்வதந்த்ரம் ஸர்வதந்த்ரேஷு வேங்கடேசாஹ்வயம்

ம.ஹ : ||

ஸ்ரீ அரசாணிப்பாலை வேங்கடாத்வரி அருளிச் செய்தது

“ஆசாமீகர பூதரேந்த்ரசிகராத்
ஆசாபி லங்காபுராத்
ஆசார்யாந் அகிலாந் ப்ரணம்ய சுபயா
யாசாமி வாசாநயா |
தத்தாத்ருக் கவிதாஸு தர்க்கஸரணௌ
தந்த்ரே ததாந்தே ச்ருதே:
த்ருஷ்ட : கிம் ஸம ஆகமாந்த குருண
சத்யம் சபே கத்யதாம் ||”

செய்யக் கூடாதவை

1. பெரியோர்களுக்கு எதிராகக் காலை நீட்டிக் கொண்டோ, இதர விதங்களிலோ பெரியோர்களை அவமதிக்கக் கூடாது.
2. நன்மை செய்வதற்குத் தயங்கக் கூடாது.
3. கர்வத்திற்கு இடம் தரக் கூடாது.
4. அங்கஹீனர்களையும், புத்தியில் குறைந்தவர்களையும் இசழக் கூடாது.
5. பிறருடைய தூஷணைகளையும் வசவுகளையும் பாராட்டிப் பழிவாங்கக் கூடாது.
6. பிறருக்குத் துன்பம் விளைவிக்க நினைக்கக் கூடாது.
7. பிறரைப் பற்றிக் கோள் சொல்லக் கூடாது.

8. தீய எண்ணத்தின் மூலமோ, கொடுஞ் சொற்கள் மூலமோ, தீச் செய்கைகள் மூலமோ பிறருக்குத் தீங்கு இழைக்கக் கூடாது.
9. ஒருவன் துஷ்டன் என்பது நன்றாகத் தெரியுமானால் அவனுடன் பழகக் கூடாது.
10. பிறருடைய பொருளை அபகரிக்கக் கூடாது.
11. பிறரைத் திருப்தி செய்வதற்காகக் கூட பொய் சொல்லக் கூடாது.
12. வீண் சண்டைக்குப் போகக் கூடாது.
13. பிறருடைய குறைகளை மிகைப்படுத்தக்கூடாது.
14. பிறர் விரும்பமாட்டார்கள் என்பது தெரிந்தாலும், அவசியமானால், அவர்களுக்கு நன்மைதரும் புத்திமதி களை எடுத்துக் கூறத் தயங்கக் கூடாது.
15. நம்முடைய ஸேவையையும் தொண்டையும், உலகம் பாராட்டவில்லையே என்று துக்கப்படக் கூடாது.

அவசியம் செய்ய வேண்டியவை

1. ஆழ்வார், எம்பெருமானார், ஸ்வாமி தேசிகள் ஆகியோரை ஆழ்ந்த பக்தியுடன் வழிபட வேண்டும்.
2. தேசிக ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்ளவேண்டும். (இந்த ஒரு விஷயத்தில் மட்டும் தான் பெருமை கொள்வது தவறல்ல என்பது கவனிக்கத்தக்கது.)
3. ஆசார்யனிடம் பக்தி அதிகரிக்க வேண்டும். அவர் போதிப்பதை நன்கறிந்து அதற்கேற்ப ஒழுக்க வேண்டும். அவருடைய பெருமையையும் புகழையும் பரப்ப முயல வேண்டும்.
4. இரவில் படுக்கைக்குச் சென்றபிறகும் கலையாமல் இருக்கும்படித் திருமண் காப்பை அணியவேண்டும்.
5. ஸந்த்யாவந்தனம் முதலிய நித்யகர்மானுஷ்டானங்களை வேளை தவறாமல் முறைப்படி சிரத்தையுடன் செய்து வரவேண்டும்.
6. பற்றற்ற தன்மையுடனும், வைராக்யத்துடனும் வாழ்க்கை நடத்தப் பழகி வரவேண்டும்.

7. ஆசார்யனிடம் உபதேசம் பெற்ற மந்த்ரங்களைப் பக்தியுடன் ஜபித்து வரவேண்டும்.
8. மந்த்ரங்களையும், மந்த்ரார்த்தங்களையும் முயற்சி செய்தாவது மறைத்து வைக்கவேண்டும்.
9. நாம் செய்யும் நற்காரியங்கள் எல்லாம் பகவத் ப்ரீ திக்கே என்ற எண்ணத்துடன் அவற்றின் பலனை எல்லாம் அவனுக்கே அர்ப்பணம் செய்ய வேண்டும்.
10. விநயத்துடன் பேசவேண்டும்; விநயத்துடன் பழக வேண்டும்.
11. கோயில், நான்கு ரஸ்தாக்கள் ஸந்திக்கும் இடம், மங்கள வஸ்துக்கள் இவைகளை ப்ரதக்ஷிணமாகச் சுற்றியே செல்ல வேண்டும்.
12. எல்லோரிடமும் அன்புடனும் சிநேகத்துடனும் பழக வேண்டும்.
13. பயங்காளிகளுக்கும், பலமற்றவர்களுக்கும் தைர்ய மளித்து உற்சாகப்படுத்த வேண்டும்.
14. ஸத்தியமே எப்போதும் ஜயிக்கும் என்பதை உணர்ந்து எப்போதும் உண்மையே பேசவேண்டும்,
15. 'போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்ற மனப்பான்மை ஏற்பட வேண்டும்.
16. எந்த ஒரு நல்ல காரியத்திற்சாகவும் வீட்டை விட்டுக் கிளம்புவதற்கு முன் பெரியாரை நமஸ்கரிக்க வேண்டும்.
17. வீட்டிற்கு வருகை புரியும் பெரியோர்களை நமஸ்கரிக்க வேண்டும்.
18. அடிக்கடி பகவந்நாம ஸ்மரனை செய்யவேண்டும்.
19. நல்லதையே நினைக்க வேண்டும்; நல்லதையே பேச வேண்டும்.
20. பகவானின் மேல் நம்பிக்கை வைத்து நல்ல காரியங் களையே செய்யவேண்டும்.
21. பசு முதலிய வாயில்லா ஜீவன்களிடம் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

அவசியம் தவிர்க்கப்பட வேண்டியவை

பின்வரும் பாபங்களைச் செய்பவர்கள் மனிதக் குரங்குகள் என்று கருதப்படுவதால் அவைகளை அவசியம் தவிர்க்க வேண்டும்.

1. பிறருடைய சொத்துக்களைத் திருடுகிறவர்கள்.
2. சாப்பிடக் கூடாத பதார்த்தங்களைச் சாப்பிடுகிறவர்கள்.
3. அசுத்தமான இடங்களில் வளிக்கிறவர்கள்.
4. ஹிந்து மதத்தை விட்டு மதாந்தரங்களில் சேர்ந்து கல்யாணம் செய்துகொள்ளுகிற ஸகல ப்ராஹ்மண புருஷர்களும், ப்ராஹ்மண ஸ்த்ரீகளும்.
5. பக்தர்களை வேஷதாரிகள் என்று தூஷிக்கிற ஆண், பெண்கள்.
6. கல்யாணம் செய்துகொண்ட மனைவிக்குச் சோறு போடாமல் விரட்டி அடிக்கிறவர்கள்.
7. பர்த்தாவுக்குச் சரியானபடி அடங்காமல் வீட்டு வேலைகளையும் சரிவரச் செய்யாத பெண்கள்.
8. மாமனார், மாமியார் குலங்களையும் குணங்களையும் செய்கைகளையும் இழிவாகப் பேசிப் புண்படுத்துகிறவர்கள்.
9. வயிற்றில் பிறந்த பெண்களைப்போல் நினைக்காமல் நாட்டுப் பெண்களை ஹிம்ஸிக்கிற மாமியார்கள்.
10. வாங்கின கடன்களைச் சரியாகக் கொடுக்காமல் ஏமாற்றுகிறவர்கள்.
11. 'ஒத்தாசை செய்கிறேன் செய்கிறேன்' என்று சொல்லி ஆசை காட்டி ஏமாற்றுகிறவர்கள்.
12. நிச்சயதார்த்தம் ஆன பிறகு அதிக வரதக்ஷிணைக்கு ஆசைப்பட்டுக் கல்யாணத்தை நிறுத்துகிறவர்கள்.
13. தப்புக் கணக்குகளை எழுதி வைத்துப் பணத்தைக் கொள்ளையடித்து முதலாளியைக் கெடுக்கிறவர்கள்.
14. பெண்டாட்டியின் கலக வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டு தாய் தகப்பனுக்குச் சோறு போடாமல் தின்னுகிறவர்கள்.
15. அக்கம்பக்கத்து வீடுகளில் பூசனிக்காய் வாழைக்காய் முதலியவற்றைத் திருடித் தின்னுகிறவர்கள்.

16. தீபாவளி தவிர வேறு தினங்களில் உதயமாகி ஆறு நாழிகைக்கு முன் எண்ணெய் தேய்த்துக் கொள்ளுகிறவர்கள்.

17. எவர் தாங்கள் செய்யவேண்டிய திவஸத்தை 'அங்கே செய்துவிட்டேன், இங்கே செய்துவிட்டேன்' என்று ஏமாற்று கிறார்களோ அவர்கள்.

18. தகப்பன் இல்லாதவன் அமாவாஸ்யைத் தர்ப்பணத் தைச் செய்யாமல் விட்டுவிட்டால் அவன்.

19. எவர்கள் ஸந்த்யாவந்தனங்களில் வருகிற வேத வாக்கியங்களைக்கூட மனப்பாடம் செய்வதில்லையோ அவர்கள்.

20. எவர்கள் பத்துப் பேர்கள் புழங்குகிற இடங்களில் மலஜலம் கழித்து ஆபாசம் செய்கிறார்களோ அவர்கள்.

21. எவர்கள் ஆடம்பரத்துக்கு ஆசைப்பட்டு வீண் செலவுகளைச் செய்துவிட்டுத் திண்டாடுகிறார்களோ அவர்கள்.

22. ஆசார்ய த்ரோஹம் செய்கிற சிஷ்யர்களும், சிஷ்ய த்ரோஹம் செய்கிற ஆசார்யர்களும்.

23. கோயிலில் தெய்வத்துக்கு விளக்கேற்றக் கொடுத்த நெய், எண்ணெய் முதலியவற்றை மீத்தி வீட்டுக்குக் கபடமாக எடுத்துப் போகிறவர்கள்.

24. பகவானுக்கு நிவேதனம் செய்யாமல் தின்னுகிற வர்கள்.

25. கோவணம் கட்டிக்கொள்ளாமல் வேஷ்டி கட்டிக் கொள்ளும் ஆண்கள்.

26. இடுப்பில் துணியில்லாமல் குளிக்கிற ஆண், பெண்கள்.

27. ஏகாதசி தினத்தில் சோறு தின்னுகிற புருஷர்களும் ஸ்த்ரீகளும் குழந்தைகளும்.

28. உபவாசம் இருக்கச் சக்தி இல்லாமல் பலகாரம் செய்கிறவர்களாக இருந்தாலும் டஜன் கணக்கில் தோசை முதலியவற்றை அடிக்கடி சாப்பிடுகிறவர்கள்.

29. உட்காராமல் நிற்குகொண்டே ஒன்றுக்குப் போகிற வர்கள்.

30. தினந்தோறும் ப்ராஹ்மணர்த்தம் சாப்பிடுகிற வர்கள்.

31. ஒரு தினத்தில் இரண்டு தடவை ப்ராஹ்மணூர்த்தம் சாப்பிடுகிறவர்கள்.

32. வீட்டிலுள்ள ஸாளக்கிராமத்தை (பெருமானை) விலைக்கு விற்கிறவர்கள்.

33. 'இந்த ஆசார்யன் ப்ரயோஜனமில்லை; அந்த ஆசார்யன் ப்ரயோஜனமில்லை' என்று சொல்லிக்கொண்டு ஓர் ஆசார்யனிடத்திலும் ஸமாச்ரயணம் பரந்யாஸம் முதலியன செய்துகொள்ளாமல் காலம் கழிக்கிறவர்கள்.

34. பதவிக்காகப் பணத்தைக் கொடுத்து வசீகரிப்பவர்கள்.

35. பணத்துக்காக 'மனஸ்ஸாக்ஷிக்கு விருத்தமாக ஸஹாயம் செய்பவர்கள்.

36. லஞ்சத்துக்காகத் தீர்ப்பு எழுதினார்களேயானால் அவர்கள்.

37. பகவத் பக்தர்கள் எந்த ஜாதியாராக இருந்தாலும் மரியாதை கொடுக்காமல் அவமதிப்பார்களேயானால் அவர்கள்.

38. குற்றம் செய்தவர்கள் இனிமேல் செய்கிறதில்லை என்று மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொண்ட பிறகும் அவர்களை ரக்ஷிக்காதவர்கள்.

39. தர்ம கார்யங்களை அழிக்கிறவர்கள்.

40. தர்ம கார்யங்களைத் தடுக்கிறவர்கள்.

41. தர்மம் செய்கிறவர்களை நிந்திக்கிறவர்கள்.

42. தாமே சமையல் செய்து சாப்பிடும் ஸந்யாஸிகள்.

43. அவரவர்களுக்கு அநாதியாக ஏற்பட்ட தென்கலை, வடகலைப் புண்டரங்களைத் தரித்துக்கொள்ளுகிற மகான்களைக் கேவல நாமத்துக்காகத் தூஷிக்கிறவர்கள்.

44. அந்த அந்த ஆசார்யர்களுக்கு ஏற்பட்ட ப்ரஸித்தமான நாமங்களை மாற்றி வேறு நாமங்கள் போட்டால்தான் பெருமானை சேவிக்கலாம் என்று தடை செய்கிறவர்கள்.

ஸ்ரீ:

ஸ்ரீ ஹயக்ரீவ அஷ்டகம்

ஹர்ஷ போத கநாத்மகம் சரதிந்து கோடி ஸை ப்ரபம்
ஸர்வ வேதமயாமலாத்துத விக்ரஹம் கமலா ஸகம் |
ஓமிதிச்ருதிஸார போதக விஷ்ணுமாதிரி ஜகத்க்ருதம்
வாஜிவக்த்ரமுபாச்ரயே மம கோந்வபோத மயாமய : ||

(போதஸாகர ஸர்வ போதக வேதபாரக பாஹி மாம்)

பூர்ண சாரத சந்த்ரமண்டல புண்டரீக நிரேஷுதுஷம்
சுக்ல மால்ய விலேபநாம்பர பூஷண ரபிபூஷிதம் |
போதலாஞ்சந புஸ்தகாம்புஜ சக்ரபாஸி சதுர்புஜம்
வாஜி வக்த்ரமுபாச்ரயே மம கோந்வ போதமயாமய : ||

(போதஸாகர ஸர்வ போதக வேதபாரக பாஹி மாம்)

பத்மகர்ப்ப விலாஸிநீகர பத்மபூஜ்ய பதாம்புஜம்
வேத பாரக பூஸுராமர ஸித்த யோகி கணசர்யம் |
ஸ்ரீகராப்ஜ ஸுதா கடாப்லுத சீர்ஷகம் ச்ருதி ஜீவிதம்
வாஜி வக்த்ரமுபாச்ரயே மம கோந்வபோத மயாமய : ||

(போதஸாகர ஸர்வ போதக வேதபாரக பாஹி மாம்)

தாநவாத்த நிரோந்முக் ச்ருதி ஹுதி கௌதுக ஹேஷ்யா
ஹ்ருஷ்ட பத்மஜ ஸம்ஸ்துதம் ச்ரிதவத்ஸலம் கருணாகரம் |
சேஷ வ்ருத்தி ஸுநிஷ்டிதாநக நித்ய ஸுரி ஸுஜீவிதம்
வாஜி வக்த்ரமுபாச்ரயே மம கோந்வபோத மயாமய : ||

(போதஸாகர ஸர்வ போதக வேதபாரக பாஹி மாம்)

வ்யாஸ முக்ய முநீச்வரார்ச்சித திவ்ய மங்கள விக்ரஹம்
தக்ஷிணாக்யக மூர்ச்சி சங்கர பூஜிதாங்ரி ஸரோருஹம் |
சங்க தாநவ தாரணைச்சிக ச்ருங்க யுகம் விராஜிதம்
வாஜி வக்த்ரமுபாச்ரயே மம கோந்வபோத மயாமய : ||

(போதஸாகர ஸர்வ போதக வேதபாரக பாஹி மாம்)

ந்யஸ்த பார ஸுக்ருத்ஜநாவந ஸம்ப்ரமாத்ருத விக்ரஹம்
சஸ்த்ர பூஷண ரூப பாஸ்வர தத்வ பாஸி பரிஷ்க்ருதம் |
ஸ்ருஷ்டி புஷ்டி விநஷ்டி கர்மஸு சிக்ஷிதேதரபூருஷம்
வாஜி வக்த்ரமுபாச்ரயே மம கோந்வபோத மயாமய : ||

(போதஸாகர ஸர்வ போதக வேதபாரக பாஹி மாம்)

ஹேஷித த்வநி தோஷித ச்ருதிமாத்ம தாஸ்ய ஜுஷாம்
ஸதாம்

வாவ தூக வசோநிரோதக வாஃபடுத்வ வ்தாந்யகம் |
ஆதி மத்ய ஸமாபந த்ரிக காலபந்த விவர்ஜிதம்
வாஜி வக்த்ரமுபாச்ரயே மம கோந்வபோத மயாமய : |

(போதஸாகர ஸர்வ போதக வேதபாரக பாஹி மாம்)

ஆதிவர்ண தநு ஸ்வத ச்ச்ருதி வருஷு மூலமபூத்பவாந்
லோகமூல மபீத்ருசோ நநு தத்வதந்ய முசந்தி கே |
த்வாம் ப்ரபந்நஜநதாந்திமஸ்ம்ருதி லம்பகம் மம ஜீவிதம்
வாஜிவக்த்ரமுபாச்ரயே மம கோந்வ போதமயாமய : |

(போதஸாகர ஸர்வ போதக வேதபாரக பாஹி மாம்)

ஸ்ரீநிவாஸ கவீந்த்ர கல்பிதாமய வாஜி முகாஷ்டகம்
பக்தி பூர்வமுஷஸ்ஸு கீர்த்தந காரிணமிதமத்புதம் |
புக்தி முக்தி பல ப்ரதம் கவிவாகி கீர்த்திகரம் ந்ருணாம்
சுத்தபோத ஸம்ருத்திதம் சுப ஸாது ஸங்கதி ஸாதகம் |

(போதஸாகர ஸர்வ போதக வேதபாரக பாஹிமாம்)

ஹர வாஜிவக்த்ர ரீபுகணம்
அபகர மௌட்யம் தியஸ் தநோச்ச ருஜம் |
தேஹி ச வ்சநே படுதாம்
தைர்யோத்ஸாஹௌ ப்ரஸாதமபி ஹ்ருதயே |

இதி ஸ்ரீ ஹயக்ரீவாஷ்டகம் ஸம்பூர்ணம்

ஸ்ரீ ஹயக்ரீவ பஞ்ஜர ஸ்தோத்ரம்

[நான்முகனது கர்வத்தை அடக்க எம்பெருமான் மது, கைடபர்களைத் தோற்றுவித்தான். அவர்கள் நான்முகனிடமிருந்து வேதங்களைக் கவர்ந்து சென்று ரஸாதலத்தில் மறைத்து வைத்தனர். அவனது கொழுப்பும் அடங்கியது.

பின்னர் நான்முகனது ப்ரார்த்தனையைச் செவியுற்று அவனிடம் கருணை கொண்ட பகவான் மீனாக அவதரித்து மது கைடபர்களைக் கொன்றார். பின்னர் பரிமுகத்தேவனாகத் தோன்றி அவ்வேதங்களை ஆகர்ஷித்துத் தூயதாக்கி நான்முகனுக்கு உபதேசித்தருளினார்.

இந்த லக்ஷ்மீஹயவதநப்ரபுவை ஆராதித்து நம் பூர்வர்கள் எல்லா ஸித்தியையும் பெற்று மகிழ்ந்தனர். ஹயகீர்வ மந்த்ரங்களுள் சிறந்த ஹயகீர்வாநுஷ்டுபத்தைத் தன்னுள் அடக்கிக்கொண்டு தோன்றியதே இந்த ஹயகீர்வ பஞ்ஜரம் என்னும் ஸ்தோத்ரம்.

கூண்டிற்குள் இருக்கும் ப்ராணிக்கு துஷ்ட ஜந்துக்களால் திங்கு வராததுபோல் இந்த ஸ்தோத்ரத்தை அநுஸந்திப்பார்க்கு எல்லாவித ஸங்கடங்களும் நீங்கிவிடும். இத்தகைய துதிகள் மந்த்ர ஜபங்களின் பலனை யளிக்கும். இதற்குப்புரச் சர்யாதிகள் கிடையா. அக்ஷரம், ஸ்வரம் இவற்றின் மாறாட்டத்தாலோ, நியமக்குறைவாலோ வரும் அபாயங்களும் நேராது.

சந்த்ர மண்டலத்துள் பனிமலைபோல் வெண்மையாயும் அழுக்கற்ற ஸ்படிகம்ஃபால் பளபளப்புமுடைய திருமேனியுடன் தாமரை மலரையொத்து அகன்ற திருக்கண்களையும் திருவாழித் திருச்சங்கேந்தியபின் இரு திருக்கரங்களையும் அக்ஷமாலையுடன் ஜ்ஞாந முத்ரையையும் புஸ்தகத்தையும் கொண்ட முன் இரு திருக்கரங்களையும், திருவும் மறுவும் ஸ்ரீகௌஸ்துபமும் மிளிரும் திருமார்பையும் உடையவராயும் நீண் முடியும், வநமாலையும் திருப்பீதாம்பரத்தையும் தரித்த வராயும் உள்ள அழகே வடிவினரான ஹயகீர்வரை த்யானம் செய்த வண்ணம் இந்த பஞ்ஜர ஸ்தோத்ரத்தை ஜபிப்பவர்கள் விரும்பியது யாவும் கைகூடப் பெற்று வாழ்வார்.]

- 1 அத கல்பம் ப்ரவக்ஷ்யாமி ஹயகீர்வஸ்ய பஞ்ஜரம்,
யஸ்ய விஜ்ஞாந மாத்ரேண வாணீ கங்கேவ நிஸ்ஸரேத் ||
- 2 சுத்த ஸ்படிகஸங்காசம் துஷாராசல ஸந்நிபம் |
ச்வேத-பர்வத ஸங்காச சந்த்ர மண்டல மத்யகம் ||
- 3 சதுர்புஜ முதாராங்கம் புண்டரீகாயதேக்ஷணம்,
சங்கசக்ரதரம் தேவம் ஸ்ரீவத்ஸாங்கித வக்ஷஸம் ||
- 4 கௌஸ்துபோத்பாஸிதோரஸ்கம் வநமாலாவிராஜிதம் |
பீதாம்பர தரம் தேவம் கிரீட மகுடோஜ்ஜ்வலம் ||
- 5 முக்ய ஹஸ்தத்வயேநைவ ஜ்ஞாநமுத்ராக்ஷ புஸ்தகம் ||
- 6 ஓங்காரோத்தீதரூபாய ருக்யஜு ஸ்ஸாம மூர்த்தயே |
நமோஸ்து தேவதேவாய வாஞ்சிதார்த்த ப்ரதாயிநே ||

- 7 அஜ்ஞாந திமிரம் சிந்தி ஜ்ஞாநம் சாசு ப்ரயச்சு மே |
தேஹி மே தேவதேவேச ஹயசீர்ஷ நமோஸ்து தே ||
- 8 பூதப்ரேத பிசாசாதீந் சிந்தி தேவ ஜநார்தந |
ஸ்வராதி நிகிலாந் ரோகாந் நாசயாசு ரமாபதே ||
- 9 தாரித்ர்யம் ஸகலம் சிந்தி குரு ஸௌபாக்ய பாஜநம் |
சத்ரூந் நாசய மே தேவ ஹயசீர்ஷ நமோஸ்து தே ||
- 10 மேதாம் ப்ரஜ்ஞாம் பலம் வித்யாம் ஸம்பதம் புத்ர
பௌத்ரகாந் |
தேஹி மே தேவ தேவேச ஹயசீர்ஷ நமோஸ்து தே ||
- 11 கார்க்கோடச முகாந் ஸர்ப்பாந் விஷாதீந் விலயம் நய |
அம்ருதம் குரு மே தேவ ஹயசீர்ஷ நமோஸ்து தே ||
- 12 ஸ்த்ரீவச்ச்யம் ஜநவச்ச்யம் ச ராஜவச்ச்யம் பராவுசம் |
குரு தேவாங்கநாப்ருந்த ஸேவ்யமாந பதாம்புஜ ||
- 13 ஹம்ஸாய பரமேசாய சந்த்ரமண்டல வாஸிநே |
நமோ ஹயோத்தமாங்காய வாஞ்சிதார்த்த ப்ரதாயிநே
- 14 ருக்ய ஜுஸ்ஸாம ரூபாய ருதாய மஹதே நம : |
ருக்ஷேச பிந்து மத்யஸ்த ராஜிவாஸந பாஜிநே ||
- 15 வேத வேதாந்த வேத்யாய வேதாஹரண கர்மணே |
ஸத்வா ஸத்வ மஹா மோஹ பேதிநே ப்ரஹ்மணே நம: ||
- 16 ப்ரஜ்ஞாந தாயிநே நித்யம் பஜதாம் பாவிதாத்தமநாம் |
ப்ரணவோத்கீதவபுஷே ப்ரணதீம் ப்ரதிபாதயே ||
- 17 மந்தாரகுந்தஸ்படிக மஹ்நீயோரு வர்ச்சஸே |
மநீஷாப்ரத தேவாய மஹாச்வ சிரஸே நம : ||
- 18 இதி த்வாதச மந்த்ரேண நமஸ் குர்யாத் ஜநார்தநம் |
ப்ராத: ப்ரஸந்நவதநம் பூர்வாசார்யாபிவந்திதம் ||
இதி ஸ்ரீஹயக்ரீவ பஜ்ஜர ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.

ஸ்ரீ பெருந்தேவி நாயிகா ஸமேத ஸ்ரீ தேவாதிராஜ
 பரப்ரம்மணே நம :
 ஸ்ரீமதே சடகோபாய நம :
 ஸ்ரீமதே நாதமுநயே நம :
 ஸ்ரீமதே ராமாநுஜாய நம :
 ஸ்ரீமதே நிகமாந்த மஹாதேசிகாய நம :

“ தேசிகன் திருக்காப்பு ”

மாமலர் மன்னிய மங்கை மகிழ்ந்து உறை மார்பினன்தாள்
 தாமலர் சூடிய தொல் அருள் மாறன்
 துணை அடிக்கீழ் வாழ்வை உகக்கும் இராமாநுசமுநி
 வண்மை போற்றும் சீர்மையன் எங்கள் தூப்புற
 பிள்ளையே!
 பல்லாயிரவர் இவ்வுலகில் உன்தனக்கு தீமைகள் செய்வார்
 எல்லாம் உன்மேல் அன்றிப் போகாது எம்பிரான் நீ
 இங்கே இருப்பாய்
 வல்லார் வாழும் வெஃகாவில் வந்தாய் ஞானச் சுடரே
 சொல்லார வாழ்த்தி நின்று ஏத்தி சொப்படக்
 காப்பிட வாராய்.

திருவேங்கடவன் அவ்தாரமே !
 திருமலை மால் திருமணியே !
 தூப்புல் திருவேங்கடவனே !
 விளக்கொளி வந்த வள்ளலே !
 தேசுடை தேசிகனே !
 திருக்காப்பு நானுன்னைச் சாத்த
 ஏற்று கேள், வாராய் !
 இருகையும் கூப்பி உரைக்கும்
 இத் திருக்காப்பு கேட்டருளாய் !!

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
 பல்கோடி நூறுபிரம்

- 1 ராமாநுஜ தயா பாத்திரமே-
- 2 ஞான வைராக்ய பூஷணமே-
- 3 ஸ்ரீமத் வேங்கட நாதார்யனே-
- 4 கவிதார்க்கிக சிங்கமே-

- 5-6 ஸ்ரீமானே-வேதாந்தாசார்யனே-
- 7 வேதாந்த தேசிகனே-
- 8 சீரரா தூப்புல குருவே-
- 9 தூபுல* குலத்தோனே-
- 10 தூப்புல மணியே-
- 11 தூப்புல் பிள்ளையே-
- 12 தூப்புல விளக்கே-
- 13 தூப்புல வள்ளலே-
- 14 தூப்புல தேசிகனே-
- 15 தூப்புல தேவனே-
- 16 தூப்புல் அம்மானே-
- 17 தூப்புல ஐயனே-
- 18 தூப்புல செம்மலே-
- 19 தூப்புல சீர்மையனே-
- 20 தூப்புல் துரந்தரனே-
- 21 தூப்புல வேதியனே-
- 22 தூப்புல வித்தகனே-
- 23 தூப்புல் மெய்தவனே-
- 24 தூப்புல உத்தமனே-
- 25 தூப்புல் புனிதனே-
- 26 தூப்புல அணுக்கனே-
- 27 தூப்புல ரதினமே-
- 28 தூப்புல் காவலனே-
- 29 தூப்புல உடையவனே-
- 30 தூப்புல அற்புதனே-
- 31 தூப்புல தெய்வமே-
- 32 தூப்புல மாலே-
- 33 தூப்புல முகிலே
- 34 தூப்புல கற்பகமே-
- 35 தூப்புல சுடரே
- 36 தூப்புல் மாபுருடனே-
- 37 தூப்புல் மறைமுடித் தேசிகனே-
- 38 தூப்புல தெருள்ஆர் தேசிகனே-
- 39 தூப்புல் எந்தாயே-
- 40 தூப்புல் குலபதியே-
- 41 தூப்புல குலதரசே-
- 42 தூப்புல குலமணியே-

* தூர்மையான புல் 'கௌசிகம்' (தர்ப்பம்) எனப்படும். அச் சொல்லால் அறிவிக்கப்படுவது விசுவாமித்ர கோதரம்.

- 43 சீரொன்று தூப்புல் திருவேங்கடவனே-
 44 பாரோர்க்குப் பழமொழியைப் பணித்தவனே-
 45 தாரணில் வாழ்வார்க்கு வானேறப் போமளவும்
 வாழ்வு தந்தவனே-
 46 பற்பல கலை வல்ல பாவலனே-
 47 பத்தர் ஏத்தும் அற்புதனே-
 48 அருள் மொழியும் ஆராவமுதமே-
 49 இதம் கருதும் இனிமையோனே-
 50 'முநிவாஹந போகம்' அருளிச் செய்தவனே-
 51 தொண்டர் உகக்கும் தேசிகனே-
 52 தென் வடமொழி நற்பொருள் பெற்ற நம்பியே-
 53 ஞானப் பெருந்தகவே-
 54 இருள் நீக்கும் தாராபதியே-
 55 விலையற்ற நன்மணியே-
 56 கூர் அணி சீர் மதியுடைய குருவே-
 57 வஞ்சப் பலசமயம் மாற்ற வந்தவனே-
 58 மன்னு புகழ்ப் பூதாரான் மனம் உகப்பவனே-
 59 கலியன் உரை குடிகொண்ட கருத்துடையவனே-
 60 செஞ்சொல் தமிழ் மறைகள் தெளிந்து உரைப்பவனே-
 61 தஞ்சப் பரகதியைத் தந்து அருளுபவனே-
 62 திடமுடன் ஆதரித்து ஓதும் அன்பனே-
 63 அருள் தரும் ஆரண தேசிகனே-
 64 திருவேங்கட நாதனே-
 65 செந்தமிழ்ச் செம்மலே-
 66 வித்தகனே வேதாந்த தேசிகனே-
 67 வகுளாபரணப் பெருமாள் தமிழின் வாகியறிந்தவனே
 68 பேதா பேதம் பிரமமெனாவகை பிரமம்
 தெளிவுற்றவனே-
 69 மண்மேல் நின்ற நோய்கள் தவிர்த்தவனே-
 70 தெருளார் மறைமுடித் தேசிகனே-
 71 திக்கெட்டும் புகழ் ஸ்ரீ பாஷ்யத்தைத் தெளிய
 உரைத்தவனே
 72 ஓதா ஓதும் வேதாந்தாரியனுதயம் செய்தவனே-
 73 ஸ்ரீமந் நிகமாந்த மஹா தேசிகனே-

**உக்தமமான புரட்டாசி திருவோணத்து உதித்தவா—உன்
 செவ்வடி செவ்வி திருக்காப்பு.**

**அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி
 ஆயிரம் பல்லாண்டு !**

விளக்காகி வேங்கட வெற்பினில் வாழும்
விரைமலரார் வளக்காதல் கொண்டுறை மார்பனே
பல்லாண்டு !

திருமலைமால் திருமணியாய் சிறக்க வந்தவனே
பல்லாண்டு !

துளக்காதல் இல்லவர் தங்கள் திறத்திலும்
தூய்மை எண்ணிக்

களக்காதல் செய்யும் நிலை கடியும் தூப்புற் காவலனே
பல்லாண்டு !

காவலர் எங்கள் கடாம்பிக் குலபதி அப்புள்ளார் தம்
தேமலர் சேவடி சேர்ந்து பணிந்த தூப்புற் குலத்தரசே
பல்லாண்டு !

தேசிகனே நின் துணையடி வாழி !

தேசிகனே நின் தூமுறுவல் வாழி !

தேசிகனே நின் தூமுறுவல் கொண்ட முகம் வாழி !

தேசிகனே நின் வியாக்கியா முத்தர்ரைக்கை வாழி !

தேசிகனே நின் வண் திருநாமம் வாழி !

தேசிகனே நின் மணி வடம் வாழி !

தேசிகனே நின் முப்புரி நூல் வாழி !

தேசிகனே நின் சீர் வாழி !

தேசிகனே நின் வடிவு வாழி !

தேசிகனே நின் வடிவழகு வாழி !

தேசிகனே நின் மென்மலர் அடி வாழி !

தேசிகனே நின் பாத மலர் வாழி ;

அன்று இவ்வுலகினை ஆக்கி அரும பொருள்
நூல் விரித்து நின்று தன் நீள் புகழ்
வேங்கடபாமலை மேலியும்—பின்
வென்றிப் புகழ் திருவேங்கட நாதன் எனும்
குருவாய் நின்று நிகழ்ந்து மண்மேல்
நின்ற நோய்கள் தவிர்த்தவனே

இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்

அருளாளன் வாழி ! அணி அத்திகிரி வாழி !

எதிராசன் வாசகத்தோர் வாழி !

சரணாகதி என்னும் சார்புடன் மற்று ஒன்றை

அரணாகக் கொள்ளாதார் அன்புவாழியே !

[உத்திரவேதியுள் வந்துதித்த செய்யவள் மேவிய
சீருளாளரைச் சிந்தை செய்வான் சீர் தேசிகனுக்கு.

ஸ்ரீமத் ரங்கராமாநுஜ மஹாதேசிகன்
 (ஸ்ரீமத் கோழியாலம் ஸ்வாமி) திருவடி-
 ஸ்ரீ தேசிக தர்சன துரந்தர-
 “ஸ்ரீ ராமாநுஜ குருகுலம்” ஸம்பாதக-
 திருமலை நல்லான் சக்ரவர்த்தி-
 ஸ்ரீ உ. வே. புலவனூர் டார் த்தலாரதி தாஸன்
 நன்று கண்டார் சொல்லால் திருக்காப்பிட்டது.]

ஸ்ரீ :

ஸ்ரீ ஹயக்ரீவ மஹிமை

* (மத்வசாஸ்த்ர ஸம்பந்த கீதகோவிந்த ரத்நாகர
 ஸ்ரீ K. ராஜகோபால்ராவ், B.A.,
 22, Old Post Office Street, Venkatapuram,
 Ambattur, Madras-53)

பகவத் ஸ்வரூபம் இருவகைப்படும். மூர்த்தம் என்றும், அமூர்த்தமென்றும் சாஸ்திரப்ரமாணங்களால் அறிகிறோம். அமூர்த்தமென்பது இந்த்ரியங்களுக்கு எட்டாததாய் மன திற்கும் அகோசரமானது. “யாவையும் யாவரும் தானாய், அவரவர் சமயம் தோறும் தோய்விவன் புலனைந்துக்கும் சொல்படான்” என்று தம்மாழ்வார் திருவாய்மொழியில் அருளிச் செய்தவாறு. அபரிச்சேத்யமாய், அகண்டமாய் உள்ள வ்யாப்தியை, மனிதன் எவ்வாறு அறிய முடியும்? ஆகையால், உபாஸனைக்கு உரித்த முறையில் பகவத் அவதாரங்களான மூர்த்தி தரித்திருக்கும் ஸ்வரூபங்களே நமக்கு உபாயமாகும்: இவைகளுள் ஹயக்ரீவ மூர்த்தியின் சிறப்பு எண்ணிலடங்காத தாகும். குதிரை முகத்தோடு, மஹாலக்ஷ்மி ஸமேதனாய் சின்முத்திரை தரித்து, கமலாஸனத்தில் வீற்றிருக்கும், நிர்மலமான ஸ்படிகம் போன்ற ஒளியை த்யானிப்பவர்களுக்கு, ஸகல ஐச்வரியமும், ஸமஸ்தமான வித்யா சக்தியும், பூர்ணமான ஆயுளும் ஸித்திக்கும் என்பதில் கிஞ்சித்தேனும் சந்தேகமே கிடையாது. இதை நிரூபித்துக் காட்டிய ஆசாரியர்களுள், ஸ்ரீ வைஷ்ணவ மதத்தைச் சார்ந்த ஸ்ரீ வேதாந்த தேசிகரும், மத்வ மதத்தைச் சார்ந்த வாதிராஜ ஸ்வாமிகளும், ப்ரதான புருஷர்களாவர். இவர்களுள் ஸ்ரீமந் நிகமாந்த

Our grateful thanks to the learned author.

தேசிகனே மூலபுருஷர் என்று சொல்லலாம். ஏனெனில், இவர் தோன்றிய காலம் (1268-A.D.), வரதிராஜ ஸ்வாமி களுக்கு (1480-A.D.) முற்பட்டதேயாகும். மதவ னித்தாந்த ஆசார்யர்களுள், ஸ்ரீவாதிராஜரே ப்ரதானபுருஷர். அப்படியே தேசிகனும் கொண்டாடப்படுபவர். (ஸ்ரீ வைஷ்ணவபழம்) இரு வர்களும் ஹயக்ரீய உபாஸனா னித்தி பெற்றவர்கள். தேசிகன் எப்படி ன்த்யாஸாமர்த்தியத்தில், 'கவிதார்க்கிக னிம்ஹம்' என்றும், "ஸ்ரீவதந்தர ஸ்வதந்தார்" என்கிற விருநுகளோடு விளங்கினாரோ அவ்வாரே வித்யாவாதத்தில் எப்பேர்ப்பட்ட வர்களையும் ஜயிககும் ஆற்றல் படைத்திருந்ததால் மாத்வ வகுப்பு மகனீயர்களுள் இவரே, "குருராஜர்" என்றும், "வாதிராஜர்" என்றும் அழைக்கப்பட்டு வந்தார். தேசிகனைப் போலவே இவர் செய்த கார்யங்களும் அநேகம். இருவரும் ஹயக்ரீவர் அருளால் கிடைத்த வள்ளல்கள். இருவரும் மானிட வாழ்க்கையில், நூறு ஆண்டுகளுக்கும் மேற்பட்டு ஜீவதையில் வாழ்ந்தவர்கள். பொருத்தம் பலவகையில் காணப்படுவதால் ஸ்ரீ ஹயக்ரீவரின் அருளைப் பெற்றவர்கள் எம்மாநூரியான மேன்மையும், ச்ரேயஸையும் அடைவார்கள் என்பதற்கு இவர்சளுடைய ஜீவிதவாழ்க்கையே நமக்கு ப்ரத்யக்ஷ நிதர்சனமாகும்.

ஸ்ரீ ஹயக்ரீவப்ரஸாதம்

ஸ்ரீ வாதிராஜ ஸ்வாமிகள், உடுபியிலுள்ள 8 மடங்களில் ஒன்றாகிய "ஸோதே" மடத்து ஸ்வாமிகளுள் ஒருவர்.

இவர் தினந்தோறும் ஸ்வாமிக்கு ஆராதனம் செய்யும் "ப்ரஸாதத்திற்கு" ஹயக்ரீவ பஸ்ஸி" என்று பெயர். இதில் விசேஷமான அம்சம் கடலைப்பருப்பு. இதை நன்றாய் வேக வைத்து இத்துடன் வெல்லம் சேர்த்து தேங்காய் துருவிக் கலந்து நெய் சேர்த்துத் தயார் செய்தால் கிடைப்பது சற்று இளகின சற்கரைப் பொங்கல் அல்லது அக்காரவடிசல் போன்றுள்ள ஒரு நிவேதனம். இதை ஸ்வாமிகள் ஒரு பெரிய தட்டிலிட்டு, தலைமேல் வைத்துக்கொண்டிருக்க, ஹயக்ரீவ மூர்த்தி ஒரு குதிரை வடிவமாய் வந்து இவருக்குப் பின்னின்று முன்னிரு கால்களை இவர் தோள்களில் வைத்து. இந்த தைவேத்யத்தை ஆர்த்தியோடு புஜிப்பது வழக்கம். பிறகு தட்டிலுள்ள சேஷமே இவருக்கு ஆஹாரமாகும். இத்தகைய ப்ரஸாதத்தையே பாகம் செய்து, பால்குணமாஸத்திற்றவரும், ஸ்ரீ வரதிராஜ ஸ்வாமிகளின் புண்ய தினத்தன்று உடுபியில்



இப்பொழுதும் வழங்கி வருவதைக் காணலாம். இந்த விஜய ப்ரஸாதத்தைச் செய்து, ஸ்ரீ ஹயக்ரீவன் திருஅவதார தினமான ச்ராவண மாஸ திருவோண நக்ஷத்திரத்தன்று— ஆராதனம் செய்பவர்கள் எல்லாவித மேன்மையும் அடைவார்கள். பொதுவாகவே, திருவோண நாள், விஷ்ணுவின் விபூதி கொண்டது என்று சான்றோர்களின் வாக்கு. ஸம்ப்ரதாயத்திலும், ஆவணி மாஸத்தில் வரும் திருவோணத்தையே கேரளா நாட்டிலும், மலபார் ப்ரதேசத்திலும் “ஓணம்”

என்கிற ஒரு பண்டிகை நாளாகக் கொண்டாடுகிறார்கள். வாமனாவதாரம் தோன்றியதும் திருவோணமே. ஆகையால் ஒவ்வொரு திருவோணத்தன்றும், இந்த ஹயக்ரீவ ப்ரஸாதத்தை செய்து, பகவந்நிவேதனம் செய்து புஜிப்பவர்கள், ஹயக்ரீவ அருளாகிய, ஆயுளையும் ஆரோக்யத்தையும், ஐச்வரியத்தையும் பெற்று, எல்லாவிதத்திலும் இன்புறுவார்கள் என்பது சாஸ்திர ஸம்ப்ரதாய ஸித்தம்.

ஸ்ரீ மதுரகவிகள் அருளிச் செய்துள்ள “கண்ணிறுண் சிறுத்தாம்பு” என்னும் திவ்வியப் பிரபந்தத்தைச் சில ஆயிரம் ஆவ்ருத்தி அநுஸந்தித்தால், இக்கலிகாலத்துக்கு அநுகுணமாக சூசகமாகவாவது ஸ்ரீ நம்மாழ்வார் ப்ரத்யக்ஷமாகி அனுக்ரஹிப்பார் என்பது பெரியோர்கள் பலர் அனுபவபூர்வமாக உணர்ந்த உண்மை. அதுபோலவே மாதந்தோறும் ச்ரவண நக்ஷத்ரத்தன்று மேலே கூறியுள்ள பிரகாரம் சடலைப்பருப்பு, வெல்லம், தேங்காய், நெய் சேர்த்து சுகியன் (அல்லது சர்க்கரைப் பொங்கல், அக்கார வடிசல்) தயார் செய்து ஸ்ரீ வாதிராஜ ஸ்வாமிகள் செய்தது போலவே ஒரு தட்டில் வைத்து சிரசில் வைத்துக்கொண்டு ஸ்ரீ ஹயக்ரீவனை த்யானித்து நிவேதனம் செய்து வரலாம். சில ச்ரவணங்கள் அம்மாதிரி செய்து வந்தால் அம்மஹானுக்கு அனுக்ரஹித்ததுபோலவே ஸ்ரீ ஹயக்ரீவன் குதிரை வடிவத்துடன் பின்புறமாக வந்து அதை ஸ்வீகரிப்பதுடன் ஸகல லௌபாக்யங்களையும் அருளுவார் என்பதில் ஸந்தேகமில்லை.





ஸ்ரீ: புரட்டாசி மாதம்

வேதாந்த தேசிகர் *

ஸ்ரீ காஞ்சி ப்ரதிவாதி பயங்கரம்
ஸ்ரீ உபய வே. அண்ணங்கராசார்ய ஸ்வாமி

இது வேதாந்ததேசிகன் அவதரித்த மாதமென்பது உலக மறிந்தது. திருவேங்கடமுடையானுடைய மஹோத்தஸவத்தில் அவப்ருத நாளாகிய திருவோணத்தன்று காஞ்சிபுரியைச் சேர்ந்த தூப்புலில் திருவவதரித்த பேராசிரியர் இவர். விளக்கொளி யெய் பெருமானுடைய ஸந்நிதியைச் சேர்ந்தவொரு பகுதிக்குத் தூப்புல் என்கிற வ்யவஹார மிருந்தது. தூப்புல் தூப்பில் என்று இரண்டு வகையான வ்யவஹாரங்களுமுண்டு. இரண்டும் பொருந்தும். தூய்மை வாய்ந்த புல்—தூப்புல், அதாவது தர்ப்பம். வைதிகர்கள் தர்ப்பத்தை விச்வாமித்ரமென்று வழங்கி வருவர்கள். இச்சொல் விச்வாமித்ர குலத்தவர்கள் வாழுமிடத்திற்கு இடப்பட்டதாகி தூப்புல் என்று வழங்கிவந்தது என்பது ஒரு சாரார் கொள்கை. தூப்பு இல்—தூப்பில். பரிசுத்தி பொருந்திய ஸ்தலம் என்றபடி. இதுவே மிகப் பொருத்தமான வழக்காம்.

நம் மிராமாநுச தர்சனத்தை வளர்த்தருளின ஆசார்யர்களில் ஸ்ரீமந் நிகமாந்த மஹாதேசிகன் முதல் ஸ்தானம் பெறுவர். ஸ்ரீ பாஷ்யத்திற்குக் காப்பாகப் பல பல க்ரந்த ரத்னங்களை யருளிச் செய்தும், ஸ்ரீ பாஷ்யத்தைப் பலகால் ப்ரவசநஞ் செய்தருளியும், ஸ்ரீ பாஷ்யார்த்த தூஷகர்களைப் பலவாறு கண்டித்தும், ஸ்ரீ பாஷ்ய காரரைப் பல பல ச்லோகங்களாலும் பாசுரங்களாலும் ஏத்தியும்—இப்படியே தமது வாழ்நாளைக் கழித்தருளின மஹாநுபாவர் இவர். ந்யாயஸித்தாஞ்ஜநம், தத்வமுக்தாகலாபம், ஸர்வார்த்தஸித்தி, அதிகரண ஸாராவளி, தத்வடிகா, சததூஷணீ, தாத்பர்ய சந்த்ரிகை—இத்யாதிகளான உத்க்ரந்தங்கள் நமது விசிஷ்டாத் வைத ஸித்தாந்தத்திற்கு அணிவிளக்காக இவ்வாசிரியரால் அருளிச் செய்யப்பட்டவை.

*இது மதராஸ் ஸத்க்ரந்த ப்ரகாசந ஸபாவின் தமிழ் வெளியீடு
நெ. 5—“பன்னிருதிங்களதுபவம்” (25—3—48) என்ற சஞ்சிகையில்
“12, புரட்டாசி மாதம்—36. வேதாந்த தேசிகர்” என்ற தலைப்பின் கீழ்
வெளிவந்துள்ள வியாஸத்தின் ஒரு பகுதியாகும். இதை எமக்குத் தந்
துதவியவர்: உபய வே. மாம்பாக்கம் வங்கீபுரம் ரங்கஸ்வாமி அய்யங்கார்
ஸ்வாமி.

இவர் முப்பது தடவை ஸ்ரீ பாஷ்ய ப்ரவசநம் செய்தருளியவர் என்பது ஸங்கல்ப ஸூர்யோதயத்தில் இவர் தாமே பணித்த 'த்ரிம்சத்வாரம் ச்ராவிதசாரீரக பாஷ்ய:' என்ற ச்லோகத்தினால் விளங்கும்.

ஸ்தோத்ர வகுப்பிலும், காவ்யநாடக வகுப்பிலும், சாஸ்த்ர வகுப்பிலும், வியாக்யான வகுப்பிலும், ரஹஸ்ய ஸம்ப்ரதாய வகுப்பிலும், வாத வகுப்பிலும் நூற்றுக்கணக்கான மிகச் சிறந்த க்ரந்தங்களை வடமொழியிலும் தென்மொழியிலும் அருளிச்செய்திருக்கின்ற இவ்வாசார்யசிகாமணியின் எந்த க்ரந்தத்தை எடுத்துக் கொண்டு அனுபவித்தாலும் ஆனந்த வெள்ளம் அபரிமிதமாகப் பெருகும்.

(Reproduced with grateful acknowledgments to the learned author.)

திருப்பாணுழ்வாரும் ஸ்வாமி தேசிகனும்

திருப்பாணுழ்வார் அவதரித்தது ரோஹிணி நக்ஷத்ரத்தில். அவதாரதினம் புதன்கிழமை. மாதம் வேறாயினும் குழலூதிய கண்ணனுக்கும் ஆழ்வாருக்கும் ஜன்ம நக்ஷத்ரத்திலும் திருஅவதார தினத்திலும் உள்ள ஒற்றுமை நோக்கத்தக்கது.

கண்ணன் குழலிசையில் வல்லவன். ஆழ்வார் பாணர் குலத்தாரால் வளர்க்கப்பட்டதால் இன்னிசையில் வல்லவராக இருந்தார்.

எனவே ஆழ்வார் கண்ணனுடைய அம்சம் எனத் தட்டில்லை.

மேலும் ஸ்வாமி தேசிகன் ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரத்தில் "குருபரம்பரா ஸாரம்" என்னும் அதிகாரத்தில் "ஸர்வேச்வரன் பராங்குச பரகாலாதி ரூபத்தாலே அபிநவமாக ஒரு தசாவதாரம் பண்ணி..." என்று ஸாதித்தருளியிருக்கிறார். இதை ஆதாரமாகக் கொண்டும் ஆழ்வாருடைய ஜன்ம நக்ஷத்ரம், அவதாரதினம் இவைகளைக் கொண்டும் நோக்குங்கால் ஆழ்வார் ஸ்ரீக்ருஷ்ண பகவானின் அம்சம் என்பது புலனாகிறது. மேலும், க்ருஷ்ணாவதாரத்தில் தேர்த்தட்டில் வீற்றிருந்து பகவான் கீதாபதேசம் செய்தருளினார். அபிநவ அவதாரத்தில் லோகசாரங்க முனியின் தோள்தனிலே வந்து, பல மறையின் பொருளால் "அமலனாதிபிரான்" பத்துப் பாட்டும் "பாதாதி கேசமதாய்ப் பாடித்தந்தார்".

ஆழ்வாரின் திருஅவதார தினம் தீபங்களால் அலங்கரிக்கப் பட்டு ஜோதிர்மயமாய் விளங்கும் திருக்கார்த்திகை ஸமயம்,

எனவே ஆழ்வாரையும் “கார்த்திகையில் உதித்த ஜோதி” எனலாம். இதை நினைவிற்கொண்டே ஸ்வாமி தேசிகனும் ஆழ்வார் அருளிச்செய்த “அமலனாதிபிரான்” என்னும் திவ்ய ப்ரபந்தத்தை அடியொற்றி இயற்றிய “பகவத் த்யாந ஸோபாநத்தை” “அந்தர்ஜ்யோதி :...” என்று ஆரம்பித்து திருவரங்கப் பெருநகரில் உள்ள அந்தச் சோதிவடிவத்தை நமக்கு நினைப்பூட்டியிருக்கிறார் போலும்.

திருப்பாணழ்வாரிடம் ஸ்வாமி தேசிகனுக்கு மற்றெல்லா ஆழ்வார்களைக் காட்டிலும் தனிப்பட்ட ஈடுபாடு உண்டு. ஏனெனில் ஸ்வாமி தேசிகன் இவர் அருளிச் செயலான “அமலனாதிபிரானுக்கு” மட்டுமே “முனிவாஹநபோகம்” என்னும் ரஹஸ்ய க்ரந்தத்தை விரிவானதொரு வியாக்யானமாக அமைத்திருக்கிறார். அதில் “அமலனாதிபிரான்” திவ்ய ப்ரபந்தத்தின் முதல் மூன்று பாசுரங்களின் தொடக்க அக்ஷரங்களும் (அ—உ—ம) ப்ரணவத்தின் மூன்று அக்ஷரங்களாக அமைந்திருப்பதை விளக்கியிருக்கிறார். தமிழ் மறையின் ஸாரம் பூராவும் இந்தப் பத்துப் பாசுரங்களிலேயே அடங்கியுள்ளதாகவும், ஸகல வேதாந்தார்த்தங்களின் ஸாரமும் இவையே என்றும் நிஷ்கர்ஷை செய்துள்ளார் ஸ்வாமி. இந்த ஆழ்வாரிடம் ஸ்வாமிக்கு உள்ள ப்ரத்யேகமான ஈடுபாட்டினால் ஏற்பட்ட ஜ்ஞான விசேஷத்தாலேயே ஸ்வாமிக்கு ஸ்ரீரங்கநாதன் விஷயமாக ஸ்ரீ பாதுகாஸஹஸ்ரம், ஸ்ரீதசாவதார ஸ்தோத்ரம் போன்ற மேலும் பல ஸ்தோத்ரங்களை அருளிச்செய்வதற்கு அபிருசி ஏற்பட்டதுபோலும்.

ஸ்வாமியின் 701-வது திருஅவதார தினமாகிய இந்நன்னாளில் ஸ்வாமியையும் அவர் போற்றிய திருப்பாணழ்வாரையும் மனஸா த்யானித்து “அமலனாதிபிரானே”யும், பகவத் த்யாந ஸோபாநத்தையும் அனுஸந்தித்தால் அஞ்ஞானம் நீங்கி அத்யாத்ம ஜ்ஞானம் ஏற்படும்.



SRIH
SRIMATH VEDANTA DESIKA
AND
HIS LAND OF GLORY

by

C. R. DESIKAN, B. Sc. *

Tiruvaheendirapuram, South Arcot District

On this 701st birth-year of Srimad Vendanta Desika, the greatest of Gurus after Sri Bhagavad Ramanuja, the entire religious world of Vaishnavism, has a right to rejoice and celebrate. Why? The cause is not unknown. For any doubt in Sri Bhashya or any scripture text, we can find the answers in one of the several treatises of this Great Acharya.

During the marriage ritual, the Kanya Dana Mantra is repeated thus: "For the benefit of seven generations before, seven generations after me and me included, I am performing this gift." The life of an individual as given in Vedas is 100 years. On that basis one hundred years will be equal to one generation. Thus we have seen that this year heralds the eighth generation of the great preceptor. (Seven generations are over now.)

Born at Conjeevaram, this Acharya learnt all his religious teachings from his uncle "Appullar". In his "Sankalpa Suryodaya", this Acharya speaks of himself as "one who has recited the Sri Bhashya of Sri Ramanuja 30 times over". This piece of information is significant. His ability to master all the subjects taught so early in life, shows him as a prodigy.

Having learnt, he wanted to acquire Grace and spiritual powers. For this he undertook a penance at the top of the small hill at Tiruvaheendirapuram village, three miles west of Tiruppapuliyur, South Arcot District. After some period of penance the Acharya was blessed with a "Darsan" Sri Garuda Bhagawan, who in turn, gave upadesam of Sri Hayagriva Mantra and also presented him with an idol of this manifestation of God. By the Grace of Sri Lakshmi

* Our grateful thanks to the learned author. — LIFCO Publishers

Hayagriva Sri Vedanta Desika attained complete mastery of knowledge and became the "Sarva-Tantra-Swatantra" which may be translated as one who is a free master in all arts and crafts.

The lovely village of Tiruvaheendirapuram which Lord Sri Devanatha is gracing with his presence in Idol From, had a profound influence on the Acharya's later life. We are told that immediately after the fulfilment of penance, our Acharya formally worshipped at the temple and was all haste to return to Conjeevaram (his birth-place). Well, imagine His surprise, when on the way, a huge serpent refused him way to proceed further and compelled him to stay on the banks of Pennai. In the dream the Acharya had that night Lord Sri Devanatha ordered Him thus: "Mayest thou speak so, that the precious Vedas may survive." This Divine Command, set the Acharya in the path of consolidating the philosophy of Sri Ramanuja, the Alwars and the like. *Propagation of Religion* was the goal and life-mission of this Acharya thenceforth.

Has He fulfilled these expectations? Verily a glance at the number of His works is enough. In these days of dictaphone, computers and teleprinters, etc. it appears probably easy to prepare the total number. If it is borne in mind that it was the palm-leaf that was used for writing down the manuscripts, it would be staggering to note the number and length of works completed by this Acharya in more than one language (Sanskrit, Prakrit and Tamil). The command of Sanskrit and Tamil poetry, the logic of His arguments, his unrivalled Bhakthi to God, all shine forth in a glory by themselves.

Out of various life-time works, the pieces concerning the Deity at Tiruvaheendirapuram village are rather unique and completely different from the rest of his works either on Sri Ranganatha of Srirangam or on Lord Sri Varadaraja of Conjeevaram. Classified by the Acharya Himself at the end of Navamani Malai, these are the following nine works dedicated to Lord Sri Devanatha:

1. Devanayaka Panchasat (Sanskrit) 53 stanzas
2. Achyuta Satakam (Prakrit) 101 "
3. Mummanikkovai (Tamil)
4. Navamani Malai "
5. Panduppa "

6. Kazhalpa (Tamil)
7. Ammanaiappa „
8. Usalpa „
9. Esalpa „

The rare works of 5 to 9 are lost (- alas!). Their existence also would be doubted but for the Acharya's own version in the concluding stanza of Navamani Malai.

The Bhakthi of this Acharya to the Lord at Tiruvaheendirapuram was so intense that the Acharya forgot his gender and just like Alvars, took on the 'Nayika Bhava' or the attitude of a maiden towards her beloved. In continuation thereof he spoke the language of maidens in Prakrit. He played the lady's game of balls with her beloved, the game of throwing flower balls and last the game of wordy duel. This Nayika Bhava and its permeation in Desika's works is exclusively the luck of Lord Sri Devanatha only. The Acharya has given this much to this Lord only—highly monogamic!

Apart from this, the ecstasy of the Acharya at Lord Sri Devanatha's Mercy is very profound. We do not see anywhere else, the opening stanza of Tamil Prabandham of Sri Desika, speaking out the "Glory of the Goddess" and in the next piece of work on the "Greatness of Lord's Feet". The Acharya exemplifies in this prominence, the concept of absolute surrender to the Lord which fulfils everything when done, only in the presence of Goddess, to His Feet.

The Tamil works of this Acharya dedicated to Conjeevaram are given their titles as "Adaikkalappattu". "Panniru Namam", "Aththigiri Mahatmyam". etc. whereas the Tamil prabandhams in praise of the Deity at Tiruvaheendirapuram all have a feminine approach in title. The "Three Jewels Combine" (Mummanikkovai), and the "Garland of the Nine Gems" (Navamani Malai) are both ornamental in origin and is intrinsically feminine. It is this portion that is rather novel and marvellous.

The Great Acharya lived in this village for well over 20 years and the sacred place where He lived is still preserved as the sacred Tirumaligai; Also tradition speaks highly of the well which the Acharya has built there (as a challenge to a mason), with "His Own Hands". Not satisfied with those two

personal relics we find that the "Yoga Hayagreeva" inside the *sanctum sanctorum* is the One worshipped by the Acharya, after receiving Him from Sri Garuda Bhagawan. In addition, the present Idol of Srimad Vedanta Desika in the temple which is worshipped by all of us, was also the workmanship of the same Acharya as a result of a challenge by an icon-maker (sthapathi). On all these accounts, this village has the following list of relics at the place and a pilgrimage to this place is really worthwhile to show our reverence and respect to the Guru this year:—

1. The top of the hill where the Acharya did penance.
2. The Yoga Hayagriva Deity inside the Temple and Sri Lakshmi Hayagriva's shrine at the Hill.
3. The idol of the Acharya at the Temple.
4. The Tirumaligai.
5. The well inside the Tirumaligai.

Such is the tradition that binds Tiruvaheendirapuram and the Great Acharya. From a very rare utterance to one of the rapturous moods in the Tamil Prabandham Sri Desika speaks, "Thou Hast arrived to the town of Ahindirapuram only for 'My Sake'!" This Deva Rahasyam is found out by the Acharya only. *This is the essence and purpose of Lord Sri Devanatha's Archa manifestation in this village.* Lord Sri Devanatha was waiting to meet this Acharya and they both joined forces to drive away misconcepts in religion. The "saulabhya" of Sri Devanatha and the greatness of the Gnanam and Bhakthi of the Acharya have combined to form a golden Gate "that encases the entire Vaishnavite philosophical mansion". There is no aspect or cardinal point of Vaishnavite religion that has not been dealt with and adorned by this Acharya. The Nataka, Stotras, Kavya, Mimamsa, Vedanta and every branch of study were dealt with in clear expositions and they distinctly indicate a rare flair for facts from this Greatest of Gurus".


The impact of the Acharya on the Vaishnavite religion could be gauged from the various title that adorn His name.

We bow to Him and in all humility try to comprehend His teachings.

May Glory be to HIS FAME AND NAME for several centuries to come!

Srimate Vedanta Gurave Namaha!

Sribi



(Sri Vedanta Desika of Melkote, Mysore)

Vedanta Desika - Philosopher
AND
Man of Faith
by

Prof. K. SESHADRI
Professor of Philosophy (Retd.)

The great Acharyas of our land have been philosophers in the best and most substantial sense of the term. They have been not only men of superior wisdom, profound in their insight and authentic in their

* Extract from A.I.R. Broadcast on 9-5-1968.

MM. 7

EOYB / RLXXX

intuition, but also perfect exemplars of virtue and devotion, touching the rarest heights of excellence in the moral and spiritual history of humanity. Sri Vedanta Desika, whose seven hundredth birth anniversary India celebrates this year, is unexcelled in many respects. He is almost unique in a sense, for he presents the pattern of a well-integrated life and personality, harmonising and unifying the best that belongs both to the head and to the heart, one in whom the deliverances of reason and the dictates of the heart blend to a perfection. His logic is never at variance with his mysticism, but bears abundant testimony to it. He discovers truth in the depths of his soul, reinforcing Scripture and Tradition, and wields logic to carry conviction and demonstrates it to others, demolishing error and exposing untruth. His vision encompasses the whole of Being, revealing the soul of things as Divine.

Visishtadvaita to him is not merely a creed or a doctrine, but a way of life, indeed, the way of life, the path to perfection, the whole truth of Being and Becoming. Visishtadvaita is the final word of Vedanta, Desika and Ramanuja's Sri Bashya is the final statement of it. That sets the seal not only on Vedanta Desika's philosophy but on his devotion to the Master, from whom he imbibed the philosophy.

Vedanta Desika speaks the language of poetry even when he propounds or discusses philosophical ideas. Even when he wields the weapon of dialectic in defence of his faith, we seem to hear muffled strains of poetry that reach us from a transcendental realm ruled by a spirit of dedication and a sense of mission.

This "hon of logic" is obviously a very ripe soul, disciplined to the core, but delicately sensitive to the

deepest and subtlest intimations. This talented philosopher with an extraordinary power of the intellect is, indeed, an inspired poet of Grace. This austere, un-sparing, incisive dialectician is a paragon of devotion and faith,—firm, unswerving and one-pointed—who had from his early years awakened to a profound consciousness of an innate state of surrender to the Supreme, and dedicated his life for the Mission of his Master.

Vedanta Desika is great both as a poet and as a philosopher, but he is greater still as a man of faith and devotion. He is a mystic and a yogin more than a man of reason. All his utterances spring from the depths of his soul's experience and echo the authenticity of an inward "anubhava". They are forthright and categorical, for there can be no shadow of doubt intervening between the knower and the known in a direct encounter with truth. Vedanta Desika's expression is radiant through and through with the twin excellences of Jnana and Vairagya.

Having seen and known the Supreme he has no need of anything else. Whatever he has, belongs to the Lord for he himself is the Lord's, totally and unreservedly. This is the basis of Vedanta Desika's vairagya. Indeed, he richly deserves the description "Vairagya Bhushanam" for tradition has recorded how and with what majestic disdain he rejected the offer of wealth and position in a royal court, utterly unmindful of the severe conditions of abject poverty enveloping him.

When he had God, the Supreme as his glory and wealth what need would he feel to ask for or accept anything from anyone.

Our grateful acknowledgments to the learned author.

ஸ்ரீ:

எல்லோரும் ஒற்றுமையாக வாழ்வோம்

ஸம் கச்சத்வம் ஸம் வதத்வம் ஸம் வோ மநாம்ஸி ஜாநதாம் |
 தேவா பாகம் யதா பூர்வே ஸம்ஜாநாநா உபாஸதே ||
 ஸமானோ மந்த்ர: ஸமிதி: ஸமானீ
 ஸமானம் மந: ஸஹ சித்தம் ஏஷாம் |
 ஸமானம் மந்த்ரம் அபிமந்த்ரயே வ:
 ஸமானேந வோ ஹவிஷா ஜுஹோமி ||
 ஸமானீ வ ஆகூதி: ஸமாநா ஹ்ருதயாநி வ: |
 ஸமானம் அஸ்து வோ மநோ யதா வ: ஸுஸஹாஸதி ||

—ரிக்வேதம்

ஒன்றாய்க் கூடிக் கலந்து பேசுவோம். ஏகோபித்த மனத் துடன் கூடி வாழ்வோம். அந்த அந்த தேவதைகளுக்கு ஏற்பட்ட பூஜாபாகத்தை அவரவர்கள் ஏகோபித்த மனத் துடன் ஏற்று அனுபவிப்பதுபோல், நம் நோக்கம், கூட்டம், சித்தம், சிந்தனைகள் யாவும் ஒன்று பட்டவையாக இருக்கட்டும். எல்லோரும் பொதுக் காரியங்களில் ஒற்றுமையாக ஈடுபடுவோமாக.

ஜக்கிய மனோபாவத்துடன் எந்த விதமான வைஷம்யமு மின்றி நாம் நம் வழிபாடுகளில் ஈடுபடுவோமானால், நமது வாழ்க்கை ஆனந்தமாக அமையுமென்பது திண்ணம்.

ஸர்வே ஸநா: ஸுகினோ பவந்து !

சாற்றுமுறை க்ரமம்

1. சிற்றஞ் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து, உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்! பெற்றும் மேய்த்து உண்ணும் குலத்திற் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது; இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா! எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றேமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.
2. வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத் திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி

அங்கப் பறைகொண்ட ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண்டெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசு உரைப்பார் ஈரிண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

பல்லாண்டு

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு,
பலகோடி நூறாயிரம்

மல்லாண்ட திண்டோள் மணிவண்ணா, உன்
செவ்வடி செவ்வி திருக்காப்பு.

அடியோமோடும் நின்னோடும்,
பிரிவின்றியாயிரம் பல்லாண்டு,

வடிவாய்நின் வலமார் பினில்
வாழ்கின்ற மங்கையும்-பல்லாண்டு,

வடிவார் சோதி வலத்துறையும்
கடராழியும் பல்லாண்டு,

படைபோர் புக்கு முழங்கு
மப்பாஞ்ச சன்னியமும்- பல்லாண்டே.

ஸர்வதேச தசாகாலே

ஸர்வ தேச தசாகாலேஷ்வய்யாஹுத பராக்ரம |
ராமாநுஜார்ய திவ்யாஜ்ஞா வர்த்ததாமபிவர் த்ததாம் ||
ராமாநுஜார்ய திவ்யாஜ்ஞா ப்ரதிவாஸரமுஜ்வலா |
திகந்தவ்யாபிநீ பூயாத் ஸாஹி லோக ஹிதைஷிணீ ||
ஸ்ரீமந்! ஸ்ரீரங்கச்சரிய மநுபத்ரவா மநுதிநம் ஸம்வர்த்தய |
ஸ்ரீமந்! ஸ்ரீரங்கச்சரிய மநுபத்ரவாமநுதிநம் ஸம்வர்த்தய ||
நமோ ராமாநுஜார்யாய வேதாந்தார்த்த ப்ரதாயிநே |
ஆத்ரேய பத்மநாபார்ய ஸுதாய குணசாலிநே ||
ராமாநுஜ தயாபாத்ரம் ஜ்ஞாந வைராக்ய பூஷணம் |
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம் |

வாழித் திருநாமம்

நேரிசை வெண்பா

வாழி யிராமாநுசப் பிள்ளான் மாதகவால்
வாழு மணிநிக மாந்தகுரு—வாழியவன்
மாறன் மறையுமிரா மானுசன் பாடியமும்
தேறும் படியுரைக்குஞ் சீர்.

எண்கீராசிரிய விருத்தம்

வஞ்சப் பரசமயம் மாற்றவந்தோன் வாழியே
மன்னுபுகழ்ப் பூதூரான் மனமுகப்போன் வாழியே
கஞ்சத் திருமங்கை யுகக்கவந்தோன் வாழியே
கவியனுரை குடிகொண்ட கருத்துடையோன் வாழியே
செஞ்சொல் தமிழ்மறைகள் தெளிந்துரைப்போன் வாழியே
திருமலைமால் திருமணியாய்சி சிறக்கவந்தோன் வாழியே
தஞ்சப் பரகதியைத் தந்தருள்வோன் வாழியே
தண்டமிழ்த்தூப்புல் திருவேங் கடவன்றாள் வாழியே!

நேரிசை வெண்பா

நானிலமுந் தான்வாழ நான்மறைகள் தாம்வாழ
மாநகரின் மாறன் மறைவாழ—ஞானியர்கள்
சென்னியணி சேர் தூப்புல் வேதாந்த தேசிகனே!
இன்னுமொரு நூற்றாண்டிரும்.

திருவோலக்கப் பாட்டு

வாழியணி தூப்புல் வருநிகமாந் தாசிரியன்,
வாழியவன் பாதார விந்தமலர்—வாழியவன்
கோதிலாத் தாண்மலரைக் கொண்டாடிக் கொண்டிருக்கும்,
தீதிலா நல்லோர் திரள்.

திருநாள் பாட்டு

வாதாசனவர ரிவரென வருமா பாடியும் வகைபெறுநாள்
 வகுளாபரணப் பெருமாள் தமிழின் வாசியறிந்திடுநாள்,
 பேதா பேதம் பிரமமெனாவகை பிரமந் தெளிவுறுநாள்
 பேச்சொன்றுக்குச் சததூஷணியைப் பேசிய தேசிகநாள்,
 தீதாகிய பலமாயக் கலியைச் சிக்கென வென்றிடுநாள்
 திக்கெட்டும் புகழ் சீபாடியத்தைத் தெளிய வுரைத்
 [திடுநாள்,
 ஓதாதோதும் வேதாந்தாரிய னுதயஞ் செய்திடுநாள்
 உத்தமமான புரட்டாசித் திருவோண மெனுந்நாளே.(1)
 செங்கமலத்தய னன்னவரென்று புகழ்ந்து மகிழ்ந்திடுநாள்
 சீர்கொளிராமாருசுவெனு மந்திரம் பதிகளில்-
 வாழ்ந்திடுநாள்,
 செங்கயல் வாளைகள் சேர்வயல் சூழ்ந்த வரங்கர் சிறந்திடு-
 நாள்,
 சிந்தூர வெற்பிடைச் சென்று திகழ்ந்து சிரீபதி-
 வாழ்ந்திடுநாள்,
 தெங்கொடு மாங்கனி தேன்களை வேங்கடத்தீசர்-
 பிறந்திடுநாள்,
 சீர்மதி யாகம மௌலிதத் தேசிகர் பிறந்து-
 வளர்ந்திடுநாள்,
 பங்கய மாமலர் மங்கை குணங்களைத் தெளிய-
 வெளியிடுநாள்,
 பார்திகழ் பாத்திரபதத் திருவோணமெனுந்
 திருநன்னாளே.

மங்களா சாஸநம்

ஸ்ரீமாந்வேங்கட நாதார்ய:கவிதார்க்கிக கேஸரீ |
 வேதாந்தாசார்ய வர்யோமே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||
 ஸ்ரீமல்லக்ஷ்மண யோகீந்த்ர ஸித்தாந்த விஜயத்வஜம் |
 விச்வாமித்ர குலோத் பூதம் வரதார்ய மஹம் பஜே ||
 ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ராய ஸிம்ஹாய கவிவாதிநாம் |
 வேதாந்தாசார்ய வர்யாய வேங்கடேசாய மங்களம் || 1 ||
 நபஸ்யமாஸி ச்ரோணாயம் அவதீர்ணாய ஸூரயே |
 விச்வாமித்ராந் வயாயாஸ்து வேங்கடேசாய மங்களம் || 2 ||

பிதா யஸ்யாநந்த ஸூரி ; புண்டரீகாக்ஷ யஜ்வந : |
 பௌத்ரோயஸ் தநயஸ் தோதா ரம்பாயாஸ் தஸ்ய
 மங்களம் || 3 ||
 வேங்கடேசாவதாரோசயம் தக்கண்டாம்சோசதவா பவேத் |
 யதீந்த்ராம்சோதவத்யேவம் விதர்க்யாயஸ்து மங்களம் || 4 ||
 ஸ்ரீ பாஷ்யகார: பந்தாந மாத்மநா தர்சிதம் புந : |
 உத்தர்த்து மாகதோ நூநமித்யுக்தாயாஸ்து மங்களம் || 5 ||
 யோ பால்யே வரதார்யஸ்ய ப்ராசார்யஸ்ய பராம் தயாம் |
 அவாப்ய வ்ருத்திம் கமிதஸ் தஸ்மை யோக்யாய மங்களம் || 6 ||
 ராமாநுஜார்யா தாத்ரேயாந் மாதுலாத் ஸகலா: கலா : |
 அவாப விம்சத்யப்தேயஸ் தஸ்மை ப்ராஜ்ஞாய மங்களம் || 7 ||
 ச்ருதப்ரகாசிகா பூமௌ யேநாதௌ பரீரக்ஷிதா |
 ப்ரவர்த்திதா ச பாத்ரேஷு தஸ்மை ச்ரேஷ்டாய மங்களம் || 8 ||
 ஸாம்ஸ்க்ருதீபி : த்ராமிடீபி : பஹ்வீபி : க்ருதிபிர்ஜநாந் |
 யஸ்ஸமுஜ்ஜீவயாமாஸி தஸ்மை ஸேவ்யாய மங்களம் || 9 ||
 ய: க்யாதிலாப பூஜாஸு விமுகோ வைஷ்ணவே ஜநே |
 க்ரயணீய தசாம் பராப்த : தஸ்மை பவ்யாய மங்களம் || 10 ||
 யஸ்மாதேவ மயாஸர்வம் சாஸ்த்ரமக்ராஹி நாந்யத : |
 தஸ்மை வேங்கட நாதாய மம நாதாய மங்களம் || 11 ||
 பித்ரே ப்ரஹ்மோபதேஷ்ட்ரே மே குரவே தைவதாய ச |
 ப்ராப்யாய ப்ராபகாயாஸ்து வேங்கடேசாய மங்களம் || 12 ||
 ய : க்ருதம் வரதார்யேண வேதாந்தாசார்ய மங்களம் |
 ஆசாஸ்தே ஸ்ருதிநம் ஸோஸபி பவேந் மங்கள பாஜநம் || 13 ||

கவிதார்க்கிக லிம்ஹாய கல்யாண குணசாலினே |
 ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம : ||

பக்கங்கள் 49 முதல் 96 வரை, 105 முதல் 112 வரை
 மாருதி அச்சகத்தில் அச்சிடப்பட்டது.

ஸ்ரீ:

ஆஸ்திகர்களின் அனுக்ரஹம் (Blessings of the Godly and the Good)

[பொதுவாக ஸத்த்க்ரந்தங்களை வெளியிடுவதன் மூலம் பக்திப் ப்ரசாரம் செய்யும் எம்முயற்சியையும், குறிப்பாக ஆசார்யர்களின் திருநகூத்ரங்களை முன்னிட்டு யாம் செய்யும் இது போன்ற சிறு கைங்கர்யங்களையும் பல ஆஸ்திகப் பெரியோர்களும் அன்பர்களும் பாராட்டி அனுக்ரஹித்துள்ளனர். அத்தகைய அனுக்ரஹங்களி லிருந்து சில வரிகளை மட்டும் இங்கே கொடுத்துள்ளோம்.

—ஸீப்கோ பதிப்பகத்தார்]

1. ஒப்பிலியப்பன் ஸந்திதி, வித்வான் சிரோமணி வித்யா விசாரத ஸ்ரீ உபய வே. வங்கீபூரம் நவநீதம் ஸ்ரீராம தேசிகாசார்ய ஸ்வாமி :

“LIFCO packets பலர் பெற்று பக்தியுடன் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள்..... உங்கள் கைங்கர்யத்தைப் புகழ்ந்து சென்றார்கள். LIFCO யோககேஷமத்தைப்பற்றி எப்பொழுதும் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் கைங்கர்யம் மேன்மேலும் வளர்க.”

2. Sri P. K. Aravamudhan, Asst. Engineer, P.W.D.,
44, Anaikatti Street, Kancheepuram-3 :

“His Holiness Srimad Andavan has perused the Vishnu Sahasranamam copy presented to him by LIFCO. கீழ்க்கண்டவாறு ஸாதித்தாயிற்று. “..... புத்தகத்தின் பொருளைப் பற்றிய விஷயங்கள் எந்த மூலை முடுக்கிலிருந்தாலும் பொறுக்கி எடுத்துச் சேர்த்து விடுவார்கள். அந்தந்த ஸ்தோத்ரத்தை எந்த எந்த ஆசார்யர்கள்

எப்படி எப்படி அநுஸந்தானம் பண்ணச் சொன்னார்களோ அந்தந்த முறைகளையும் விவரித்து, எந்தப் பலனை அடைய எப்படி பாராயணம் செய்யவேண்டும் என்னும் விஷயங்களையும், அப்பொருளைப் பற்றின விஷயங்கள் எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் அந்த புத்தகத்திலேயே விப்கோ பதிப்பகத்தார் சேர்த்து விடுவார்கள். அவர்களுடைய புத்தகத்துக்கு நிகர் அவர்களுடைய புத்தகமே.”

3. ஸ்ரீ உபய வே. துவார் முடும்பை, கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் ஸ்வாமி, B.A., L.T., 20, உஸ்மான் ரோடு, தி. நகர், மதராஸ்-17 :

“நிதிவசதி மெலிந்திருப்பினும், மடாதிபதிகள், தனவான்கள், பொதுஸ்தாபனங்கள் மட்டுமே செய்யத் துணியக்கூடிய பணியினில் உங்கள் விப்கோ ஸ்தாபனம் இறங்கித் தொண்டாற்றுகிறது. இவ்விறைப் பணியில் நீங்களும் உமது ஸ்தாபனத்தோரும் மேன்மேலும் சலியாமல் உழைக்கும் திறன் அருளவேண்டும் என்று இறைவனை இறைஞ்சுகிறேன். எங்கும் நிறை இறைவன், மடாதிபதிகள், தனிகர்கள், பொதுப்பணி ஸ்தாபனங்களின் நிர்வாகிகள் ஆகியோரை உமது தொண்டுக்கு உற்ற உதவி செய்ய ஊக்கித் திருவருள் புரிவானாக!”

4. தமிழ்க்கவி பூஷணம், உபன்யாஸ கேஸரி, முருகன் அருள் பெற்ற முனிவர் ப்ரஹ்மஸ்ரீ கி. வா. ஜகந்நாத அய்யர், ஆசிரியர், “கலைகள்”, சென்னை-4 :

“..... நெற்றிக்கு அணி செய்யும் குறிகளை, இட்டுக் கொள்வதை வற்புறுத்தும் தங்கள் கொள்கையை நான் ஆதரிக்கிறேன்.....”

5. **The Hindu, Madras-2 (9-2-1958):**

“...The LIFCO should be commended for the sense of service which alone should have prompted them to publish these handy introductions to the Tamil Classics.”

6. **Sri A. L. Mudaliar, M.D.L.L.D., D.Sc., D.C.L.,
Vice-Chancellor, Kensington,
Kilpauk, Madras-10 :**

“...I am glad you are doing this great work. I wish your enterprise every success...”

7. **Sri Rama Mandir, Calcutta :**

“...Many of our friends greatly welcomed the gift donated by The Little Flower Co., Madras and expressed their appreciation of the valuable work...”

8. **The Executive Officer,
Sri Athinathar Alwar Devasthanam,
Alwarthirunagari, Tirunelvelly Dt. :**

“...Your gracious gift was greatly appreciated by one and all...In fact, your packet was the one talk of this sacred town on that sacred day...”

9. **A retired Government Official
of Srivilliputhur :**

“I really appreciate the work done by you in the cause of uplifting the degenerated Hindus in these days of Atheism and Agnoticism.”

10. ப்ரஹ்மபுரீ மஞ்சக்குடி கை ராஜகோபால சாஸ்திரிகள் .

“ ஆச்சரியம், பாக்யத்திற்கு இருப்பிடமானவர்களே ! என்ன சொல்லப்போகிறேன் ! பார்க்க வேண்டியதைப் பார்த்தேன் அதியற்புதமான கிரந்தமாலை. இங்குதான் உள்ளது. இத்தகைய கிரந்தரத்னங்கள் வேறெங்கு பார்த்தோம் ? விபகோ என்று பெயருள்ள காரியாலயத்தில நன்றாகப் பார்த்தீர்களா ? மஹோபகாரம் செய்யப்பட்டது ஆஸ்திக உலகுக்கு.....ஆசந்தராக்கம் இதே முறையில மஹோபகாரம் செய்ய வேண்டுமென்றும் ஸ்ரீ ஸீதா ராமன் க்ருபையால் விபகோ ஸதாபநத்திற்கு ஸர்வ மங்களங்களும் உண்டாகவேண்டுமென்றும் பிரார்த்திக்கிறோம்.....”

11. Sri K. S. V. S. Manian, New Delhi-1 :

“ I am jealous of the LIFCO founder for collecting all punyas (புண்யங்கள்) by these valuable publications.”

12. Sri S. Sampath, Calcutta-29 :

“...I read your book ‘Purattasi Tiruvona Tirunal’. But for your gem book I would have continued to be in ignorance of many great things and ideas.”

13. Brahmasri K. Venkatrama Iyer, B.A., G.D.A., F.C.A., T. Nagar, Madras-17 :

“...The LIFCO books are unique, for no other Publishers, as far as I know, combine spiritual services through their publications.”

14. Sri K. Rathnam, Madras-24 :

“ ...May Lord Sri Rama bless the LIFCO to progress from strength to strength ! ”

15. Sri Ubhaya Ve. K. S. Thathachariar, General Manager and Power of Attorney Agent to H. H. Sri Alagia Singar of Sri Ahobila Mutt, Srirangam :

“ The distribution of Srichoornam and Tirumann by LIFCO on this auspicious day...is indeed a unique and reformatory service to enfold our present day Sri Vaishnava youngsters in the sidhantic tradition of Sri Ramanujacharya, enshrined, nurtured and portrayed by this great Acharya Sri Vedantha Mahadesika.”

16. Prof. N. R. Tiruvenkatacharya, B.A., Scientific Astrologer, Madras-2 :

“ I do rejoice over your fervent spiritual attitude and enthusiastic religious activities. ”

17. Sahityalankara, Tiruppani—Thilakam, Pandit, Siromani, Sri Ubhaya Ve. A. S. Ranganathacharya Swami, Thanjavur-1 :

“விங்கோ கம்பெனியார் சிறந்த ஆழ்ந்த சிந்தனை யுடன் அவ்வப்போது வெளியிட்டுவரும் பல அரிய நூல் களுக்கு, உலகம் பெரிதும் கடைப்பாடுடையதாகும்..... எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போல், “ வாழியணி

நிகமாந்தருரு” என்ற சிறுநூலை வெளியிட்டு ஸ்ரீவைகண்ணவ தாஸர்களுக்குக் கிடைக்குமாறு செய்த மஹோபகாரத் திற்கு என்ன கைம்மாறு செய்ய இருக்கிறது.....”

18. Sri Ubhaya Ve. V. Annaswamy Ayyangar,
President, The Asthika Sabha, Tanjore :

“...We pray that yourself and co-workers and your firm LIFCO should grow from strength to strength to spread these saintly kankaryams all over the country...”

19. ஸ்ரீ P. சுவாமிநாதன், தருமபுரம் :

லிப்கோ தெய்வீகப் புத்தகக் கண்காட்சியைப் பார்க்கும் பாக்கியம் பெற்றேன். இக்கண்காட்சிப் பணி மதஸ்தாபனங்கள் செய்யவேண்டியவை. இதனை லிப்கோ புத்தக நிலையத்தார் செய்வது மிக மிக உயர்ந்த செயல்.

20. Sri A. S. V. Varadachari, Madras-4 :

“...It is really appreciable of your immense service towards our great Acharyas and our valuable tradition in this modern and hard days in bringing out the book, “பெரியாழ்வார் பேரருள்”.....It indeed shows your eagerness in propagting many hidden truths which are endowed to us by our great Acharyas...”

ஸ்ரீ :

லிப்கோவின் தைவிகப் பணி

வேதம் தமிழ் செய்த மாறன் நம்மாழ்வாரின் அருட் செல்வத்தையும், பல மஹான்களின் நல்லாசிகளையும் மூலதனமாகக் கொண்டு சிறு மலர் நிறுவனம் (லிட்டில் ப்ளவர் கம்பெனி) ஆரம்பிக்கப்பட்டது. 'சிறு மலர்' நம்மாழ்வாரின் அருள் மலரான வகுளத்தையும் (மகிழும் பூ), நம்மாழ்வாரின் 'அருள் பிரபந்த'மான (நம்மாழ்வாரின் தமிழ் வேதத்திற்கு அங்கமாகத் திருமங்கை மன்னன் அருளிய) சிறிய திருமடலையும் குறிப்பதோடு, மற்ற மதத் தாருக்கும் புனிதமான அருள் வளர்க்கும் சின்னமாகவும் அமைந்திருப்பதால், 'சிறு மலர்' எங்கள் புத்தக வெளியீட்டு நிறுவனத்தின் சிறப்புப் பெயராக அமைந்தது மஹான்களின் அருளாசியால்தான்.

இந்த அருட்செல்வம்தான் நாங்கள் கல்வித்துறை, தார்மிகத்துறை வெளியீடுகளில் சிறப்பாகப் பணி புரிந்து, புகழ்பெற உறுதுணையாக உதவி வருகிறது. இந்த அருட்செல்வம் எங்களுக்கு எப்படிக்கிடைத்தது? பல மஹான்கள் எங்களை அருள் கூர்ந்து ஆசீர்வதித்தது ஊக்குவிக்க, எங்கள் நிறுவனத்திலே அவ்வப்போது பொன்னடி சார்த்தியிருக்கிறார்கள். அந்த மஹனீயர்களின் பாத தூளிகள் பட்டுப் புனித மடைந்ததன் பிரதிபலிப்பாக, 'கல்வியறிவோடு பக்தி-நெறிகளையும் பரப்புவதே சாலவும் சிறந்த திருத்தொண்டு' என்பதைத் தொழில் தர்மமாகவும் வாழ்க்கை இலட்சியமாகவும் கொண்டிருக்கிறோம். பொருட்செல்வத்தை வளர்க்க இத்திருத்தொண்டு ஊக்க

மளிக்காமல் இருந்த போதிலும், பல்லாயிரக்கணக்கான அன்பர்களின் போற்றுதலும் பாராட்டுதலுமே எங்களை மேலும் மேலும் இந்த சிரமஸாத்யமான பணியில் ஈடுபடுத்தி வருகின்றன. “இப்படிப் பல நல்ல பக்தி-நெறி நூல்களை நஷ்டத்தையும் பொருட் படுத்தாமல் தொடர்ந்து வெளியிட்டு அருட்செல்வத்தை நிறைய சேமித்துக் கொண்டிருக்கும் லிப்கோ நிறுவனத்தாரை நினைத்தால் எங்களுக்குப் பொருமையாக இருக்கிறது!” என்று ஓர் அன்பர், புதுதில்லியிலிருந்து (3-7-1968) விஜயம் செய்தவர் எழுதியிருக்கிறார். இப்படிப் பலபல ஆசிகள்!

பக்தியும் பண்பாடும் அறமும் அறிவும் சிறந்து வளர்ந்திருக்கும் பாரதபூமியில், நம் இளந் தலைமுறைகள் அந்த அருட் செல்வங்களைப் பெற்று மேன்மையடைய வேண்டும், இதன் மூலம் ஸர்வஜன கேடமங்களும் வளர வேண்டும் என்னும் நம்பிக்கையுடன் பரம சீரத்தையோடு இத்தைவிகப் பணிக்கு எங்களை நாங்கள் அர்பணித்துக் கொண்டிருக்கிறோம்.

ஆன்றோர்களையும் அன்பர்களையும் எங்களை ஊக்குவித்து வளர்த்தருள வேண்டுகிறோம்.

—லிப்கோ பதிப்பகத்தார்



1. **SRIMAD RAMAYANAM AND ALL-ROUND SUCCESS**—An ideal book for daily prayers with prayers of Ramayana Deities—The Sargas for parayanam in Samskrit and Hints in English—In this book are set out the various chief worries that may beset a man and the Chapters or Sargas of the Ramayana (in Devanagiri) to be read for the purpose : 572 pages — Rs. 9.00 : By Post Rs. 10.65
2. **THE RAMAYANA IN 100 LETTERS**—Ramayana in the form of simple letters. Profusely illustrated : 408 pages—Rs. 7.75 ; By Post Rs. 9.10
3. **CHITRA-RAMAYANAM**—The story of Sri Rama (in Words and Pictures) - Rs. 3.80 : By Post Rs. 4.90
4. **SELECT SHRINES OF SRI RAMA**
Rs. 2 ; By Post Rs. 3
5. **LETTERS ON GOD RELIGION AND PHILOSOPHY**
Rs. 1.50 ; By Post Rs. 2.45
6. **ஸ்ரீ ராமகதை திவ்யபுனி பாதுகைகளும் ஸாகவ காரிய வித்தியும்.** விலை ரூ. 1.80 ; நயாஸில் ரூ. 2.70

THE LITTLE FLOWER CO., MADRAS-17.